

உயிரினங்குமரன் நாடகம்

D.



நவாலியுர். க. சோமசுந்தரப் புவவர்

J. N. 38089—1,000 (7/34)

Univ. Col. 8
(2 F 18 e.d.) 7/34



Ceylon University College
Library.

Presented by

Somasundaram Pillai, Esq.

Date: 4 May 1945.



Uyirilañkumaran

by

K. Cōmacuntara Pudavar
✓

ముఖ్యమంత్రి

ముఖ్యమంత్రి



வ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

உ. யி. ரீ. வெ. கு. மா. ஸ்

நடகம்

இது,

நவாலியூர்
திரு. க. சோமசுந்தரப் புலவர் அவர்களால்
இயற்றப்பட்டு

திரு. க. வேலுப்பிள்ளை அவர்களால்
வெளியிடப்பட்டது.

1936

Copy-right RESERVED,

37492

**PRINTED AT
THE THIRUMAKAL PRESS
CHUNNAKAM,**

பொருளாடக்கம்

		பக்கம்
1.	பதிப்புரை	க
2.	முன்னுரை	அ
3.	அணிந்துரை	கூ
4.	சிறப்புப்பாயிரம்	க.க
5.	கதைச்சுருக்கம்	கன
6.	நாடக உறுப்பினர்	குச
7.	நால்	1—128
8.	அனுபந்தம்	129

பிழை திருத்தம்.

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
1	5	மொழி	மொனி
"	11	கிரியாழ்	கிரிவாழ்
"	16	தருகாம்	தருங்காம்
3	2	பொருட்	பொருள்
"	27	மலர்த்	மலத்
4	19	அங்கங்கங்க	அங்கங்க
6	4	இப்பொழுது இந்த இப்பொழுது	இப்பொழுது
"	7	தொண்டுக்கு	தொண்டுக்குட்
"	19	ஆக்கிளெரு	ஆக்கிலெரு
"	21	திகவிள்ளு	திகவிள்லு
7	3	தங்குந்தண்	தங்குதண்
8	23	பேரி	பெரி
23	22	நெறியானோ	நெறி
24	22	திருக்கண்	திருக்கண்
38	9	சாத்தான்	சாத்தன்
"	13	முகமென	முகமெனச்
50	3	தனது	தமது
"	5	தமது	தனது
"	12	வாயிற்	வாயில்
51	1	பொருட்	பொருள்
38	7	விருண்ட	விருண்ட
39	14	காப்பியக்	காப்பியக்
"	25	கனிப்பல	கனிப்பல
41	24	வெங்கா	வெங்கு
50	10	தனே	தழே
52	9	முன்னற்	முன்னுள்

வினாக்கலை பூரணம்

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
53	14	துளவுலோன்	துழுவுடீவாள்
,,	17	பெண்டிர்க்	பெண்டிர்க்
56	13	முன்நா	முன்னை
69	24	கொழுத்து	கொளுத்து
73	11	முடியாது	முசியாது
74	23	துர்வாய்க்	துவர்வாய்க்
93	11	நயக்குந்நா	நயக்கு நா
,,	13	சாருந்நா	சாருந்நா
94	2	சிக்சறுத்து	சிக்கறுத்து
95	12	பொருந்த	பொருந்தா
96	13	நாழுல்து	நாளுல்து
100	22	கணற்றறு	கணற்றறு
103	22	நம்மன்னை	நம்பன்னை
111	15	"	"
119	19	கேட்க்க	கேட்க
121	17	குடிமகன்	குடிமகன்
122	19	நக்ஞீர்	நன்னீர்
123	23	விதுப்புறை	விதுப்பிறை
126	15	எய்திகல்	எய்தியங்கல்
132	7	கீகின்றநூன்	கீகின்ற
		நாஞ்சி	7
		நாலில்லா	11
		நாலிலை	15
		நாலிலை	19
		நாலிலை	21
		நாலிலை	25

—

சிவமுருகா

பதிப்புரை

—

கண்மணியைக் கண்மணியிடி னெளியா னுளைக்
கருதுமொழி தனைவிளக்குங் கதிரா னுளை
விண்மணியை விண்ணவர்கள் பெருமான் றன்னை
வெவ்வசரன் விறல்மாய வடிவேல் வீசம்
உண்மணியை உயிராகி யுபிரி னுள்ளே
ஒளியாகி ஒங்கார வடிவாய் நிற்கும்
வண்மணியைச் சிறுகாலை யெம்மை யாண்ட
எண்கிரியாழ் குருமணியை ஏத்து வேனே.

பிறவிதொறுஞ் செய்திட்ட புண்ணியங்கள் திரண்டு
போன்பா யருளாகிப் பின்புவடி வாகிக்
கறைதவிரும் முழுமதிபோல் ஒளினினங்கும் முகமும்
கருணைபொழி யிருவிழியுங் துயரரியு நகையும்
முறையுரைக்குங் திருவாயு முத்திதரு கரமும்
முளரிமலர்ச் சேவாயு மாயைமுந்து போங்து
குறைதவிர வெளையாளுஞ் சிவஞான யோகக்
குருமணியி னிருசரணங் கும்பிடுவேன் யானே.

கடவுள் பிறப்பும் இறப்புமில்லாதவர். உயிர்கள்
பிறப்பிறப்புடையன. இவை மலத்தினல் வருவன. மலம்
ஆணவும் கனமம் மாயை என முத்திறப்படும். ஒன்று
அறிவை மறைக்க, ஒன்று விருப்பு வெறப்பை உண்

६

டாக்க, ஒன்று உடம்பையும் உலகையும் தரும். இவற்றைப்பெற்று உயிர்கள் பிறந்திறங் துழல்கின்றன. இந்தப் பிறப்பிறப்பாகிய துக்கக்கடலை நீங்கி இறைவன் திருவடிகளாகிய பெருந்துறையை அடைவதற்கு வழி விருப்பு வெறுப்பைநீக்கி மலத்தை வளிகுஞ்சசெய்து அதன் வளிக்குறையில் உண்டாகும் அருளொளி விளக்கத்தைக்கண்டு, அவ்வொளியோடு நிற்றலேயாம். அவ்வாறு நிற்குஞ்கால் அவ்வொளியினிருந்தே கடவுள் அருட்குருவாய் வந்து அழிவில்லாததும் துக்கம் பயவாதது மாகிய தமது திருவடிப்பேரின்பத்தைத் தருவார்.

இவ்வாறு கடவுளின் இயல்பையும், உயிர்களின் இயல்பையும் உயிர்களைப்பற்றிய குற்றங்களின் இயல்பையும் விளங்கக் கூறி, அவ்வுயிர்கள் அக்குற்றங்களின் நீங்கிக் கடவுளின் திருவருளைப் பெற்று உய்யும் வழிகளையும் விதிப்பதுவே சமயம் எனப்படும்.

உயிர்கள் வினைத்தொடர்பால் பல்வேறு உடம்புகளை எடுக்கின்றன. உடம்புதொறுமறிவு வேறுபடுகின்றது அறிவுக்கேற்ப கடவுள் வழிபாடும் அமைகின்றது. அதனால் அவரை வழிபடும் நெறிகளும் பலவாகின்றன. ஆகவே உலகில் பலவேறு சமயங்கள் நிலவு வனவாயின.

அங்கனம் பலவாய சமயங்களுள்ளே சைவசமயமே தலைகிறந்ததோன்றனபதை,இறைவனருளிய அருணால் களாலும் அவாறுத்து மெய்யுணர்க்கு வீடுபேறு தலைக்கூடிய பெரியோர்களின் நிறைபொழிகளாலு மறியலாம்.

இனிக் கடவுள் உயிர் மலர் என்னும் மூன்று பொருட்களின் இயல்பையும் முற்ற எடுத்து முடியக் கூறும் நால்கள் சைவசித்தாங்கத் தால்கள் எனப்படும். அவை பதினெண்காகும். (1) கடவுள் பிறப்பிறப்பும் அவற்றிற்குக் காரணமாகிய மலத்தொடர்பு மில்லாதவர். உண்மையறிவானந்தப் பொருள் திருவருளோடு கூடி படைப்பாதிய தொழில்களைச் செய்தும் செய்வித்தும் உயிர்களை உப்யக்கொள்வர். அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூவகைத் திருமேனிகளையும் உயிர்களின்பொருட்டு எடுத்து விளையின் பக்குவத்துக்கு ஏற்ப அவைகளுக்கருள் செய்யும் பெருங்கருணையாளர். திருவருளே கண்ணுக்கொண்டு அறிந்தனுபவிப்பாரா வன்றி எனியோரா வறியப்படாதவர்.

(2) உயிர்கள் பல. அவை அநாதியே செம்பிடத்துக் களிம்புபோல தம்மிடத்துப்பற்றிய மும்மலத்தால் அறி யாமையும், அறியாமையால் அவாவும், அவாவால் வினை கரும், வினைகளால் பிறவிகரும் உண்டாக, கறங்கும் சுகடமும்போல இறந்துமூலாநிற்கும். அப்பிறவிகளிற் பிறந்தும் சார்ந்ததன்வண்ணமாப்நின்று வினைகளை ஆற்றியும் வினைப் போகங்களைப் புகித்தும் வருங்கரலத்து நல்வினைப்பயன்கைகூடச் சிவநெறி தலைப்பட்டு இருளினை யொப்பும் மலபரிபாகமு முண்டாயவிடத்து இறைவனுடைய திருவருள் பதியும். பதியலே, “நில்லாதனவற்றை நிலையுளவென்” றறியும் புல்லறிவாண்மை போம். போக மெய்யுணர்வு தலைப்பட்டு இறைவனை நாடி நிற்கும். அவ்வளவில் அவ்விறவன் குருவடிவாய் எழுந்தருளி வந்து உண்மையுபதேசம் செய்வான். செய்ய, மலர்த்

தொடர்பு நீங்கி தடையிலா ஞானம் பெற்று என்று மழியாப் பெருவாழ்வை யெப்தியின்புறும்.

(3) மலங்கள் ஆணவங் கன்மம் மாயையென மூவகைப் படும். ஆணவம் மூலமலமாய் அநாதியே உயிரின் அறிவை மறைத்து நின்று காலவெல்லையில் தன்வசி யடங்கி நிற் கும். கன்மம் உரிசூக்கு இன்பதுன்பமாகிய போகங் களை யுதவும். மாயை உரிரின் விளைக்கேற்ற உடம்பு களையும் உலகங்களையும் போகப் பொருள்களையும் தரும் என்று இங்களம் அவற்றின் இயல்பு எல்லாம் இப் பதினுண்கு நால்களினுங் கூறப்படுவனவாம்.

ஆதலீன் அவை மெய்கண்ட சாத்திரம் எனவும் படும். இம்மெய்கண்ட சாத்திரம் பதினுண்கும் பாக்களா ஸாக்கப்பட்ட டிருத்தலின் இலக்கண இலக்கிய அறிவு சாலாமில்லார், இவற்றின் நண்பொருள்களை எளிதீ அணரமாட்டார்கள். நிற்க,

இக்காலம் புதுக்கதைகள் (Novels) படிக்கவும் கேட்கவுமே ஊக்கங்கூடியதாயிருத்தலின் சைவசித்தாந்த சாத்திரங்களின் அகத்தே புதைந்த உண்மைகளை யெல் லாம் நாடகத்திற்கு வேண்டிய பல அங்கங்கங்களோடும் காட்சிகளோடும் பாட்டும் உரையும் விரவ அமைத்து “உரிரினங்குமரன்” என்னும் பெயருடன் ஒரு நாடக நாலாக எனது ஆசிரியரும் அரும்பெறற் றுளைவரு மாகிய திரு. க. சோமசுந்தரப்புலவர் அவர்கள் செய்து தந்தார்கள்.

இங்காடகத்தை ஆசிரியர் அவர்களின் பள்ளிக்கூடத் திலும், கொழும்பிலே இந்துப்பிடிடி நாடகசாலையிலும்,

நவாஸியிலும், ஆசிரியர்களும் மாண்பக்கர்களுமாகநடித்துக் காட்டியகாலங்களில் கண்டுகளித்த பெரியோர்கள் பலர் இதனை அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தினால் பலர்க்கும் பயன்படுமெனக் கூறினார்கள்.

சிற்றின்ப வல்லியாகிய இருஞுக்குளிருங் திடருது கின்ற உயிரிளங்குமரன், தன்னின்னல் எல்லாந்தீரவும், எழிலாரு மருவொளியை அறிவாகிய கண்ணாற் காண வும், அருட்குருவாய்த் தேடிச்சென்று அன்பினுட னினியமொழியறைந்து சென்ற குருநாதனை நினைக்கி ரங்கி, மணிவாய் மலர்க்கு அம்மொழியை மீட்டுமொரு காற் செப்புவதற்குச் சிவசப்பிரமணியனே சேரவரு வாயோ என்ற செம் மொழிகளி லீடுபட்டவனுய், நான், என்னைப்போன்ற பலர்க்கும் பிறர்க்கும் உபயோகமா மாறு இதனை அச்சிட எண்ணியிருங்கேன்.

யாழ்ப்பாணத்திலேயுள்ள தமிழ்நினர்கள் எழுதும் நால்களைப் போற்றி அவை தம்மை யச்சவாகனத் தேற்றி உலகத்திற்குப் பயன்படக் கூடியதாகச் செய்வ தற்கு ஓர் “நிதி” அமைக்கும் வரை அவர்கள் நால் களைல்லாம், பொருள் முட்டுப்பாட்டால், சிதைத்து போய் விடுமொவென நான் எண்ணுவந்தோறும் பெருங் கவலைப் படுகின்றேன்.

இங்காடக நூலை எமது துணைவர் எழுதித்தந்து ஆண்டுகள் பல கழிந்தன. இதுவரை இதனை ஓர் நாலாக அச்சிலிட்டு வெளிப் படுத்தாததற்குப் பொருள் முட்டே தடையாயிருந்தது.

•

திருவருளின் துணையாலும், நற்றவப் பெரியோ
ராஞ்சாலும், சில செங்கமிழ்ச் செல்வர்கள் தாமாகவும்
எனது வேண்டுகோட் கிளக்கியும் பொருளூகவி செய்த
மையால், இப்பொழுது இந்த உயிரினங்குமரன் என்
அும் இங்காடகத்தை அச்சிற் பதிப்பித்து வெளிப்
படுத்துகின்றேன்.

இச்செங்கமிழ்ச் திருத்தொண்டுக்கு பொருளீந்து
உதவிசெய்த தமிழ்விமானச் செல்வர்களுக்கும் எனது
வேண்டுகோட் கிணங்கி மதிப்புசை எழுஷி உதவிய பெரியோ
ர்களுக்கும் நாடகத்தை அழகுபெற அச்சிட்டுத்
விய திரு. நா. பொன்னையபிள்ளை அவர்களுக்கும் என்
நன்றி என்றும் உரித்தாகுக.

“கிந்தைதநிறை செல்வமாய்த் தோன்றுத துணையாய்
தெவிட்டாத தெள்ளமுதமாய்

தேயாத மதியமாய்க் குவியாத பதுமமாய்
செய்யா மணித்தீபமாய்
வங்கபினி தீர்க்கின்ற வழுதசஞ் சீவியாய்
வறுமைதவிர் பொன்வாரியாய்
வாக்கில்வரு தெய்வமாய்த் தூக்கினஞ்சு பொருளான
வன்னமந் திரவழியாய்
அங்கமா திகணின்று மறியாத கண்ணியாய்
அன்பில்வரு செக்கேதறலாய்
அறிவினுக் கறிவாய் என்னுயிரினுக் குயிராகி
அப்பானு மாகின்றகும்

ஆனந்த வல்லியே அன்பருள மகலாத

அரியசெங் தமிழன்னையே!

திங்கள்வன ருங்குவடி தங்குந்தண் டலைகாண்ட-

தென்பொதிய மலையரசியே!“

உன் ஆஜீன என்றும் நிலவுவதாக. உன்னடித் தொழும்
இறகே யாஹுரியேலகுக. சுபம்!

“திருந்திலையாம்”
உ. இவீஸ், சன்னகம் }
21-2-36.

அடியான்
க. வேலூப்பிள்ளை,



ஆக்கியோன் முன்னுரை

சௌவசித்தாந்த நால்களைக் கற்றுவந்தகாலத்து
அதனை ஓர் நாடகமாக எழுதவேண்டுமென்ற ஓர் எண்
ணம் என்மனத்தில் உதித்தது. அது செடுங்காலம்
வேறுன்றி வளர்ந்துவந்தது.


பின்பொருகால் நான் கற்பிக்குங் கழகத்திலே ஓர்
பரிசனிப்புக் கொண்டாட்டத்திற்கு ஓர் புதிய நாடகத்
தைச் செய்துதரவேண்டுமென்று அக்கழகத்தலைமை
யாகிரியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அப்பொ
ழுது மாணுக்கர் நடித்தற்கேற்ற சிறிய நாடகமாக அப்
பொருளை அமைத்து எழுதிக்கொடுத்தேன்.

இதனை விரித்தெழுதி வெளியிட்டால் பயன்படு
மென்று கேட்ட பல நண்பர் கேள்விப்படி பின்பு அதனை
விரித்தெழுதி, செந்தமிழ் நால்களை அச்சிடுவிக்கும் திருத்
தொண்டு தலைக்கொண்டு செய்யும் எனது அரும்பெறற்
ஹீணவனிடம் கொடுத்தேன்.

அவருடைய முயற்சியாலும் அன்பர் பலர் துணை
யாலும் இப்பொழுது அஃது அச்சிற் பதிப்பித்து
வெளிப்படுத்தப்படுகின்றது. இங்நாடகத்தை எழுதுகின்ற
கால் உடனிருந்து எழுதி உதவிய அன்புடைய ஆசிரி
யர்கட்கும் எனது மாணுக்கர்கட்கும் இதனைச் சிறப்
பித்து அருங் தமிழ்ப் பாடல்களாலும் உரைகளாலும்
மதிப்புரை அருளிய பேரியோர்களுக்கும் அச்சிட்டு
வெளிப்படுத்தும் எனது துணைவனுக்கும் பொருளுதவிய
செல்வர்களுக்கும் எனது அன்பைச் செலுத்துகின்றேன்.
எம்பிரான் அருள்புரிவாராக.

கவாலி வடக்கு,
கும்பமதி,
சிவராத்திரி நாள்,
21-2-36.

க. சோமசுந்தரன்,



க. சௌகந்தரப்புவர்



அணிந்துரை

மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம் பொறிகளானும் நுகரப்படுவனவாகிய ஐம்பெரும் பூத்த தொகுப்பாகும் இவ்வுலகம் காரண காரியமாகிய நிலைகளிரண்டினும் உள்பொருளோயாமென்பதும், இங்ஙனம் உள்பொருளாய் நிலைபெறும் இவ்வுலகத்தின்கண்ணே கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறிந்து வருவனவாகிய உயிர்கள் என்னிறந்தனவாய் என்று மூளை அறிவுப்பொருள்களோயாமென்பதும், அறிவுப் பொருள்களாகிய இவ்வுயிர்கள் தம் இயற்கையிலேயே அறியாமை வயப்பட்டுத் தம் இயற்கையறிவு மழுங்கிக் கிடக்கக் காண்கின்றேமாதலால், இவை தம்மை அங்ஙனம் பொதிந்து இவற்றேரூபொருமித்து நிற்கும் அறியாமை தொன்றுதொட்டு உள்தாமென்பதும், இவ்வாறு அறியாமை வயப்பட்டு மயங்கும் ஆருயிர்களை அதனினின்றும் விடுவித்து அறிவுறுத்தற் பொருட்டு அவை தமக்குப் பல்வேறு உடம்புகளையும் பல்வேறு உலகங்களையும் படைத்துக் கொடுப்பானான் இறைவன் ஒருவன் உள்ளு மென்பதும், இவ்வினை நுகர்ச்சியானே அறியாமை முற்றுங் தேபந்து ஒழுங்கவழி, ஆண்டு அவ்வுயிர்கள் மாட்டு முன் சருங்கிக்கிடந்த இயற்கையறிவு விரிந்து விளங்க, அதன்கண் முதல்வன் திருவருட் பேரொளி ஒற்றித்துநின்ற துளும்புமாகவின், அதுவே வீடுபேரூகு மென்பதும், இவற்றை உள்ளடக்கி நிற்கும் பொருள்கள்

முன்று என்பதும், அவைதாம் பதி பச பாச மெனப் படுமென்பதும் பிறவும், அவற்றி னிலக்கணமெல்லாங் தெள்ளத் தெளிய விளக்கி உள்ளத்திருள் மாய்த்து, உண் மைப்பொருள் காட்டி, ஒப்புயர்வின்றி நிற்கும் செம் பொருளுல் சிவஞானபோதமென்பதும் ஈண்டைபுலகம் நன்கறியும்.

இத்தகைய அறிவுதாற் பெருவாரிதியிற் படிந்து, அதன் பொருளுப்பக்களை யெல்லாங் திரட்டி, மாண வர்க்கு எளிதாகச் சமயது ஒரங்கிலை செழுமெனப்புலத் தில் அங்குரிக்குமாறும், அறிஞர் அகத்தை மகிழ்விக் கும் பாச்சவையும் நடைச்சவையும் தமிழ்ச்சவையும் விளக்கி யொளிருமாறும், இதுகாறும் எவருஞ் சேல்லாத சமயதால் நாடகப் புதிய துறையிலிடிந்து, ஒரு வாற்றுறுபும் அசித்தாதலரிய வியாபகப்பொருள்போல் ஒளபச்சிலேடிக வியாபகமாதலும், அதுபற்றி அதி சூக்கும் கித்தாதலுமின்றி அதுவதுவாப் வசிப்புண்ணும் வியாபகமாதலும், அநாதியே பசத்துவ மெனப்படும் ஆணவ மலத்தின் மறைப்புண்டு கிடக்கும் இச்சாஞ்சனக் கிரியைகளை உடைத்தாப் பசவெனப்படும் தூலித்தா தலுமுடைய உயிரை நாடக நாயகனுகிய உயிரிளங் குமரனுகக் கொண்டும், வணிய பாத்திரங்களையும் அதற் கியையச் சைவசிந்தாந்த கருத்தொடுபட உருவகமாக்கிப் புனீந்து “ உயிரிளங்குமரன் ” என்னும் இங்நாடகதாலை ஆக்கிச் சைவ நன்மக்கட்கு ஒரு விருந்தாக வளித்தவர் யாழ்ப்பாணம், கவாஸியூர் க. சோமசுந்தரப் புலவரெனும் பெருந்தகையாவாராகும்.

உண்மையாகவே இப்பிரபஞ்சமாகிய அவைக்களத் தில் மக்களாகிய நாம் பலவிதமாகிய வேடங்களைத் தரித் துக்கொண்டு சூத்தாடி விணர்களாகின்றோம், “நந்தா வனத்திலோ ராண்டி—நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்—கொண்டுவந் தானென்று தோண்டி—அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி” என்னும் சித்தர் வாக்குக் கிலக்காகி,

“ஊன டைந்த வுடம்பின் பிறவியே
தான் டைந்த வுறுதியைச் சாருமால்
தேன் டைந்த மலர்ப்பொழிற் நில்லையுண்
மாந டஞ்செய் வரதார்பொற் றுடொழு”

என்பதையு மோராது பாழாகின்ற பிறப்பினையடைந்த உயிரை நாடகவரங்கி விளையாடுவதை விளக்கின்றதும் இங்கு நாளினைத் தமிழுலகம் நன்கு போற்றி எதிர்கொள்ளும் மெனக் கருதுகின்றும்.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தருஞும் பச்சைங்கிற வல்லிபுகும் தெடுத்தணைக்க மருவியொரு வடிவாகி இனஞாயிற் ரெழில்காட்டு மிருமுன்று திருமுகமும் அழகார்பன் னிருவிழியு மாறிரண்டு தடங்தோனும் திருக்காரும் செடுமாலும் மலரயனுக் தேவர்களும் இருக்காதி மறைமுடிவுங் கானுத விணையடியும் கொண்டெடுந்த வானுடு குடியேற்றி யேழையையுக் தொண்டுகொண்ட வருண்ஞானச் சுடருமிழும் வேஞ்முருகா”

“ஒருமானை யிடம்பிடித்தே யொருமானைக் கரம்பிடித்த பெருமானைப் போவிரண்டு பினைமானைப் பிடித்தணையே பூமாதும் மலர்மாதும் புணரகலத் தொருமாலை மாமாவென் றழைப்பதற்கோ மருமகனும் வந்தணையே”

“பொய்யுரைப்போர்புன் னுவில்பொருந்தியதீட்டோட்டுதற்கோ
செய்யதமிழ்ப் பெருமாட்டி தீயிடைந் குளித்ததுவே
வேற்றுமொழி தீண்டுதலான் மேனிகழீஇக் கொள்வதற்கோ
ஆற்றெதிரே யேட்டின்மிசை யம்மாநி நீந்தியதே
எஞ்சலிலா வயிர்மருந்து யானென்ப துணர்த்ததற்கோ
ஏஞ்சமுத மாக்கியெங்கள் நாயகினீ நாட்டியதே”

என நூன்முகத்தேவரும் வித்தகருள்ளத்தைத் தித்திச்
கச் செய்யும் முருகக் கடவுள் வணக்கம், தமிழ்த் தெய்வ
வணக்கம் ஆகிய கவிகளை இயற்றிய புலமைமிக்க ஆசிரியர்
கல்வியறிவாற்றலில் சூறைந்த என்னை இந்தாற்கு ஒர்
அணிந்துரை அளிக்கும்படி கேட்டுக்கொண்டதை யுன்
னிப் பின்னிட்டேனுயினும், ஒரூரர் என்னும் உரிமை
பற்றிக் கேட்டுழி அதனைப் போற்றியீதல் தகுதியென
அவ்வுரிமையிர்க்க வுவங் தநுமதங்கொண்டு எழுத
முன்வந்தாம். அணிந்துரைக் கிவ்வுரிமை யணிந்துரை
யாருக.

தமிழ்நாட்டகத்துப் பண்டைக்காலத்தே இயல்
இசை நாடக மென்னும் முத்தமிழ்ப்பெருக்கும், அவைகளை
யாக்கும் புலமைசான்ற வித்தகக் குறைமும், வித்தகரை
யாதரிக்கும் உத்தம வள்ளல்களும், தமிழ்ச்சுவை பருகுங்
திருச்செவி மாக்களும் பொலிந்து விளங்கியதால் புலவர்
களும் போற்றப்பட்டுவந்தனர்; நால்களும் போற்றப்பட்டு
வந்தன. மூவகையிலும்பலதூல்கள் எழுதப்பட்டன. அதற்
குச் சான்றுக்குறம் நாலாகத் தொல்காப்பியம் இருப்பதால்,
அதுகொண்டு யாவரும் உணரத்தகும் பெருமை கிடைத்
திருக்கின்றது. இக்காலத்தே நாடகதூல்தனி நாலாகயான்

மூம்பெறுவதற்கில்லை. நாடகம் அறுபத்துஊன்று கலைஞர் எங்களிலொன்று. தமிழரசர்கள் தங்கள் சபைகளில் கூத்தர், பாணர், விறலியர் முதலியோரையும் அங்கங்களாக வைத்துப் போற்றிவந்தனர். நாடகத்துக்குப் பெருமதிப்பு இருந்தது. இதில் மக்கள் மிகவும் மயங்கிபிரிந்தனர். சௌவை வைணவ ஆலயங்களில் பண்டு நாடகங்கள் நடிக்கப்பட்டன. இன்றும் சவாமிக்கெதிரில் நடிப்பதற்குத் தேவதாகிகள் வைத்திருப்பதாலும் அறியலாம். இங்கு னத்திற் காட்டும் அபிநியம் யாவும் தத்துவ ரீதியாகப் பாவிக்கப்படுவன. நாடகமாவது மக்கள் உள்ளத்தை ஒன்பதுவித நிலையில்வைத்து அவ்வப்போது அவ்வத்தன் மையதாக்கி இன்பம் பயக்கும் பெற்றியுடையதாகலின் அதனைப் பெரிதும் விரும்புவாராயினர். அதனை நாடக நவரசமென்பார். அவை உவகை, பெருமிதம், இளிவரல், வெகுளி, நகை, மருட்கை, அச்சம், அவலம், நடுவாங்கி யெனப்படும். இச் சுவைகளைக் கொண்ட நாடகத்தைப் புத்தம், சமணம் என்னும் இரு மதங்களும் மக்களைச் சிற்றின்ப வழிப்படுத்துஞ் சாதனங்களைக் கொண்டு கடிவதாயின. ஆகையால் கி. பி. இரண்டாம் மூன்றும் நாற்றுண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் அந்தால்கள் ஒளி மங்குவதாயின. பதின்மூன்றும் நாற்றுண்டினிருந்த வரும், சிலப்பதிகாரம் என்னும் நாலுக்கு நல்லுரையெழுதியவருமாகிய அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முன்னரே “இசைத்தமிழ் நாலாகிய பெருநாரை பெருங்குருகும் சிறவும், தேவவிருஷ்டநாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னால்களும், நாடகத் தமிழ் நாலாகிய பரதம் அகத்தியம் முதலாயுள்ள தொன்னால்

களும், முறுவல், சயந்தம், குணநால், செயிற்றியம்” என்னும் நால்களும் இறந்தன. சாரகுமாரன் இசையறி தற்குச் செய்த இசைதுணுக்கமும், பராசைவமுனிவரில் யாமனேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனூர் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேஷைப் தீயமும், கடைச்சங்கமாலீஇய பாண்டியன் மதிவாணனூர் செய்த மதிவாணர் நாடகத் தமிழ்நாலும் என வைந்தும் அவர்காலத்திருந்து பின்ன ரழிந்தொழிந்தன. இலக்கண வரம்புக் கிலக்கியமாகிய அத்தொன்மைவளஞ்சான்ற நாடகப் பெருநால்களெல்லாம் இறந்தொழியலே, பிற காலத்துத் தோன்றிய நாடகங்கள் சந்தி, சலவை, பொரு ளொருமை யென்னு மிவற்றைத் தெளிவுறக் காட்டாது விரவிநடந்த காரணத்தால் அவற்றை இலக்கணமைந்த நாடகங்களெனச் சொல்லுதற்கு இடமில்லை. செஞ்சொற் புலவர் செவ்விநிறைந்த நாடகங்களையமைத்து உதவாத காரணத்தினாலே கல்வியறிவில்லார் கண்ட கண்டவாறு நாடகங்களையமைக்க முற்பட்டு முதனாலுக்கு மாறுகக் கதைகளை மாற்றியும் திரித்தும் நாடகத்துக்கே ஓர் இழிந்த பெயரை உண்டாக்கிவிட்டனர். உயிர்க் குறுதி பயக்கும் உண்மைகளை நவரசங்களுட் செறித்துவைத்து உதவும் நீர்மையைது நாடகம். நாடகக் கவி தானினரு வைத்தியனென அறிதல்வேண்டும். நோயாளியிடத்துப் பொருளினைப் பெறுதல் கருதிப் பொருந்தாப்பண்டத்தை மருந்தெனக் கொடுக்கும் வைத்தியனுள்ளுயின் அவனுல் விளையுங் கேட்டுக்கோரளவில்லை. காமக் கணலை மூட்டு தற்கெண்ணிச் சிற்றின்பச் சரிதைகளை நாடகமாக்கி உதவும் போலி நாடகக் கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற

கேடு மேற்குறித்த போலி வைத்தியனால் விளைகின்ற கேட்டினப்பார்க்கினும் பல்லாயிரமடங்கு பெரிது. சிற்றின்பத்துறை முற்றுப்பத் தழுவாது நாடகம் இயற்றல் வேண்டுமென்பது கருத்தன்று. சிற்றின்பரசம் நாடகத் தில் ஓரங்கமாயிருக்கும். அத்துணையே வேண்டப்படுவது. இதன் சிறப்புக்கொக்கிக் கடவுளர்பாலும் ஒவ்வோர் கூத்துப் புகழப்படுகின்றது.

இனி, இக்கூத்து அகக்கூத்துப் புறக்கூத்து என இருவகைப்படும். அரசர்க்காடுங் கூத்தெனவும், பொது சனங்களுக்காடுங் கூத்தெனவு மனமயும். பின்தினதையே இக்காலங் தெருக்கூத்தென்பர். கந்தமுதலாகப் பிரபந்த மீருக இருபத்தெட்டு உருக்களும் அகக்கூத்திற்கும், தேவபாணி முதல் அரக்கொழிச்செய்யு ஸீருகச் செங்குறை விகற்பங்களுங்கொண்ட பாட்டுடையனவாய், கூத்தின் விகற்பத்திற்கேற்ற வாச்சியங்களாகிய கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கங்களைப் பெற்றனவாய், அவ்வவ் வங்கங்களுக்குரிய ஆடல்களாகிய கீற்று, கடி சரி முதலிய தேசிக்குரிய கால்களும், சுற்றுதல் முதலிய வடுகிற்குரிய கால்களும், உடற்றுக்கு முதலிய உடல்வர்த்தனையும் அகக்கூத்திற்கும், பெருநடை, சாரியை, பிரமரி முதலிய புறக்கூத்திற்கு முரிய ஆடல்களைப் பெற்று இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சங்கொண்ட பாடல்களைப் பெற்றுப், பலவகைத் தாளத்துடன் கண்டாரை மகிழ்ச்சிப் பது. மேற்கூறிய தேசிக முதலியவற்றைத் தனித் தனி காணக. கூத்துப் பாவ, ராக, தாளங்களைக்

கொண்டு பாட்டிற்கிணயயப் பாத்தால் நடப்பதாம். அக்கூத்து சாந்திக் கூத்தும் வினோதக் கூத்துமென இருவகைப்படும். அவற்றுள் சாந்திக் கூத்தாவது தலைவன் அவிநயம் எந்தினின்று ஆடுவதாம். நாயகன் சாந்தமாக ஆழிய கூத்தாதலால் சாந்திக் கூத்தெனப்பட்டது. அது நான்கு வகைத்து. அவை சொக்கம், மெய், அவிநயம், நாடகமெனப்படும். சொக்கமென்பது சுத்தங்கிருத்தம். அது 108 க் கரணமுடையது. மெய்க் கூத்தாவது (மெய்ததொழிற் கூத்து) தேசி, வட்டு, சிங்களம் என மூவகைப்படும். அவிநயக் கூத்தாவது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்கேற்பக்கைகாட்டி வல்லபஞ்சய்யும் பலவகைக் கூத்து. நாடகக் கூத்தாவது கதைதழுவிவரங் கூத்து.

“வாசிகை வைத்து மணித்தோ டணியணிக்கு
மூசிய சண்ண முகத்தெழுதித் - தேசுடனே
எந்துசடர் வான்பிடித்திட ஷசனுக்குங் காளிக்கும்
சாந்திக்கூத் தாடத் தகும்.”

என்பதனால் ஒருவகைச் சாந்திக் கூத்தும் உண்டென்ப. வினோதக் கூத்தாவது கொடித்தேர் வேந்தரும் குறுங்கிலமன்னரும் முதலாகவுடையோர் பகை வென்றிருந்த விடத்தில் வினோதங் கானுங் கூத்தாம். அது குரவை, களிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற் பாவை என்ப. குரவையென்பது காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின் மரேனும் கைபிளைந்து ஆடுவது. களிநடமென்பது கழாய்க்கூத்து

(கம்பங் கூத்து). குடக் கூத்தென்பது திருமாலாடிய கூத்து. இது இக்காலத்தில் தலைமீது குடமுக்கிவைத் துக் கரகமாடுவதென்னுக் கிராமியவழக்கு. கரணமா வது படிந்த ஆடல் (குக்குடாசனமாயும் படுத்தும் ஆடு வது). நோக்கு என்பது பாரம், நண்மை, மாயம் முதலாயினவற்றை யுடையது (கண்கட்டு வித்தை போன்றது). தோற்பாவை யென்பது தோலால் அல்லது நொய்க்கையான மரத்தால் பாவைசெய்து ஆட்டு வது; பாவைக் கூத்தென்பதுமது. இவற்றுடன் நகைத் திறச் சுவையாகிய வசைக்கூத்து அல்லது விதூடகக் கூத்துஞ் சேர்த்து ஏழைனவுங் கூறுவர். இவ்வெழு வகைக் கூத்தும் இழிஞர் ஆடலாமென்ப. பின்னும் வென்றிக் கூத்து, விநோதக் கூத்து, வசைக்கூத்து என மூவகைப்படுத்தியுங் கூறுவர். வென்றிக்கூத்து மாற்றுன் ஒழுக்கத்தையும் மன்னன் உயர்ச்சியினையுங் கூறு வதாம். விநோதக் கூத்து மேற்கூறிய இலக்கணத்தது. வசைக்கூத்துப் பலவகை உருவங்களையும் பழித்துக் காட்டவல்லவன் ஆடுதலாம். துணக்கைக் கூத்து “முடக்கிய இருகை பழுப்புடை ஒன்றித் - துடக்கிய நடையது துணங்கை யாரும்”-இதனைச் சிங்கியெனவுங் கூறுவர். இங்கு கூறிய கூத்து விகற்பங்களையெல்லாம் கூர்ந்து கவனிப்பின் இக்காலத்திலுள்ள பலவகைக் கூத்து, டிருமா, சதிர், நாட்டுக்கூத்து, சிங்கள் நாட்டுக் கூத்து, சவாமி வீதிவரும்போது ஆடுங் கூத்து முதலியவற்றுள் அடங்குவதைக் காணலாம்.

இனி, இந்துலாகிரியர் கடியவரை பிறமொழி கலை வாச் செந்தமிழ் மொழியாற் செழுஞ்சலை சொட்டும்

உரைகடையையே கையாண்டு செல்லுங்கிறன் பாராட் இந்தகைமைத்து. காட்சித்துறையில் உபிரிளங்குமரன் கூறும் விருத்தம் (பக்கம்: 13) “திருவளர் தாமரை” யென்னுங் திருக்கோவைச் செய்யுளை யொற்றினின்ற நயம் பயக்கின்றது. நீலகண்ட மன்னன் சிவகாமித் தாயை நோக்கிக் கூறும் பகுதி (பக். 19) “தென்பா அகந்தாடுங் தில்லைச்சிற் தம்பலவன்” என்னுங் திருவாசகம், திருச்சாழல் சூ-ம் செய்யுளை நினைப்பூட்டுகின் றது. தமிழ்கடையும் மிக வனப்புவாய்ந்து மினிர்கின் றது. நீலகண்டவரசன் உபிரிளங்குமரளை யழைத்து வரும்படி சிவகாமித்தாயாருக்குக் கட்டளையிட்டபகுதி (பக். 20) “மாயையின் வயிற்றுன் மன்னிவருஞ் செயன்” என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளைக் கற் றுக்கொள்வதற்கு ஓர் ஆசான்போல விளங்குகின்றது. அவ்விடத்தில் கூறப்பட்டிருக்குங் கலீவெண்பா (பக். 20) உபிர்களின் அநாதினிலையை மிகத்தெளிவாக விளக்கிச் செல்கின்றது. சிவகாமித்தாயார் மைந்தனை யணைத்துக் கொண்டு சொல்லும் பகுதி (பக். 23) அறிவுசான்ற அழகுடையது. அசத்த மாயையாகிய காட்டையும் அதில் வாழும் பிராணிகளையும் வருணித்திருப்பது (பக். 23) இயற்கை அதுபவங்களை நினைவுறுத்துகின் றது. உபிரிளங்குமரன் தங்கைபணிகொண்டு வேட்டஞ் செல்காலைக் கூறிய கட்டளைக் கலீத்துறையும் விருத்தமும் (பக். 25) திருக்கோவையார் 12 ஞ செய்யுளையும் காசிகாண்டச் செய்யுளான்றையும் நினைவுட்டியும் ஆர்வ முறச் செப்கின்றன. இருண்மலவேந்தன் முதன்மங்

திரியை நோக்கித் திறைகொணர்ந்தோரைக் கூறுகவென
மந்திரி கூற்றில் வைத்து

“ எஞ்சகராசையர் மோகர்கு ரோதனர் வாதினர் சூதினரே
எஞ்சவில் ஜோபரு ஜோபர்பொ ஒருமையிச்சையர் கொச்சையரே
குண்டர் செருக்க வருக்கா பெருக்கமில் கோள்கார் கீழுகரே
வண்ட ரிரண்டகர் மிண்டகர் தண்டர் மயக்கர் கயக்கர்களே.”

என்னும் உயிர் வர்க்கத்துள்ள கீழுகளை அடைமொழி
யின்றி இடத்துக்கேற்ப வழைத்துப் பாடிய சந்த
விருத்தச் செய்யுள் (பக. 27) வில்லிபுத்தூராழ்வார்
வாக்குப்போல் சுவைகொடுக்கின்றது. நீலகண்டவரசனது
ஆஜினயையும் அருளையும் கெடுக்கும்படி ஏனிய வீரர்கள்
புகுந்து செய்யுமிடங்களை உண்மையாகவே குறிப்பிட்ட
பகுதியை (பக. 29) எவரும் மெச்சாதிரார். அதில்
இக்காலத்து வழிதப்பிவாழும் வர்த்தமானங்களை நன்றா
யறியலாம். இன்னும் “இன்னதன்மைத்தென ஒருவரா
னுங் கூறப்படாமையின் அவிச்சையை இருள் என்றும்”
என ஐந்தாவது குறளின் விசேடத்தில் பரிமேலழகர்
குறிய இருளுக்குக் “கல்லார் மனமு மிலங்கையிலே கடு
கணவைக் குகையிருளும்” என எடுத்துக்குறிய செப்
யுள் (பக. 35) கற்றேர்க் கிதயம் களிப்பூட்டும். உயிரினங்
குமரனும் தோழன் அறிவனும் வேட்டஞ்சென்று மத்திய
புவனக்காட்டில் தோழன் கூறும் வருணனைகள் (பக. 38)
சுவையுடையன. இறைவன் ஆஜினகடந்து தீவினைசெப்
வோர் அடையுங் தண்டனைகளை எடுத்துக்கூறுஞ் செய்யுள்
(பக. 42) மாணவர்க்கு நன்னெறிகாட்டும் இன்னுயிர்த்
துளையாகும். பட்டுச் சிலைவகைகளைக் கூறுஞ் செய்யு
வானது,

“ பாடகங்கோ சிகமரத்தம் ரண்டுகில்கண் ணம்வடகம்
பஞ்சி ரட்டுத்

தேடகங்கள் தேவாங்கு பரியட்டக் காசிலஞ்சி
திருக்கு பங்கம்

தோடகஞ்சேர் பீதகம்பச் சிலைகவற்று மதியினேடு
தூரி யஞ்சே

ரேடகம்வண் ணடைதேவ சிரியினுடன் பொன்னெழுத்தா
மியலு மின்னும்

சில்லிகவே தங்கமொடு நால்யாப்புக் காத்துலக்
திருவெண் பொத்தி

சொல்லியதத் தியம்புங்கர்க் காழகங்குச் சரிதூய
அணிசெம் பொத்தி

புல்லியநற் பணிப்பொத்தி யிவைமுப்பா ஞடைவகை
புரையில் சீர்த்தி

நல்லியல்சேர் கிலப்பதிகா ரத்தில்வரு நாமயின்னுள்
நவிலப் போமோ !”

எனப் “பழமைப்பனுவல் ஐம்பது” என்னும் நாலி
லுள்ள செய்யுள்களை நினைவுட்டிக் களிப்படையச் செய்
கின்றது. உயிரிளங்குமரன் சிற்றின்பவல்லியுடன் கூடி
மணிமண்டபத்திற்குச் செல்லும்போது காணப்படும்
விருத்தமாகிய (பக. 52)

“ தலைப்பட்டு நண்ப ஞேடு தனிவனம் புகுந்தே யாடிக்
கலைப்பட்ட மான்பின் ஞேடிக் காதலன் றன்னை நீங்கி
நிலைப்பட்ட மாண்ய வல்லி நிலைகண்டு நினைவு சோர்ந்து
வலைப்பட்டான் குமரன் முங்காள் வல்லினை வலியதங்தோ ”

என்னும் ‘வலியழிவரத்தல்’ என்னுங் துறைச் செய்
யுள் “ தலைப்படு சால்பினுக்குந் தளரேன் ” என்னுங்

திருக்கோவைச் செய்யுளை நினைவுட்டுகின்றது. இருங் மல வேந்தன் தூதுவராகிய அறவன், மறவன் இருவரும் உரையாடுகால், அறவன் கூறும் மருதத்துகிணகுறிஞ்சித்துகிணகளின் உரிப்பொருள் கருப்பொருள் அமைந்த செய்யுள் (பக. 54) சங்ககாலத்துச் செய்யாள் போன்றுள்தாவதோடு, இலங்கையிலுள்ள வன்னி நாட்டு மருத்திலங்கள் குறிஞ்சிநிலங்களாய் மாறிக்கீட்கக்கும் பண்டைய வளர்ந்தும் நினைவுட்டி 1915-ம் ஆண்டு நிகழ்ந்த ஜேர்மனியப் பெரும்போரால் ஏற்பட்ட அரிசிப் பஞ்சத்தால் இலங்கை மக்களைடந்த இன்னலையும், பின்னுமவ்வாறு நிகழாது கெல்வளைக் கொடுக்குங்கமுனிகளை ஆக்குதலையும் வலியுறுத்தும் கற்பனையாக அமைந்துள்ளது வியக்கற்பாலதாம். இருங்மலவேந்தன் உயிரிளங்குமரனை அடைக்கச்செய்யும் காயாபுரியென்னும் சிறைச்சாலையை வருணிக்குஞ் செய்யுள் (பக. 61) “தோலாற் சவர்வைத்து நாலாறு காலீற் சுமத்தியிரு” என்னுங் கந்தரலங்காரர் செய்யுளை உன்னுமாறுந்தும் நன்னயம் அமைந்துள்ளது.

“அன்றே விரிந்தசெங் தாமரை போலும் அணிமுகமுக் குன்றே விரிந்த மணித்திர டோனுக் குளிர்விழியும் நன்றே விரிந்த நகையு முடையும் நடையுமெலாம் என்றே யினியடி யேன்கண்டு கொள்வ தினக்கொடியே”

என்னும் பேரின்பவல்லி கூறுங் கட்டளைக் கலித்துறையும் (பக. 66) சுப்பிரமணியமுனிவர் தமது அற்புதச் செயல்களைக் கூறும் கிலேடைப்பொருள் கொண்டதான்

“அன்னூரு சட்டியி வலைவாய்க்கொக் கவித்துட்கொள்ள
அடிவயிற்றிற் குத்திமிகு சத்திகாத் தெடுக்கே
ஒன்றுதலை வலிகண்டேன் மற்றதனை யுடனே

ஒருகோழி மயிலாக அருமாறச் செய்தேன்
என்றுமொரு புல்லதனைப் புலியாகச் செய்வேன்
எழில்நாக மாதங்க மென்னவியை விப்பேன்

இன்றுமெழு கடலையன்னிக் குடங்கையினிற் றருவேன்

இரும்பினையுங் கரும்பொன்னு விழைவிப்பேன் யானே”
என்னும் விருத்தப்பாவும் (பக. 84) இவரது கவி வன்
மையைக் காட்டும் கட்டளையெனலாம். நீலகண்ட மன்ன
னிடம் சிவகாமித்தாயார்சென்று உயிரினங்குமரனுக்காகப்
பரிந்து கூறுவதாகிய

“மாயப் புலிக ஞாறகின்ற வனத்திற் போன தன்மகனை
யேத் தோடும் நினைந்துகண்ட எனவா ஹள்ள நிறைஶனப்பித்
துயகணவற் கெடுத்துரைத்து மகனை மீட்கும் தொழில்புரிந்தாள்
தாயிற் சிறந்த ஏன்புடையார் ரேஹ முண்டோ தரணியிலே”

என்னுமிச் செப்யுள் (பக: 78) பட்டினத் தடிகள் குறிய
“மாயகட்போரையும்” என்னும் திருவாக்கையும் “உரை
தரு மிப்பசவர்க்கம்” என்னுஞ் சிவஞான சித்தியார்
திருவிருத்தத்தையும் நினைவுறுத்திச், சகலருக்கு இரு
வினை யொப்பும் மலைப்பாகமும் வந்தணிடத்து ‘மந்ததரம்,
மந்தம், தீவிரம், தீவிரதரம் என்னும் நான்குவித சத்துனினி
பாதமும் நிகழும். அப்பொழுது முதல்வன் சகலவர்க்
கத்துள் ஒருவரை ஆதாரமாகக் கொண்டுநின்று உண்மை
ஞானத்தை உணர்த்துவன் என்பதைப் போதிக்கின்றது.

முதல்வன் குருவடிவாய்த் தோன்றிப் பக்குவான்
மாக்களுக்குத் தீக்கையினால் அத்துவசத்து செய்து மல

மகற்றி ஞானம் வருவித்துத் திருவடியடைவிக்கும் முறை
மை சூறுமிடத்தில் சுப்பிரமணியர் கூற்றில் வைத்து,

“ வெள்ளியல் கிரியின்மேய வேந்தர்கள் வேந்தனை
ஒன்னிய நீலகண்டன் ஒருதிரு மகனீயன்றே
கள்ளர்கள் வேட்டைபோன காட்டிடை வஞ்சஞ்செய்ய
மென்னீ சிறையிலக்கு விடப்பட்டாய் மறந்திட்டாயே ”
எனக்கூறிய செய்யுள் (பக. 88) சிவஞானசித்தியாரில்,

“ மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி
ஊர்ந்தவனை யறியாது மயங்கி நிற்பப்
பின்னவனு மென்மகனீ யென்றவரிற் பிரித்துப்
பெருமையொடுக் தாஞ்சிகிப் பேணு மாபோற்
துன்னியவைம் புலவேடர் சுழலிற் பட்டுத்
துணைவனையு மறியாது துயருறுங் தொல்லுயிரை
மன்னுமருட் குருவாகி வந்தவரி ணீக்கி
மலமகற்றித் தாஞ்சிகி மலராடிக்கீழ் வைப்பான் ”

என வருங் திருவிருத்தத்தை விளக்கிவைக்கு மாசான்
போன்றனது. உயிரிளங்குமரன் தன்னிலையினை யுணர்ந்து
அநித்தியமாகிய பந்த பாசங்களை வெறுத்து,

“ இருளாய வள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாங் கெடுத்தேழை யேனை யும்யத்
தெருளாத சிங்கததனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியானை யறியச் சிங்கததந்த
வருளானை ”

என்னுங் தேவாரத்திருவாக்குக் கியையக் கூறிப் புலம்
பும் பகுதியாகிய 89-ம் பக்க உரைநடை

“முருங்கினங்கையார் பார முலைமுகங் தழுவிச் செங்வாய்
விருந்தமிர் தெனை ருக்கி வெறியாட்டிக் காளாப் நாளு
மிகுந்தலோ காய தப்பே ரினத்தன யிருந்த வேழை
பொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணு னந்த வாழ்வே”

என்னுந் தாயுமானவர் திருவாக்கை விளக்கி வைக்கும்
பான்மையதாய்த் திகழ்கின்றது.

நான்காம் அங்கம் முதற்களத்தில் உயிரினங்கும்
ரன் காயாபுரிக் கோட்டை யிழிவை விளக்கிக் கூறும்
“ஓளையும் நீரும்” எனத் தொடங்கும் ஆசிரியப்பா
(பக. 91) பட்டினத்தடிகள் அருளிச்செய்த கோயிற்றிரு
வகவலில் வரும் “ஓளையும் நீரும் புறப்படு மொரு
பொறி” என்னுமடிகளைப் படியெடுத்துக்காட்டி யறி
வறுத்திச் செல்கின்றது. உயிரினங்குமரன் குருவை
நினைந்து பாடும் வெண் செந்துறைகள் (பக. 93)

“மின்னைய பொய்யுடலை நிலையென்று மையிலகு
விழிகொண்டு மையல் பூட்டு
மின்னூர்க் கின்பமே மெய்யென்றும் வளர்மாட
மேல்வீடு சொர்க்க மென்றம்”

எனத் தாயுமானவர் கூறிய குருவணக்கச் செய்யுளை உன்
அம்படி செய்து மகிழ்விக்கின்றது. சிற்றின்பவல்லி
(அழுது கொண்டு) கூறுங்கட்டளைக்கலித்துறை (பக. 94)

“காகத் திருக்கண்ணிற் கொன்றே மனிகலங் தாக்கிருவ
ராகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமா
மேகத் தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையிற்
ரேகைக்குஞ் தோன்றற்கு மொன்றுய் வருமின்ப துன்பங்களே”

யென்னாங் திருக்கோவைச் செய்யுளை யுன்னிச் சுவைக்கு மாறு துண்டும் அருந்துண்ணயாகமிலிர்கின்றது. சிற்றின்ப வல்லியின் புலம்பல் (பக. 98) இராமாயணத்தில் சூர்ப் பக்கை புலம்பலை யடியொற்றிக் கம்பர் வாக்கெனச் சீரடி பற்றிச் சிறந்து விளங்குகின்றது. உயிரிளங்குமரன் மண், பொன், பெண்ணென்ற மூவாறைகளில் பின்ன தொன்றின் ரேட்டி பண்பை “இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுங் திருக்கப்பட்டார் தொடர்பு” என்ப கை யொட்டிச் சங்கச் சான்றேர் நாற்கருலுத்தில் அரிய சொன்மணிகளை ஆய்வுத்தெடுத்து முழுமணிக்கோவைசெய்து விழுமிப நடையிலமைத்த நிலமண்டல ஆசிரியப்பா (பக. 99) படிக்கப்படிக்க வினிக்கின்றது. நான் காம் அங்கம் முதலாங் களத்தி னீற்றிவிருக்கும் விருத்தச் செய்யுள் (பக. 101) சிலேடையான கருத்துஞ் இடத் துக்கேற்ப வமைத்திருக்கும் நுண்மதி சாலவும் போற் றற்குரியது. அவ்விருத்தத்தில் ‘அல்வழி’ ‘வேற்றுமை’ யென இரண்டு சங்கி யிலக்கணச்சொற்கள் வந்திருக்கின்றன. அவற்றில் அல்வழி பதினுன்கு வகைத்து, ஐந்து தொகைநிலையும் ஒன்பது தொகாநிலையுமாம். வேற்றுமை ஆறுவகைத்து. மெய், வாய், கண், மூக்கு, செவி யென் னும் ஐம்பொறிகளை வழியாகவுடைய ஐந்தவாவினுலும் ஒடுவிழுந்து சீப்பாயு மொன்பது வாய்ப் புண்ணுக் கேற்ற நுகர்ச்சிகளை அவாவுவதில் அலைப்புண்ணும் வழியில் நிறுத்தி மாசுறுத்தி என்பதனால் பதினுன்கும், காமக், குரோத், லோப, மோக, மத, மாற்சரியம் என் னும் அறவகைக் ருணங்களால் பெருந்துறைக் குருந்த

மேவிய பெருமான் கூறிய “பளிங்குபோன்றதுன் றன்மை” என்னும் பண்புகெட்டு வேறுபாட்டைட்டு தால் ஆறும் எனப் பொருள்தந்து நிற்றற் கியைவது போல் அமைக்குளது. இனி அல்வழி-கல்வழியல்லாத வழியென்றும், வேற்றுமை-பெயர்ப்பொருளீன வேறு பந்த்துவதுபோல் உயிரை அதன்தன்மை யறியாதபடி வேறுபடுத்தி யென்றும் அமையும். உபரிசிங்குமரன் உற்ற துணைவனுகைய அறிவைன் நினைக்கு பாடும் கேரிசையாகிசியப்பாவில் (பக். 104) நண்பனுக்கெடுத்துக்காட்டிய பண்புவமைகள் யாவும் மிக நயம்பயக்கு அறிஞரை மகிழ்வடையச்செய்யுக் கையவாய் விளங்குகின்றது. இன்னும் நான்காம் அங்கம் இரண்டாக் களத்தில்

“ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண
ங்கள்வா கமஞ்சொல்ல வல்லவா மென்னும்
ஞானத்தா ரெங்கடவ ரஞ்ஞா னத்தா
லுறுவதுதான் பந்தமுயர் மெஞ்ஞா னக்தான்
ஆனத்தா லதுபோவ தலர்க்கிருமுன் னிருள்போ
லஞ்ஞானம் விடப்பந்த மறுமுக்கி யாகும்
ஈனத்தார் ஞானக்க ளவ்லா ஞான
மிறைவனடி ஞானமே ஞான மென்பர்”

எனச் சிவஞானகித்தியார் கூறும் மெஞ்ஞானத்தியல்பு விளங்கி, வினாவிடையாகச் செல்லும் உரைநடை (பக். 106 - 108) யின் மாட்சி தமிழர்வழிமுடையார் படித்தின்புறற்குரியது. அதில் அறிவன் இரண்டாவ தாகக் கூறும் விடை (பக். 108) ஆறுதாரங்களைக் கடக்கு துவாதசாங்கப் பெருஷவளியை யடைந்தருண்

மயமாகும் யோகமர்க்கம். தேகத்திலுள்ள குண்டலி சக்தியானது பிரமகாடியிலோடிக் கபாலத்திற் செல் ஆம். பிரமகாடிக்குச் சுழுமுனை யென்றேரு போ ருண்டு. இது முதகு மூளையாரம்பத்திலுள்ள மூளையாகும். நாலுருண்டைபோல் இது ஆக்கப்பட்டிருக்கும். புகையக்குருக்களை முகக்கிருப்புங் கருவி (Twins-table) போல் இது தேக ஆட்சிக் சக்தியைத் திருப்புங்தொழில் பூண்டது. அதன்வழியே குண்டலிசக்தி யைக் கபாலத்திற் செலுத்திக் கபாலத்தி ண்டவாரத்து னின்று பன்னிரண்டு விரற்கடை செல்லுமாயின் கித்த தரிசனசித்தி இரேசகத்தால் எனிதிற் கிடைக்கும். இதுவே நாலீற் கூறிய பெருவெளியும் கைலாயமு மாகும்.

“நியமலக்ஷணமு மியமலக்ஷணமு மாசநாதிவித பேதமும்
நெடிதுணர்ந்திதய பத்மபீடமிகை னின்றிலக்குமஜ பாஙலத்
தியலறிந்துவளர்மூலகுண்டலியை யினிதிழைருஞ்சி யவளருளினால்
எல்லையற்றுவளர்சோதிமூலவனலெக்கள் மோனமனுமுறையிலே
வயமிகுக்குவரு மமிர்தமண்டல மதிக்குளைமதியை வைத்துநான்
வாய்மடுத்தமுத வாரியைப்பருகி மன னுயாரமிர்த வடிவமாய்ச்
செயமிகுக்குவரு சித்தயோகவிலை பெற்றஞானகெறி யடைவடே
தெரிவதற்கரிய பிரமேயமல சிற்சகோதய விலாசமே”

எனத் தாயமான சவாமிகள் இதுபோற் றமதுநாலீற் பலவிடத்தும் திருவாப்மலர்ந்தருளியிருக்கும் பாடல்களை வாசித்துணரச் சுவைகொடுத்து நிற்கின்றது. உயிரினங்குமரன் பேரின்பவல்லியை நினைக் துருகும் அடிக்கஞ்சும் அறிவனுகிய நண்பனை யிளித்து மாலைக்காலத்தை வரு

விக்கும் அடிகளும் (பக. 109) சிலப்பதிகாரத்தில் முறையே மனையறம்புத்தகாதை “மாசறுபொன்னே-தாழிருங் கூந்தற்றையால்” என்னும் அடிகளையும் கானல் வரிப்பாட்டையும் படியெடுத்து விளக்கி மகிழ்விக்கின்றன. அதன்பின்வரும் சங்கிரோபாலம்பனம் (பக. 110) பாரத ராமாயண கைட்டத காவியங்களில் வருமித்துறைக் கவிகளை நினைவுறுத்தி யழகுசெய்கின்றது. எல்லியை நோக்கி எல்லைப் பழிக்கும், அதாவது, “பொழுதுகண் டிரங்கல்” என்னுங் துறையைக்கறும் வெண்பாச் செய்யுள் (பக. 111)

“ஆழிவாயச்சத்தமடங்காதோ யான்வளர்த்த
கோழிவாய் மண்சுறு கொண்டதோ—ஒழி
திரண்டதோ கங்குல் தினகரலூங் தேரும்
உருண்டதோ பாதாளத் துவ்”

என்னும் முன்னேர் செய்யுளாகக் காணப்படுகின்றது. படினும் அவ்விடத்துக்கு மிகவும் பொருத்தமாக வருமைத்துச் சென்ற சாதுபியம் மெச்சக் கூடியதே.

இங்காம் அக்கம் முதலாங்களத்தில் உயிரிளங்கும் ரன் இருண்மல வேந்தனுக உருவகஞ் செய்யப்பட்ட பாசபந்தங்களை அதம்பண்ணி மலபரிபாகமடைந்து சத்தினிபாதந் தலைக்கூடிய நிலை (பக. 112)

“மேற்கொண்ட காடுவுங் கீழ்ப்பட மூலச்சுத் தெவங்தழிலைச் சூற்கொண்ட மேட மென்னுமை வின்று சொரிவதைபென் னுற்சண்ட தன்று மெளைஞைப் பேசி யளிக்கையினிப் பாற்கண்டு கொண்டனன் மேலே யமிர்தம் பருகுவனே”

என்னும் தாயுமானவர் வாக்கைத் தெளிவுபட இனிது விளக்கிச் செல்கின்றது. பரிபக்குவமடைந்த முத்தான் மாக்களுக்கு இறைவன் விரைக்கு குருவடிவில் ஆட்கொள்வன் என்னுங் தத்துவத்தைச் சுப்ரிமணியர் பேரின்பவல்லிக்கும் உயிரிளங்குமரனுக்கும் திருமண முடித்துவைக்கும் பகுதி (பக. 114) வெளிப்படுத்துகின்றது. “வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும்” என்றபடி சைவராகிய நம்மவரும் பிறமதத்தர்களும் சாதிக்குஞ் சாதனைகள் யாவும் தமதுறைப்பின்வண்ணஞ்சித்து விருத்தி விளைக்க, அவ்விருத்தி உண்மை நாட்டத்தை வளர்க்க, அந்நாட்டம் இடைவிடா தியக்கிவரவே, சற்குரு வாய்ப்பதற்கே யுற்றவாமெனவும், அத்தகைச் சற்குருதான் இறைவன் நம்மனோர்க்கு வார்த்தைசாலும் வாயிலாமெனவும், அவ்வாயிலானன் றிப் பிறதென் வாயிலானும் மெஞ்ஞானங்கடல் முடியாதென்பதும் தெளியக்காட்டியபடியாம். இதனையே சிவஞான சித்தியார்

“பரப்பிரம மிவனென்றும் பரசிவன்று னென்றும்
பரஞான மிவனென்றும் பராபரன்று னென்றும்
அரன்றருள்சிர் நிலையெல்லா மிவனே யென்றும்
அருட்குருவை வழிபடவே யவனின்று வேயே
இரங்கிவா ரணமாழை மீனண்டஞ் சினையை
இயல்பினாடு பசித்தும் நினைத்தும் பார்த்தும்
பரிந்தலைதா மாக்குவது போற்சிவமே யாக்கும்
பரிசித்தஞ் சிந்தித்தும் பார்த்துங் தானே”

எனக் கூறி முடித்திருக்கின்றது.

நாதப் பறையன் மணிகழ்ச்சியை அறிவிக்கும் பகுதியாகிய சக்தப்பாக்கள் (பக. 114—115) கத்த மாயையின் தோற்றுத்தை விளக்கி யழகுசெப்கின்றன. பதிபினுடைய சத்தியாற் குழலையாகிய சத்த மாயை யிலே சர்வான்மாக்களுக்கும் அறிவை யெழுப்புவித்து நிற்கின்ற ஞானமாகிய நாதத்தத்துவங் தோன்றும்; நாதத் திலே சர்வான்மாக்களுக்குமுண்டாகிய தொழிலை யெழுப்புவித்து நிற்கின்ற விந்துதத்துவங் தோன்றும்; விந்து விலே நாதவிந்துக்க விரண்டுங்கூடின அவசரமாகிய சாதாக்கியதத்துவம் தோன்றும்; சாதாக்கியத்திலே கிரியையேறி ஞானங்குறைந்துநின்ற அவசரமாகிய ஈசர தத்துவம் தோன்றும்; ஈசர தத்துவத்திலே ஞானமேறிக் கிரியை குறைந்துநின்ற அவசரமாகிய சத்த வித்தை தோன்றும்; இவ்வைந்து தத்துவங்களுந் தோன்றின வொழுங்கிலே அவ்வைற்றின் கர்த்தாக்களாகச் சிவஞ், சத்தி, சதாசிவம், மகேச்சரன், உருத்திரன் ஆகிய ஐவருந்தோன்றி அவற்றேடு பொருந்தினிற்பர். இக்கிரமத்தை விளக்க வந்ததே நாதப் பறையன் கூறுவான. “பிள்ளையார்சுதி எங்கள் கையிலே” என்ற ஞானகடியும் (பக: 116) விந்துநாதத்துடன் சம்பந்தமாகி அரிய கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற நுட்பம் கர்ந்து கோக்கத்தக்கது. பறையன் செசவு தொழிலைப்பற்றிக் கூறியிருக்கும் நேரிசையாசிரியப்பாவைத் (பக. 116-117) தமிழ்மக்கள் யாவரும் மனனம்பண்ணிக் கூறியபடி செய்யுயற்சிப்பதோடு அதனைப் பெரிய எழுத்தில் எழுதிச் சட்டங் கண்ணுடியிட்டு விட்டில்லவைக்கும் வேறுபடங்க

ஞக்கு முன்னணியில் வைத்துப் படஞ்செய்யும் ஞாபக கின்னமாகப் பூசிக்கத்தக்க தென்னுமிதனுனே அதனைப் படிப்போர் அதன் சொற்சவை பொருட்சவையறிவர். வள்ளுவருங் காந்தியடிகளும் இம்மை மறுமையிரண்டி னும் உத்தமவாழ்க்கையை நடத்தி உலகினர்க்கு நீதி யும் அருளும் வழங்கியோர். அன்னவர்கள் கைக் கொண்ட தொழிலை யாவருங் கைக்கொண்டு செய்து வருதல் அத்தியாவசியகம். அன்றியும் ஒருதேசம் சுதங் திரவாழ்வில் மகிழ்ச்சி பெறவேண்டுமானால் இரவற்றுணி யேற்றணிந்தோ மகிழலாம? இந்த இரகசியம் ஐரோப் பியருக்கும் காந்தியடிகளுக்குக் கேளியும். “பெண்கள் தந்தொழில்விட்டுக் கேட்டனர்” என ஆகிரியர் எடுத்தாண்டபகுதி ஆணித்தரமானது. புறநானுறை 125-ம் பாட்டிலும், நன்னால் 23-ஞ் சூத்திரத்திலும் காட்டிய படி தென்னாடு வடநாடு உட்படவுள்ள பெண்கள் யாவரும் நூல்தூற்றனரென்றும், அவ்வாறே இலக்கையி அம் நடந்து வந்ததென்றும், அதனால் நெசவுவேலை உழவுபோல் பொதுவேலையாக நடந்து வந்ததென்றும் கருதி அதுமானம் என்னும் இரண்டினாலும் அறியக் கிடக்கின்றது. பறையன் தன்னைப்பற்றிக் கூறியிருக்கும் ஒவ்வொருபொருளும் கிகழ்காலத் தெழுச்சிக்கேற்ற நீதியையும் பழைமையையும் போதிக்கின்றது. பறையன் பறையடித்துச்சொல்லும் விளம்பரம் (பக. 119-120) மணிமேகலை விழாவறை காதைப்பாத்தியில் முளைத்த பகங் கதிர்போலக் கவைசொட்டி மலரு கிணறது.

இந்தால் சமயதால்களை ஆதாரமாகக் கொண்
டெழுதப்பட்டபடியால், அங்கம், கனம், இடம் ஒவ்வொன்றிற்கும் சமயதாற் பிரமாணங் காட்டுதல்லிது.
ஆயினும் மாணவர்பொருட்டே இங்கு சிற்கிலை விடக்
கள் ஒப்புநோக்கி யெடுத்துக் காட்டப்பட்டன. இவ்
வாறு இந் தாலகத்துப் பண்ணைச் சான்றேர் வாக்கினை
யும், போக்கினையும், நோக்கினையும் பின்பற்றியும், ஒற்றி
யும் பலப்பல நயங்கள் சுவைப்பட மிகுந்து களிப்பெய்து
விக்கும் மாட்கியைக் கற்போர் ஆக்காங்கு கண்டு மகிழ்
வாராக.

இன்னும் இந்தால் உரைநடைத்திறனிலும், கற்ப
னையிலும், பாச்சவையிலும், கதைசெல்லும் முறையிலும்
படிப்போரை அயரா தீர்த்துச்செல்லும் தன்மைவாய்க்
திருப்பது இதற்கோ ரழகாரும். உலக நிதிகளையும், நன்
னெறியையும், பக்தியையும், சமயவறிவையும் தர வல்ல
தாயிருப்பதால் இதனைக் கலாசாலைகளில் சௌகா மாணவர்
பாடமாக வைத்துக் கற்பிப்பது மாணவர்க்கு மிக
நன்மை பயக்குமென விஷைகின்றும்.

முதலியார், செ. இராசநாயகம்,

கொழும்பு

1935-ம் டிசம்பர் மே 18 ஏ.

சிறப்புப்பாய்ச்சி

1

[வீத்துவான் பிரமணி சி. கணேசனையர் அவர்கள்.]

1. தென்வரை முனிவரன் நேர்ந்த முத்தமிழின்வரு நாடகம் யார்க்கு மின்பமே மன்வர வளித்திடும் வாய்மை யாலதை நன்வர வுலகுக்கு நல்க வுன்னியே
2. கபிலையி ஒறைத்தருங் காள கண்டற்கு மயில்விழி யுமைக்குமோ ரண்பு சார்மகன் உயிரினங்கு குமரனென் ரேது வோன்மல மயறகு வேந்தன்றன் மகளை வேட்டரோ
3. இன்பமுற் றேதுய ரிள்ளென் றுன் னுஙாள் மன்பெருஞ் சப்பிர மணிய னுங்குரு அன்பொடுக் தோன்றியே யருஞும் வாக்கினுற் றன்பழு நிலைமையைத் தானுங் தேறியே
4. அன்னவ டீனவிடுத் தரன்ற ஞேடுமை மன்னுற வளர்த்திடும் மடிவி ஸின்பமே தன்னினரு யடிவெனச் சாரும் வல்லியின் நன்னலம் பெறுங்கதை கயப்பின் மேவவே
5. உயிரினங்கு குமரனென் ரேதுகிடப் பெய ரியலுமொர் நாடக மிருந்த மிழுக்கடல்

▼

வியல்செய்துண் மதியெனும் வெற்பினுற் கடை
அயில்வுறத் தமிழகத் தளித்திட்டானரோ

வேறு

6. நற்ற வத்தர் நனுகு நவாசியூர்
பெற்ற தோர்பெரும் பேறெனத் தோற்றினுன்
செற்ற மாதி செருத்த மனத்தினுன்
கற்று வல்லர் களிக்குந் தகைமையான்
 7. ஒசை யுஞ்சவை யும்பெறச் செய்யுள்கள்
ஏசின் ரூக்கு மியற்கை படைத்துளான்
மாகில் கந்தவ னத்துச்செவ வேட்கொரு
தேச தும்மணி மாலையுந் சேர்த்தினுன்
 8. சைவ மோங்குறச் சற்பிர சங்கக்கள்
செய்வ ரத்தன் சிவன்பதத் தென்றுமே
தைவரச் சிக்கை தான்வைத் துவப்பவன்
மெய்வ ருந்தமிழ் விற்பனச் செல்வனே
 9. எம மாகு மிவற்பெற்ற தாலெனப்
ழுமி யும்மகிழ் பூத்திடு மாமகன்
சோம சுந்தரத் துய்ய புலவனு
நாம மெங்கனு நாட்டுந் தவத்தனே.
-

[பாலைபாடிய மாவைக்கவுணியன்
வேண்ணேய்க்கண்ணார்.]

தெள்ளிய ஞானங் தெளிந்ததீஞ் சுனையும்
உள்ளிய திருவரு ஞற்றெடுத் தெழீஇய
வெள்ளம் பாயும் வியன்சா ஸருவியும்
புள்ளிப் பொலன்வரை போந்தமட மயிலும்
கன்னளவிழ் கொன்றைச் சடைமதிக் காடும்
வள்ளிக் கொடிப்பார் வடிவேற் கடம்பும்
கொள்ளிய வெள்ளியங் குவட்டி ஞாநுபால்
ஆய மகளி ரஜைவரும் வேற்றிடை
மேய போழ்தத் தாங்குத்தனி மேனிய
பேரின்ப வல்லியை நாரொன்றிக் கண்ட
காதல் கனற்றவும் கடுந்தாம் தீர்க்குமோர்
எதியா தென்னுண ரியல்பில் ஞகிய
ஆல முண்டரு ணீல கண்டனார்க்
குரிமை மகனு முயிரிளங் குமரன்
அரியதன் காதலை ஆற்று ஞகி
வெள்ளியங் சிலம்பின் வேந்தனுங் தனுது
வள்ளற் றங்கதபின் வாய்மொழி பிழையான்
ஷரு வெண்ண வேட்டம் புக்குழி
இருண்மல வேந்தற் கொருபெரு மருகி
மருண்மக ளவரையு மயக்குவலைக் கண்ணி
கிற்றின்ப வல்லியாம் சிறப்பொன் றிலாளை
மற்றின்ப வல்லியென மருண்டுசிக் குண்டு

மாயா புரியம் காயா புரியாங்
 கோட்டைச் சிறையிடப் பூட்டப் பட்டுப்
 புலைத்தொழி லெல்லாம் தலைத்தொழி லென்னா்
 போல்லா வைவரோடு போக்கவர் புகன்ற
 சொல்லான் மயக்கிற் துன்பமே யின்பென
 வாழ்வெலா மொரீஇ மாழ்குறு போழ்தத்து
 ஆயவ னண்ணையா கருட்சிவ காமிக்
 தாயார் துண்டத் தக்கைசாற் ரேவல்
 வழிவரு சுப்பிர மக்கிய முனிகரன்
 பித்தன் போன்று பிதற்றிப் பேசி
 அகச்சவைக் காளா நகைச்சவை நவின்று
 சிறைகாப் பாளர் நிறைகாப் பூட்டே
 செயிரொன் றில்லா வுயிரிளங் குமரனை
 மயர்வலை யறுத்து மாயஞ் சான்ற
 வெற்றின்ப வல்லியாம் சிற்றின்ப வல்லியின்
 பாசத் தனையெலாம் பாறிச் சிறைத்தாள்
 வீசற் காகும் வீறுசான் மந்திரம்
 பாயிற்றிப் பெற்றேர் பார்த்துள மகிழுப்
 பேரின்ப வல்லியை கேரோன்றி மணங்க
 வரலா றெல்லா மரீஇய நாடகம்
 ஒன்றுபுனைக் குயிஸ்கொடுத்து நன்றே யுதவினன்
 ஏழிசைச் சூழலுள் யாழிசை ஷீட்டும்
 புகழ்சால் காமம் முறைசால் கோணமும்
 பங்கயப் பொருப்பும் கங்கைபா யதிர்ப்பும்
 துதிக்கைப் பள்ளும் உதித்துயர் ஞானமும்
 பாட்டு முரையும் பாணியும் சால்வுற்று
 ஆழி சூழிய வீழமா நாட்டுன்

யானர் சேரியாழ்ப் பாணப் பகுதியுள்
 தவாஅ விழுப்புகழ் நவாலி யூரன்
 முருகோடு விசாய முத்தமிழ் விரகன்
 அரசார் பாவலன் உரைசால் நாவலன்
 தொல்லற மரீஇய இல்லற முனிவரன்
 பிறைசே ரழகனு முறைசேர் பெயரினன்
 அகத்தினை யிலக்கணம் அமைப விடைவிடை
 புறத்தினை யிலக்கணம் பொருந்திப் பொற்புற
 நாட்டுச் சீரும் நாட்டுமொழிச் சீரும்
 நாட்டுண் மேய நற்பொருட் சீரும்
 விட்டுச் சீருள் விரவுற விமையச்
 சிமயத் திருந்து தேமெலாக் திருவுற்று
 அகமும் புறமு மணிவளன் புரியு
 மங்கலக் கங்கை மால்யாறு
 இங்குமொன் றண்டென வியம்புதற் கொக்கே.

3

[பண்டிதர் வே. மகாலிங்கசிவம் கூறியது]

திருந்துமுயிரிளங்குமர நாடகதால் சித்தாந்தத்
 திறங்க டேற்றி
 விருந்திதெனப் புலவரெலூ மிகமகிழச் செழுந்தமிழால்
 விரித்தல் செய்தான்
 மருந்துங்கர் மொழிமடவார் மாரிலொடுமா ஒடுபொழில்
 வளங் வாலி
 இருந்திலங்கு கவிஞர்பிரான் சோமகந்த ரப்புலவ
 ரெனுஞ்சி ரோனே.

[வட்டுக்கோட்டை, பண்டித அ தில்லைநாதரவர்கள்]

ஆசிரியப்பா.

மலர்தலை யுலகி னிலைஇய மாந்தர்க்கு
அலகி அறுதி யுனர்த்துவான் ரேற்றிக்
குலவிய சைவக் குரவர் நால்வருள்
இருவர் பண்பெறுஉம் தளிகள் இரண்டனை
மருவப் பெற்றி வான்புகழ் படைத்த
சமூப் பெயரின் தாழ்விலா வணக்கு
சங்கப் புலவன் தண்டமிழ்ச் சாத்தான்
மங்காச் சீர்த்தி மன்னவற் கிளையோன்
வெறுத்த கேள்வி உருத்திரங் கண்ணன்
யாவரும் புகழ்ந்த இலங்கை மாதேவி
திருத்தகு முகமென சிரியோர் பரவும்
எழ்புண ரின்னிசை யாழ்தந்த நாடு;
ஆங்கண்,

திருவிற் கல்வியிற் நிசையிசை படுத்த
மன்னிய நவாஸியூர் வன்னிய சேகரன்
தொன்னிலை வேந்தர் ஜம்பெருங் குழுவில்
ஒருதா னுகி அரசியல் நிறுத்தலின்
“அருமைய” னென்றமா ராயம் பெற்றவன்
வழித்தோன்ற லாகி வண்மையாற் சிறந்த
கதிர்காம ரெண்ணு மதிராக் குரிசில்
புரிதவப் பயன்றருஉம் புதல்வனுய்த் தோன்றிய

சோமசுங் தானெனும் தூய்மைசால் மேகம்,
 சங்கதார் கடறும் சமணதாஸ் பெளவழும்
 சைவ மோங்பும் தகைசால் சிறப்பின்
 ஆறிரு முறையெனும் அனப்பாறு வாழியும்
 வேவெறூன் நிலாத் விளங்குசித் தாந்த
 சாத்திர வாழியும் பிறவு மெல்லாம்
 நஷ்டாகிக் காரப் பகைபறப் பருகி
 அறிவெனும் அமுத மாமழை பெப்து
 மறுவில் கல்வி வாண்பயிர் வளர்த்தது;
 வாண்பயிர் வளர்த்து மதிவளம் படைத்தது;
 மதிவளம் படைஇ நால்கிதி தந்தது;
 மேக மாகிய ஏமச் செம்மல்
 அதான்று;
 வேறுவேறு கிளங்க ஸீறுசால் பெளவத்துக்
 குடைந்து மீபெடுத்த முத்தையும் மணியெயும்
 தாளிற் பெறுவ வாய்வுகிற் கொண்டு
 வேவாண்மை செய்யும் தன்குடிக் கேற்ப
 ஒன்று புணர்த்து மதித்தாப்பிற் குறிற்றி
 “உயிரினங் குமரன்” எனப்படு காடகம்
 அறியுக் கதிர்மணி மாலை யாக்கிச்
 செந்தமிழ்த் தாய்க்குப் புளைந்தனன்
 அறமுத ணங்கு மொருவழிப் பெறவே.

5

[துலசைப்பண்டிதர்,
* தநு. ப. இராமநாதபிள்ளை அவர்கள்]

வெண்பா

மெய்கண்டர் பன்னுன்கு மிக்கழுறை யீராறுஞ்
செப்யகுறள் தொல்காப் பியச்செப்யுன்—துய்யனிரு
பத்தெட்டா நூலின் பயனு முயிரினங்
கொத்தார் குமரசென்னுங் கூத்து.

கூத்துநால் சான்றேருங் கூடிப் பயனுகர
யாத்துலகுங் கிங்தனித்தான் எங்கண்பன்—வாய்த்ததமிழ்
பெப்பிப்பாருள்தேர் சோமநற் சுந்தரனு மேம்புலவன்
வைப்பா முருகனாயி. வாழ்த்து.

ஆசிரியப்பா

உலகௌ முனைர்க்கு மோதற் கரியவன்
அலகில் பெருஷ்புகழ் ஆயுங் காலை
உயிரோ நடனுறு மொருமல மொழிப்பான்
தொன்மை வினையுங் தொல்லுல கதனின்
முதலெனப் பெறுஉம் மூவா மாண்பையும்
உயிரொடும் பொருந்தி யூழ்முறை கழிய
ஈட்டு விக்கு மொப்பிறன் வலியாம்
மறைத்த லென்னு மாண்புறு பருந்தும்
சேர்ப்பித் துயிர்கள் செல்லுழிச் சென்று
மறைத்து யோழுகி இறைதுறை ஏறும்
செவ்வி வாய்ப்புழிஸ் கிவனருள் என்னும்

* கொழும்பு இந்தும்பிட்டி அரங்கில் இங்காடகம் நடித்த
ஞான்று எழுதியவை.

பேரின்ப கல்கிப் பிறவா கெறியருள்
 சிரிய ஜூங்தொழிற் சிறப்பினையம்பலம்
 ஐந்தினும் அடையானத் தைக்கெதமுத் தோடும்
 கடத்தல் கிடத்தல் இருத்தல் முதற்பல
 தொழிலா னன்றித் தோற்றும் றில்லோன்
 கூத்தெனப் பெயரிய குணமுறு நாடகம்
 “தோற்றக் துடியதவிற் ரேபுங் திதிபமைப்பிற்
 சாற்றியிடு மங்கௌலே சுக்காரம்—ஊற்றமதாய்
 ஊன்று மலைப்பத்தே யுற்ற திரோதமுத்தி
 ஊன்ற மலைப்பத்ததே காடு” எனக்கூறும்
 விட்டியன் நூன்முறை விளக்கிக் காட்டி
 நடிக்கு நலத்தால் நண்ணுவ தென்க
 அதனால்,
 முத்தமிழ் தன்னுள் முதலிடம் பெறுவதும்
 எத்தகை யார்க்கு மினிமை பயப்படும்
 ஒருங்கே முத்தமிழ் ஒதா துண்ணும்
 அருஞ்செவ்வி தன்னை யழகுக் கவுமைப்பதும்
 நாடக மென்றே நவிலா துணர்லாம்
 இந்நாள் நாடகம் ஏது மறியாப்
 புன்னென்றி மாக்கள் பொருண்சை யதனால்
 கொன்னே யாடிப் பிறக்குங் தமக்கும்
 பழியொடு படரு மொழியாத் தீமை
 ஈட்டிவ காயினர் இதுகான் சான்றேர்
 காணி யோதுங்கி நாடகம் மற்றுக்
 கோணிய முறைகொ லென்றுள கைக்கனர்
 அக்குறை நிப்பான் அறமுக னடிப்பினை
 பொக்கமி அளத்துப் போற்றும் புலவன்

தமிழ்வளஞ் சிறக்த அமிழ்கினு மினிய
 யாற்பா ணத்து நவாலி நகரினில்
 அருமைக் கதிர்காம ராகு மப்பநும்
 இநுமைக்கு முறுதி யீங்தருள் கங்கையாம்
 திருமக ளன்னுங் திருவார் இலக்குமித்
 தாயரும் பன்றட்டனித்தவ நோற்றுக்
 கதிர்கா மத்திறை முதிரொ வடிவினை
 அன்பொடுக் தொழுதே யவனரு ஈத னுல்
 “பெறுமவற்றுள் யாமறிவ நில்கீ யறிவறிந்த
 மக்கட்பே றல்ல சிறவென” எக்காலும்
 யாவர்க்கும் பொருங்து மின்றுஸ்த் மறைவினில்
 நாவலன் செங்காப் போதவன் கூறிய
 செப்புட் குறியாய்ச் சிறப்பொடு மீங்குப்
 பெற்று வளர்த்த பெருமைசேர் செம்மல்
 பிறைசே ரழக ரெனும்பெயர்ப் பொருளாம்
 சோம சுந்தரம் பிள்ளையெனுங் தூயோன்
 முத்தமிழ் வல்லோன் முன்னுமாங் கிலத்தும்
 வழக்கிறங் துள்ள வடமொழி யகத்தும்
 பழக்கமிக் குள்ளோன் பயன்சேறி பண்பினன்
 கோள் தூல் வல்லோன் குறுககை முகத்தன்
 வெண்கீ றகலா விழைப்பெரு கெற்றியன்
 அருட்னேக் கிதுவென அழகுறுங் கண்ணினன்
 பொருண்மொழி யன்றிப் புகலா வாயினன்
 தெருண்மொழி யன்றித் தேராச் செவிபினன்
 தலைவற் கண்றி வணக்காத் தலையினன் .
 சுன்றனர்க் கண்றிக் கூப்பாக் கையினன்
 உதையுளா யிறைக்கன்றி யொவ்வா வுளத்தவன்

தன்மனை மாவன்றித் தழுவா மார்பினன்
 அழுக்கில் வெள்ளடை அசைஇய இடுப்பினன்
 இழுக்குடை வேட்கண்றி ஈயா முதுகிவன்
 பன்னு மிவைபோற் பலகலம் வாய்ந்தோன்
 அடியார்க்கு நல்விருந் தாக்கும் பணிவாற்
 பொருந்துசீன் னம்மைப் பொருவில்கற் பங்கியை
 மன்னும் மீன்யாப் மரண்டுடன் பெற்றே
 ஆண்பான் மூவர் பெண்பா ஸிருவர்
 அழுதுறு மைவசை யருங்கலத் தீன்று
 “வட்டுக் கோட்டை வளர்சை வாக்கில்
 வித்தியா சாலை” வியன்பே ராசியத்
 தமிழ்த்தலைமை பூண்ட தக்கபே ரதிஞான்
 பன்னா வியற்றிப் பயன்பெறச் செப்தோன்
 “கிங்கள் கிழமை நாண்முத லாகப்
 புதுமையும் பழைமையும் போற்றி வெளியிடப்
 தமிழீழ டதனிற்” றன்னய மின்றி
 உலகுக் குறுதி யுணர்த்துவான் வேண்டி
 எழுதி விடுக்கும் எண்ணில் கட்டுரைகள்
 சொல்லே பொருளே அணியே இன்ன
 சுவைபல பொருந்தத் தொடுக்கு மாண்பினன்
 நவையில் காட்சி நாடிபுகழ் நாவலன்
 முப்பொரு ஞண்மையு மப்பொருட் டலைமையாம்
 ஒப்பில் முழுமுத ஹூயிர்க்கின்ப நல்குவான்
 தப்பி லறிவுங் தனிப்பெருங் குமரனும்
 செப்பரு முசுகச் செப்யவா சானும்
 மெய்யாம் பேரின்ப வல்வியனும் வீடும்
 எய்யா வைப்பா பீவது காட்டுபு

“ உயிரிளங் துமர ஜென்னும்பெய ரதனல் ”
 செயிலில் காடகஞ் செழுந்தமித் முறையில்
 ஆக்கினன் ஆக்கி அழகுற வாடினன்
 அதனுள் வீடை யறைதுவன் கேண்டோ
 திருநீல கண்டருங் திருவருட் சிவகாமித்
 தாயரும் இறைவன் இறைவியு மாவர்
 உயிரிளங் குமரன் செவ்விபெறு முறிரோ
 பேரின்ப வல்லிபாற் பிறக்குங் காதல்
 மாறில் ஷித்ரும் மனவிழை வாடோ
 இருண்மல வேந்த னின்னுயிரி ரூடனே
 தோன்றிய தொன்னாம் மலமெனச் சொல்லுப
 சிற்றின்ப வல்லி செல்லுல கின்பே
 காயா புரியே கழியுமில் வுடலே
 சுப்பிர மனியர் சொல்லருட் குருவே
 வெள்ளிமலை எப்தல் விடுமல மரகுந்
 பேரின்ப வல்லியைப் பின்ற மனத்தல்
 இரண்டறக் கலக்கு மிறவா வின்பே
 இன்னும்,

“ அருணைறி திருநெறி செங்கெறி யென்னும்
 சைவசித் தாந்தத் தணித்திறங் காட்டு
 மெய்வகை என்ன விளங்குங் கூத்தர்
 பன்னுன் கென்னும் பண்டுடை யாவர்
 பன்னிரு முறையின் பயனிது வென்னப்
 பன்னிரு காட்கிப் பகுதிய துடனே
 இந்நாள் இலங்கைத் தலைகை ராகும்
 கொழும்பில் இந்தும் பிட்டி யரங்கக்
 கூடத்துக் குனித்தனர் கூடும் புகலழாடும்

அவரே,

கந்தையா அரச ரத்தினம் கணபதி
கந்தையா சோம சந்தரம் கூத்துமன்
இருவேற்பில்லை இன்னட ராசா
அம்பலவாணர் கணபதி யிருவர்
நடராசா முத்துவேல் நாளிரண் டாறே
பேரின்ப வல்லி வயந்த மாலை

உயிரினங் குமரன்முன் அறிவன் திருநில
கண்டன் சிவகாமி யிருண்மல வேந்தன்
இருவர் மக்கிரி சிற்றின்ப வல்லி
உயிரினங் குமரன்பின் குறத்தி சப்பிர
மணிய முனிவர் மன்பறை முறையே

காட்சி பிராறுங் கருத்தொடுக் கிளக்கில்

அ. உயிரினங் குமரன் ஒப்பில்பே சின்ப
வல்லியை வெள்ளிபிற் காதல் கொள்ளல்

ஆ. திருநில கண்டர் சேம்மலை வேட்டம்
பெறுமா விடுதலும் பிரிவச்சக் தன்னைச்
சிவகாமி யம்மை செழுமூன்க கொள்ளல்

இ. இருண்மல மன்னன் இன்றுணைச் சூழ்சியாற்
சிற்றின்ப வல்லியின் செய்கிறன் செப்பல்

ஏ. உயிரினங் குமரன் அறிவனுடு வேட்டம்
செய்யும் பொழுத்துச் சிற்றின்பத் தாழ்தல்

உ. இருண்மல வேந்தன் இன்னுயி ரத்னை
உக்கிணி இடலைத் தூட்டு வித்தல்

ஊ. பேரின்ப வல்லியும் பெரிது நினைக்தே
உயிரினங் குமரத்காய் உள்ள முருகல்

எ. சிவகாமி யம்மையைத் திருநிலர் தேற்றல்

- ஏ. முருகவேண் முனிவரும் முற்படு முலகினில்
மீஞ்சுவழி யுபிரக்கு மிக்கெடுத் துறைத்தல்
- ஐ. பற்றசிற் நின்பப் பற்றற முயனுழிச்
சிற்றின்பங் தன்வயப் படுத்த முயறல்
- ஓ. உயிரிளங் குமரன் அறிவன் உதவியால்
வெள்ளி மலைக்கண் விழைவொடுஞ் சாரல்
- ஒ. உயிரிளங் குமரனும் பேரின்ப வஸ்வியும்
ஒன்றுபடு முறைபறை யுவப்போ டுரைத்தல்
- ஒள. உயிரிளங் குமரன் ஒப்பில்பே ரின்ப
வஸ்வியோடு நீங்கா மணவாழ்வு பெறுதல்
- என்னும் பன்னிரண் டியற்கைத் தாமே
இத்துணைச் சிறந்த விப்பெருங் கூத்தும்
அத்துணை முறையே ஆடிக் காட்டிய
அன்புற நண்பரும் ஆசிரியர் தாழும்
இன்புற மலைமக்கன் எழினாலஞ் செல்வம்
காஞ்சும் பெற்று நனிபுக மோக்கக்
செந்தமிழ் பேணிச் சிவனரு எதனுல்
வாழ்க வாழ்க வாழ்கபோல்
வாழ்க வாழ்க வாழ்கவில் வூலகே.

வெண்டா

முப்பொருள் முன்னேன்றுன் முப்பலத்து னின்றயிறை
ஒப்ப வெடுத்தின்ப மூட்டுமுறை—இப்புளிக்குக்
காட்டு முயிரிளங் காதற் குமரனெனும்
பாட்டுரைசேர் கூத்ததாற் பண்பு.

பண்பாரு மிந்தால் பநிவோ டளித்தலனென்
நண்பார் நவாலிவாழ் நந்தோயம்—பண்பாரும்
கந்தரனு நால்லான் துய்யதமிழுப் பாவல்லான்
கந்தனிரு தாள்பாறவான் காண்.

உயிரினங்குமரன் நாடகம்

கதைச்சுருக்கம்

புலோகத்திலே, வெள்ளிமலையிலே, நீலகண்டன் என்னும் பெயரையுடைய வேந்தன் ஒருவனிருந்தான். அவனுக்குச் சிவகாமியம்மையா ரென்னும் பெயரை யுடைய மனைவியாரிருந்தார். அவர்களிருவரும் உலகத்தி லுள்ள மன்னுயிர்கண்மேல் நீங்காத பெருங்கருணை யுடையவர்களாய், அவைகளுக்கு வருஞ் துன்பங்களைத் துடைத் துப் பேரின்பத்தைக் கொடுத்தலே தமது தொழிலாகக் கொண்டு ஒழுகிவந்தார்களாதலீன், அவர்களை உலகம் அம்மைறப்ப ரென்று கூறித் துதித்து வந்தது. அவர்களுக்கு உயிரினங்குமரன் என்னும் பெயரையுடைய ஒரு மகனிருந்தான் அவன் பலவித வழிவங்களை எடுத்துக்கொண்டு உலகமெங்கும் போய்த் தங்கி வினையாடி வருகின்ற காலத்திலே, அவ் வெள்ளியங்கிரியிலே நீலகண்ட வேந்தனுக்கும் சிவகாமியம்மையாருக்கும் உரிமையுடையவளாய் அவர்களால் வெர்க்கப்பட்டு வந்தவரும், பேரின்பவல்ஸி யென்னும் பேரையுடையவரும், என்றும் மூவா எழில்கலம் பெற்றவருமாகிய ஒரு பெண் ஜெக், காட்டிலே வேட்டைக்குப் போனபொழுது ஓர்பொழிலகத்தே கண்டு காதலுற்றிருந்தான். மீன், அவ் யுயிரினங்குமரனுக்கு ஓர் மயக்கக் தோன்றி ஓரிடத்தும் போக்குவரவு இல்லாபலும், ஊனுறக்க மில்லாமலும் இருந்ததைக் கண்ட சிவகாமியப்பையார், அவனுக்காக

இரங்கி மனம் வருந்தித் தனது நாயகனிடம் போய் அதனை முறையிட்டார். அவன் ஓர் மந்திரக் கவசத் தைக் கொடுத்து மகனுக்கு அணிவித்து அதனால் மயக் கம் நீங்கப்பெற்ற வவனைத் தன்னிட மழைப்பித்து, அறிவனென்னுங் தோழனுடன் காட்டிலே போய் வேட்டையாடி வரும்படி சொல்லி யனுப்பினான். கட்ட ணைப்படியே தாம் தந்தையரிடம் விடைபெற்றுக் காட்டுத்து வேட்டங் கருதிப் போயினான்.

இஃதிங்கனமிருக்க, நீலகண்டவேந்தனுக்குக் குலப் பகைவனுகிய இருண்மலவேந்தனென்னும் பெயரை புடையவோர் கடுங்கண் மறவன், மாயாபுரி யென்னும் நகரத்திலே யரசாண்டுவந்தான். அவன் நீலகண்ட வேந்தனுடைய ஆணையையும் அருளையும் நீக்கி, அவனைத் தன் கீழ்ப்படுத்தவேண்டுமென வெண்ணி, காமன் கோபன், மோகன், கொலைஞர் முதலாகிய வீரர்களை உலகெங்கனு மனுப்பி அங்கங்குள்ள நீலகண்டவேந்தனுடைய குடிகளை மயக்குவித்துத் தனபாற்படுத்தி வருவானுயினான்.

அவன் ஒருநாள், மாயாபுரி நகரத்திலே தனது மந்திராலோசனைச் சபையில் நீலகண்டவேந்தனை வெல் ஹஞ் சூழ்சிகள் செய்துகொண்டிருந்தபொழுது, அவனுடைய ஒற்றிலொருவன் விரைந்து சென்று மாயாபுரி நகரத்திற்குத்த மத்திய புவனக் காட்டிலே நீலகண்டவேந்தன் மகன் உயிரினங்குமரன் வேட்டைக்குப் போய் விளையாடி நிற்பதை அவனுக்கு விண்ணப்பன் செய்தான்.

அதுகேட்ட இருண்மலைவேந்தன் மந்திரிகளோ
ப்ராராய்ந்து, தன்னுடைய வீரர்களு விருவரைத் தனது
தங்கை மாயை மகளாகிய சிற்றின்பவல்லஸியோ டனுப்பி
அவர்களால் உயிரிளங்குமரனை யக்ப்பத்திப் பிடிப்பித்
துத் தன்னுடைய காயாபுரியென்னுங் கோட்டையிலே
சிறையிடுவித்தான்.

சிறையிடப்பட்ட உயிரிளங்குமரன் சிற்றின்ப
வல்லஸியின் பலவிதமான மோகக் காட்சிகளினால் மயங்
கித் தன்னையுங் தனது பெற்றேஞ்சையுங் தன்னால் முன்னே
காதலிக்கப்பட்ட பேரின்பவல்லஸியையுங் தனது தோழ
ஞகிய அறிவினையும் மறந்து அங்கே உறைவானுயினான்.

இஃதிங்கனமிருக்க, முன்னே பொழிலகத்திலே
உயிரிளங்குமரன் வேட்டை போந்த ஞான்று, அவளைக்
கண்டு காதலித்த பேரின்பவல்லி, காதல் கோயினால்
மிகவும் வருந்தியிருந்தாள். தோழி அவளைத் தேற்றிக்
கொண்டிருக்கும் நேரத்தில், குறிசூறுக் குறத்தி, ஒருத்தி
அங்கேவந்து குறிசொல்லுபவள், பேரின்பவல்லி உயிரிளங்குமரனைக்
காதலித்தமையை முன் கூறி, பிண்டு,
அவனுக்கு இப்பொழுது சிறிது இடையூறு உண்டாயிருப்
பதையும், பெரியோனாருவ னருளினால் அவ்விடை
யூறு நீங்கப்பெற்று விரைவில் வந்து கடிமணங்கு செய்
வான் என்பதையும் வற்புறுத்திக் கூறினான். அது
கேட்டுப் பேரின்பவல்லி தேறியிருந்தாள்.

பிண்டு, வேட்டைக்குப் போன மகளைக் காணவில்
லையே என்று மிகவு மிரங்கி வருந்திய பெருங்கரு

ணைப் பிராட்டியாராகிய கிவகாமியம்மையார் தாம் கண்ட பொல்லாக் கங்கனி நூலே தமது மகனுக்கு இடையூறு நேர்க்குவிட்டதென்பதை யறிந்து, அஞ்சித் தனது நாயகனிடம் முறையிட்டார். அதுகேட்ட நீலகண்ட மன்னன் தேவியாரைத் தேற்றித் தமது அரண்மனையில் சர்வ அதிகாரங்கள் பெற்றிருக்கின்ற சுப்பிரமணிய முனிவரை யழைப்பித்து, உயிரிளங்குமரனைக் கண்டு பிடித்துவரும்படி யனுப்பினான்.

சுப்பிரமணிய முனிவர் தமது ஞான உணர்ச்சியினை உயிரிளங்குமரன் காயாபுரிக் கோட்டையிலே சிறை வைக்கப்பட்டிருப்பதை யறிந்து, அங்கே சென்று வாயிற்காவலாளரை உண்மைப்பொருள் பொதிந்த பல வித அசதி வார்த்தைகளினால் நம்வசப்படுத்திக் கோட்டைக்குட்புத்து, சிற்றின்பவல்லியோடு ஏதோ காரணம்பற்றி யூடிக்கொண்டு துக்கத்தோடிருந்த உயிரிளங்குமரனைக் கண்டார். கண்டு, தாம்யாரென்பதையும், அவன் யாரென்பதையும், தாம்வந்த காரணம் யாதென்பதையுமிறியித்தார். உடனே உயிரிளங்குமரன் தான் யாரென்பதை யுணர்ந்து, தனது பெற்றேரையும் பேரின்பவல்லியையும் நினைந்து மிக வருந்தி, தன்னை இக்காயாபுரிக் கோட்டையினின்றும் மீட்டு ஆட்கொள்ளும்படி. முனிவரை வேண்டினான். முனிவர் திருவள்ளமிரங்கிக் காயாபுரிக் கோட்டையிலுள்ள முப்பத்தாறு வீரரையும், அவர்கள் உதவியால் சிற்றின்பவல்லி அவனை அகப்படுத்தப் படுகின்றது ஆசை வலையையும், இருண்மல வேந்தனின் சுருங்கா வாளையையும் வெல்லத் தகுந்த ஞானமாந்திர

வாளைப், பொருட்களி னுண்மைத்தன்மைகளை உள்ளவா றலிவிச்கும் ஓரற்புதக் கண்ணுடியுடன் உயிரிளங்குமர னுக்குச் கொடுத்து, அவற்றின் உதவியால் பகைவரை வென்று காயாபுரிக் கோட்டையைவிட்டு வெளிப்போக்கு ஆண்டுவத்து வெளிப்படும் அறிவினன்னும் தோழன் காட்டுகின்ற சுருங்கை வழியாக வெள்ளியங்கிரிக்கு வருங்படி பணித்துப் போயினார்.

அவர் போயின், உயிரிளங்குமரன் முனிவர்கொடுத்த கண்ணுடியை அணிந்து தானுறைத்த காயாபுரிக் கோட்டையை நோக்கியபொழுது பலவாற்றாலும் அதன் துய்மையின்மை அவனுக்குப் புலனுக, அதனால் அருவருப்பெய்க்கு நின்றுளை, ஊடலோடிருந்த சிற்றின்பவல்லி வந்து கண்டு, உயிரிளங்குமரன் பண்டுபோலத் தன்னை விரும்பாது, வேறுபட்டிருந்ததற் கிரங்கி அவனைத் தன் வயப்படுத்த முயன்றார். அப்பொழுது உயிரிளங்குமரன், அவன் முன்பு பேரின்பவல்லியைப் போல வடிவங்கொண்டு வந்து தனக்குச் செய்த தீங்குகளை கிணங்து, அடங்காத வெகுளிகொண்டு அவளைப் பலவாறு வைது விலக்க, அவன் விலகாது எதிர்த்துநின்று அவன் மேற் றன் மாயைவலையை வீசினார். வீசுதலும் உயிரிளங்குமரன் முனிவர்கொடுத்த ஞானமந்திர வாளினால் அவ்வலையை அறுத்து அவளையும் வலி குன்றச் செய்து துரத்தித், தனது தோழனுகைய அறிவினை நினைந்து இரங்கி நிற்புமி, அவனவிடத்து வெளிப்பட்டுத் தோன்றித் தன் வரலாறு கூறினார். பின், இருவரும் இனிமேல் கிகழ்வனவற்றிற்குத் தாம் செய்யவேண்டுவனவற்றைச் சூழ்ந்துகொண்டிருந்தார்கள்,

இஃதிங்கனமாக, உயிரினங்குமரனின் ஞான மக் திரவாளினால் மாயவலை அறுந்து போகத் தானும் வளி தொலைந்து சென்ற சிற்றின்பவல்லி தனது மாமனுகிய இருண்மலைவெந்தனை அடைந்து நிகழ்ந்தவற்றைக் கூறி இரங்கி அழுதாள். அதுகேட்ட இருண்மலைவெந்தன் அடங்கா வெதுளியுடையதுபக்க கண்களில் தீப்பொறி பறக்கப் புருவ நெரித்துப் பல்லைக்கடி-த்துக் கைகொட்டிச் சிரித்து மந்திரிமாரை ஓங்க்கி வஞ்சினம் பலங்குறி அவருடன் எழுந்து உயிரினங்குமரனைக் கொல்லுமாறு காயா புரிக் கோட்டைக்குட் சென்றான். அவன் வரவையறிந்து, எழுந்த உயிரினங்குமரன், ஞானமங்கிரவாளைக் கையிலேங் திக்கொண்டு அறிவனென்னுங் தோழன் பின்னேநின் ருதவிபுரிய, இருண்மலைவெந்தனை எதிர்த்து கெருங்கிய வளவிலே, அவனு மழைச்சரும் வீரருஞ் சிறிதுநேரம் மாறுபட்டுநின்று இகல்புரிக்து, பின்பு ஆற்றூராய்ப் புறக் கொடுத்தோடினார்கள். முதுகிட்டோடுபவரைக் கொல்லுதல் கூடாதென அறிவன் கூறக்கேட்டுக் கோபந்தனின்து, உயிரினங்குமரன் வாளை யுறைபுத்தி, அவனேநுடு சென்று காயாபுரிக் கோட்டையின் முகப்பிலுள்ள முக் கோணச் சாளரத்தின் இரண்டு காலதரையு மடைக்கவேந்துவேயுள்ள சுருங்கைவழி வெளிப்பட்டது. உடனே அறிவனுங் தானும் அதனுள் நுழைந்து செல்லும்பொழுது அங்கே முக்கோணவடிவாயும், நாற்கோணவடிவாயும், ஏழாகாட் பிறைக்கோணவடிவாயும், அதன்மேல் முக் கோணவடிவாயும், அறுகோணவடிவாயும் கட்டப்பட்டுப் பலவித அலங்காரங்களோடு பொளிந்துவிளங்கும் அரண்களையும், ஆண்டாண்டு விளங்கித் தோன்றும் தெய்வங்க

ளையும் கண்டு வணக்கிக்கொண்டு அப்பாற்சென்று ஒரு பெரிய வெளியை அடைந்தனர். அப்பொழுது சந்திர மண்டலத்தினின்று மொழுகிய வழுததானா அவர்கள் மேற்பட, இளைப்பொழிக்கு பேரெழில்பெற்று விளக்கினர்கள். உடனே வெற்றியைக்குறித்து ஊதப்படுவதாகிய ஒங்காரவடிவுடைய வலம்புரிச்சங்கின் ஒசை எழுந்து முழங்கியது. அந்தரதுக்குபிகள் கறக்கின. வானவர் மூழை பொழிக்கனர். உற்றுகோக்கிப்பொழுது வெள்ளி மலையும் புலனுன்று. அங்கனம் ஒருகாலுங்காறைத் துற புதக் காட்சிகளைக் கண்டு சூரானுக் தோழனும் விம்மித முங்குதாகுலமுமெப்பதி நின்றூராக, சுப்பிரமணிய முனி வரும் திருநீலகண்டமன்னனின் உறுதிச் சுற்றமும் அடியார்களு மாண்டுத் திரண்டுவந்து குழுமி, அவர்கட்கு நல் வரவு கூறி, ஆடல் பாடல்களுடன் அவர்களை அழைத்துக் கொண்டுபோய் வெள்ளியக் கிரியிலே பெற்றேருக்கு முன்னே விட்டார்கள். மைந்தன் திரும்பிவரக் கண்டதாப்தக்கையர் அகமிகமகிழ்ந்து கட்டியனைத்து உச்சி மோக்கு மடிமீதிருக்கி முறைமுறையே மகிழ்ச்சிகொண்டாடினார்கள். நிகழ்ந்தவற்றை யவன் கூறக்கேட்டு அச்சமும் விம்மிதமும் அடைந்தார்கள்.

பின்பு சுப்பிரமணியமுனிவரின் வேண்டுகோளின் படி தாங்கள் முன்னே இவனுக்கென்றுவளர்த்த பேரின்பவல்ஸியைத் திருமணஞ்சு செய்துகொடுத்தார்கள்.

உயிரினங்குமரனும் பேரின்பவல்ஸியும் என்றும் அழியா வரம்பெற்றவர்களாய் இடையருத் பெருமகிழ்ச்சியில் எப்பொழுதும் திலைத்து இருந்தார்கள்.

நாடக உறுப்பினர்

திருநீலகண்டன் :	வெள்ளியங்கிரிவேந்தன்
சிவகாமித்தாயார் :	திருநீலகண்டன் வாழ்க்கைத்துணைவி நந்தி :
உசிரிளாங்குமரன் :	திருநீலகண்டன் அரண்மணைக் காவற்
அறிவன் :	திருநீலகண்டன் மகன் [காரன்]
பேரின்பவல்லி :	திருநீலகண்டனுடையமருமகள்
வயந்தமாலை :	பேரின்பவல்லியின் காதற்ஞோழி
இருண்மலவேந்தன் :	காயாபுரிக் கோட்டைமன்னாவன்
கட்டியகாரன்	
மந்திரிமார் மூவர்	
ஒற்றன்	
வாயில்காப்போன்	
சிற்றின்பவல்லி :	இருண்மலவேந்தன் நங்கை மானயபாளர்
அறவன் மறவன் :	இருண்மலவேந்தன் வீரர்
சுப்பிரமணிய	
முனிவர் :	திருநீலகண்டன் அமைச்சருள் முதல்வன்
கண்ணப்பன்	
நெடுஞ்செவியன்	
குறத்தி :	காயாபுரிக்கோட்டைக் காவற்காரர்
பறையன் :	குறிக்குறுக்குறிஞ்சி லெந்தாள் முரசு கடிப்பிடேம் முதுகுடிப் சிறந்தோன்



வ.

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

உயிரிளங்குமரன்

நாடகம்



முத்தபிள்ளையார் வணக்கம்

மணிகொண்ட திண்புயத்து மாயவனுங் காண்பரிய
 அணிகொண்ட சுடர்த்திங்க எவிர்ச்சைட்யோன் களிறுக
 எஞ்சாத புவனமெலா மீன்றருஞ் மணிவயிற்றின்
 அஞ்சாயன் மட்கோக்கின் அம்மையொரு பிடியாக
 அருளாடல் புரிகின்ற வழையத்தி ஆலகுப்ப
 வருமானை முகத்தானை மலர்த்தாள்கள் பணிகுதுமே
 மன்னுபுகழ் வளருமுயி ரிளங்குமரன் வான்சரிதை
 பன் னுதமிழ் நாடகமிப் படியின்மிசை நிலவுதற்கீ.

இளையபிள்ளையார் வணக்கம்

பொன்பூத்த நறுங்கொன்றைப் புரிச்சையெம் புண்ணியனுர்
 கொன்பூத்த துதல்விழியிற் குலவுமது பொறியாகி
 பணிவரையி னெருபுடையிற் பயில்கமலப் பைஞ்சைனியில்
 இனியசிறு குழவிகளா யிருமுவர் பாலருந்தி

பல்லுயிரும் பலவுலகும் படைத்தருளும் பச்சைநிற
வல்லிபுகுங் தெடுத்தனைக்க மருஷியோரு வடிவாகி
இளஞாயிற் நெழில்காட்டு மிருமுன்று திருமுகமும்
அழகார்பன் னிருஷிழியு மாறிரண்டு தடங்தோனும்
திருக்காரும் நெடுமாலும் மலரயனுங் தேவர்களும்
இருக்காது மறைமுடிவுங் காணுத வினையடியும்
கொண்டெடமுங்கு வானுடு குடியேற்றி யேழூயையுங்
தொண்டுகொண்ட வருண்ஞானச் சுடருமிழும் வேன்முருகா.

ஒருமானை யிடம்பிழித்தே யொருமானைக் கரம்பிழித்த
பெருமானைப் போவிரண்டு பினைமானைப் பிழித்தனையே
பூமாதும் மலர்மாதும் புணரகலத் தொருமாலை
மாமாவென் றழைப்பதற்கோ மருமகனும் வந்தனையே
ஆகிநக விழிபுரள வருமறையின் பொருட்டரியாக
கோகனகன் றனைக்குட்டிக் கொடுஞ்சிறையில் வைத்தனையே
அஞ்சவரு நஞ்சமுத மாக்குமுந்த னப்பனுக்கும்
கொஞ்சியோரு மோழிக்கறிக் குருவாக வந்தனையே;
அதாற்று,
அருந்தாரி முனர்த்தும் பரமா சிரியனும்
நீயே யாதவின் நாயே னுரைக்கும்
உயிரிளங் குமரன் காதை
செபிரிலா தோங்கிச் சிறக்கங்க் குதியே.

செந்தமிழ்த் தெய்வ வணக்கம்

அருமருவு மொருகுடிலை யருள்நோக்கக் கருவாக்கும்
உருமருவு நாதவிந்தின் உறுமியற்கை யொலித்திரளை
வீங்குதீர் வியன்கங்கை வேணியனி வேதியனும்
பூங்கடம்பு புரளாகலப் புண்ணியனு முருவாக்கித்
தம்பதங்கள் விதிமுறையே நெஞ்சமுத்தித் தவங்கிடந்த
கும்பமுனி கரங்கொடுக்க வவன்மதியிற் குருந்தாகி
மூவேந்தர் தாலாட்ட முச்சங்கத் தேகிடந்து
பாவேந்தர் செந்காளில் நடைபழுக் மொழிபயின்று
மங்குலுறை வேங்கடமும் வாங்குமரிப் பேராறும்
தங்குமிடைத் தமிழுலகம் அரசுபுரி தமிழ்த்தாயே.

மன்னுமருட் தன்மையிலும் வளமையிலும் புதுமையிலும்
உண்ணைநிக ரானமொழி யுலகினிலே யொன்றுண்டோ
பாற்கடவின் விடங்கொடுத்த பண்ணவர்கள் நனிகாண
நாற்கடவின்கவையமுத மரன்செஸியில் நுழைத்தனையே
உருக்கானுப் பேரிருளில் ஒருவனுக்காய் ஒருத்தியிடை
இருக்காலுங் காணுனை பிருக்காலு மேவினையே
பெருமுதலை சிறுமதலை தரவருளிப் பெற்றேர்கள்
பொருமுதலுங் கருமுதலும் போக்கமொழி புகன்றனையே.

நிறைமதி பொழிதரு நிலவெனு மெழிலினை
மறைபினி கதவுடன் வழிவிடு மொழியினை
இருமையு முதவிடு மிசைதரு மதியினை
வருமறி வினரக மகிழ்வுறு துதியினை
வரமிகு புலவர்கள் மனநிறை குறியினை
மதுரையி வரசியல் மருவிய நெறியினை.

பொய்யுரைப்போர் புன்னலில் பொருந்தியதீட்ட போட்டுதற்கோ
செய்யதமிழ்ப் பெருமாட்டி தீவிடைநீ குளித்ததுவே
வேற்றுமொழி தீண்டுதலான் மேனிகழீஇக் கொள்வதற்கோ
ஆற்றெதிரே யேட்டின்மிசை யம்மாநீ நீந்தியதே
எஞ்சலிலா வழிர்மருந்து யானென்ப துணர்த்துதற்கோ
நஞ்சமுத மாக்கியெக்கள் நாயகிடீ நாட்டியதே.

நாளினிலே நின்றேய்டீ நல்லமொழி பயின்றேய்டீ
பூவினிலே யமர்ந்தோய்டீ பூவுலகம் புரங்தோய்டீ

உரையுநீ; பொருநூநீ; உள்ளுநீ; புறமுநீ;
வினரயுநீ; மலருநீ; வித்துநீ; முளையுநீ;
எனவாங்கு,


யாழினுங் குழலினும் பாலினும் தேனினும்
காளி னுங் கேட்பினுங் கருதினு மினிக்கும்
அருந்தமிழ்ப் பாவாய்! ஆருயிர் மருந்தே!
இருந்தவர்க் கொளியே! இசைமுரல் கிளியே!
நந்தா சிளக்கே! கிந்தா மணியே!
பூமிசைப் பொலிந்தனின் தோமறு சீர்த்தி
புஞ்சியிற் கொண்டு சந்ததம் போற்றுவன்
தீதறு முயிரினங் குமான்
காதை கூறக் கருணைசெய் குதியே.

குருவணக்கம்

சுப்பிரமணியன்
மெய்ப்பதவினைகள்
அற்பொடுபணிவோர்
செப்புவர்தமிழே.

அவையாடக்கம்

வழுத்துமுயர் சைவகெறி நுண்பொருளைக்
கதையாக வகுத்துப் பேரிட்
டெழுத்துமுத லோரைந்தி னியலறியே
னிசையறியே னெளியே னின்று
பழுத்ததமிழ் முழுதுணர்ந்த பாவலர்கள்
ஞாம்முன்னே பயமொன் றின்றிக்
கொழுத்தகிரிப் புமக்குவரக் கூறுகின்றேன்
இழைபொறுத்துக் கொள்ளு வீரே.



சிவமயம்

திருச்சிற்றம்பலம்

உயிரிலங்குமரன் நாடகம்

க - ம் அங்கம் :

க - ம் களம் :

இடம் : வெள்ளிமலைச்சாரற்கண் ஓர்க்கும்பொழில்.

காலம் : முற்பகல்.

சிகழ்ச்சி : பேரின்பவல்லியும் தோழிமாரும் பொழி வகத்து விளையாடி சிற்கின்றார்கள். உயிரினங்குமரன் தனியே சோலை புகுகின்றன.

பேரின்பவல்லி :- எனதாருயிர்த் தோழி!

ஆழி சூழலகத் தாருயிர்த் தோகுதி ஊழிதோ அழி யுலப்பிலா வின்பம் பெற்றக மகிழ்ச் சிற்றிடைப் பேரருட் பொற்றீடு யொருபால் புணரவீற் றிருக்கும் தேவ தேவன் றிருக்கில கண்டன் திருவருள் போலக் குளிர்நிழல் பரப்பி அடியவர் போலக் கடிமல ரேங்கி மலர்க்கணீ ருகுத்து நெறிப்பட சிற்கும் பொலன்றரு நீழலிற் புகுங்கு நலந்தரு மாடல் நாம்தொடக் குதுமே.

தோழி! எமது ஆய மகளிரல்லோரும் இப் பூஞ்சோலையிலே புகுந்து தாம் தாம் விரும்பிய ஆட்ல்களைப் பயினுமாறு பிரிந்தனர். நாமும் அப் புத்தலர்ப் பொழிந்திமேகி நித்திலைப் பந்தடித்து விளையாடுவோம் வருவாயாக.

தோழி: - எம் பெருமாட்டி! உனது திருவள்ள மது வாயின் அங்கனமே செய்தோம் வருவாயாக.

பந்தடித்தல் :

வண்ண மயில்கள் நடனமாட வண்டு கீதம் பாடவே மலர்கள் குறிய முறைவல் புரிய வந்துபங் தடித்துமே மன்னர் மன்னன் வாழ்க வென்று வந்துபங் தடித்துமே மதலை மாலை மார்ப ஊழி வாழியென் றடித்துமே. (க)

மன்னு துடிகொள் இடைகள்துவள வனச முகைகள் நெகிழிவே வடிகொள் நீல விழிகள் புரள வந்துபங் தடித்துமே மன்னர் மன்னன் வாழ்க வென்று வந்துபங் தடித்துமே மதலை மாலை மார்ப ஊழி வாழியென் றடித்துமே. (ங.)

எம்பெருமாட்டி நான் ஆயிரங்கையடித்து இளைத் தேன், இனி சீ அடிப்பாயாக.

பேரின்பவல்ஸி: - தோழி! நான் அப்படியே அடித்து வெல்கின்றேன் பார்.

மன்னி வந்து வந்துபங் துயர்ந் திழிந்து கைப்பாட வலமு மிடமு மாறி யோடி வரிகொள்பங் தடித்துமே மன்னர் மன்னன் வாழ்க வென்று வந்துபங் தடித்துமே மதலை மாலை மார்ப ஊழி வாழியென் றடித்துமே. (ங.)

வன்ன வளைகள் குழறவழக மதிய மணிக ஞதிரவே
மதிய நுதலில் வெயர்வை யொழுக வந்துபங் தடித்துமே
மன்னர் மன்னன் வாழ்க வென்று வந்துபங் தடித்துமே
மதலை மாலை மார்ப ஊதி வாழியென் நடித்துமே. (ச)

என் அன்புடைப் பாங்கி! நான் இரண்டா
யிரங்கை பந்தடித்தேன். அதனால் என் கையுக்
காலும் நோகின்றன. தலையுஞ் சுழலாகின்றது.
ஆதலா விச்சந்தனமரங்கிழற் கீழிருக்கும் பளிங்குப்
பாறையின் மேலிருந்து சிறிது இனைப்பாற என்
னூகின்றேன். வா அங்கே போவோம்.

தோழி:-மடமயிலன்னுப்! ஒடியினாத்த நாயின் நாவைப்
போன்ற உன் சீறடி கொப்புளங் கொள்ளவும்
காந்தளாஞ் செங்கை கன்றவும் நெடுநேரம் பந்த
டித்து விளைபாடினே. அதனால் களைத்தனைபோ
அும். வருதி அம்மர நிழற்கீழ்ச் சென்று களையா
றுவோம்.

பேரின்பவல்லி : - “நிழலருக்கு வெய்யிலிலே நின்றறி
மின்” என்றபடி இம் மரகிழற் கீழ்வர என்னி
ளைப்பு ஒழிகின்றது. சிறுதென்றல்லவீச வெயர்வை
நீங்கி உடம்பு குளிர்கின்றது. தோழி! உனது
இன்னிசைகேட்க விரும்புகின்றேன். நேற்றிரா நீ
இயற்றிய ஊஞ்சல் பாக்களுட் கிலவற்றை இப்
பொழுது பாடுதி கேட்போம்.

தோழி:- அங்குமே பாடுகின்றேன் கேட்பாயாக,

[பாடுகள்ரூள்]

முத்தரும்பி மணிதூக்கிப் பவளங் காய்த்து
 முகிறடவு கழகிரண்டு காலா நாட்டி
 கொத்தலர்ச்சு தனக்கோடு விட்டம் பூட்டிக்
 குலவுகொடி யிறுகுதிரள் வடமாக் கூட்டிச்
 சுத்தவிளங் தனிர்பெய்து மலர்கள் சூட்டித்
 தோழியர்கள் இயற்றுச்சுடர் ஊஞ்சன் மீதே
 புத்தமுத மொத்தவளே யான ரூஞ்சல்
 பூங்கொடியே யின்பவல்லி யான ரூஞ்சல். (க)

பழருமிடை பிங்கலைகள் தூண் தாக
 பயிலுகடு நாடியோரு விட்ட மாக
 ஒழுகுகின்ற வழுதகலை வடம் தாக
 ஒங்கார வட்டமுயர் பேட மாக
 எழுகருவு மிருண்மலமுங் கெடுத்த யோகர்
 இருந்தசையு மருளஞ்ச வியல்பு போல
 அழகொழுகும் முத்துமணி யூஞ்சன் மீதே
 அம்மையரே யின்பவல்லி யான ரூஞ்சல். (ஒ.)

பேசின்பவல்லி :— தோழி! இவைக எழுசிய செழுங்
 தமிழ்ப் பாடல்கள். உனது வயந்த பைரவி இராக
 மும் மிகவும் இனிமையாகவிருந்தது. அதுகிடக்க;
 அதோ பார், தனிர்த்துத் தழைத்து அருப்பி
 மலர்ந்து துவஞ்சுமந்த மாதவிக் கொடி, அருகே
 நின்ற சுந்தன மரத்தைப் பற்றித் தழுவி மலர்ந்
 திருக்கின்றது. என்ன விந்தை!

தோழி :— ஆம், ஆம். அதனைக்கண்டு என் மனங் கவ
 அகின்றதே.

பேரின்பவல்லி :— தோழி ! அதனைப் பார்த்து மசிழ்ச்சி யுருது கவலுவது எற்றிற்கோ கூறுது.

தோழி :— என்னரும்பெறற் றலைவி ! கேட்பாயாக. அம் மாதவிக்கொடி. தனக்குத் தழுவுக் துணையாகத் தருக்களினுயர்ந்த சந்தனத்தருவைப் பற்றித் தழுவி கிண் றின்புறுகிண்றது. அதுபோல நீயு முனக்குத் தழுவுக் துணையாக மக்களு ஞயர்ந்தவனுய் குலனு நலனு மெழிலு மறிவு மொத்தவோர் தலைவனைப் பற்றித் தழுவி இன்னு மின்புறுதிருக்கிண்றனையே யென்றுதான் கவலுகிண்றேன்.

பேரின்பவல்லி :— தோழி ! உனக்கெப்பொழுதும் இவ் வித பகடிதான் ; இருக்கட்டும். இவ்விடத்துக் கருங் குவளை மலர்கள் கண்டனையா ?

தோழி :— அம்மணீ ! அச்சுனையின்கண் நின் னுடைய கண்களின் கவினுக்குத் தோற்று நீரிலே புதுங்கு ஒருதாளிலே நின்று தவஞ்சிசய்கிண்ற கருங்குவளை மலர்களைக் கண்டேன். யான் சென்று அவை களைக் கொய்துகொண்டு வரும்வரைக்கும் இக்குளிர் கிழவில் வீற்றிருப்பாயாக.

[தோழி மலர் கொய்யப் போகிறார்]

[உயிரினங்குமரன் தனியே சோலை புகுகிண்றார்]

உயிரினங்குமரன் :—

உலகங் துதிக்க வல்ளைப்பு திரிதரும்
பரிதியஞ் செல்வன் விரிசுடர்க் கஞ்சி
இருள்குடி விருந்தது திருவளர் பொழி லீ!

பசுந்தழை யிடையே பன்மல ரீட்டம்
 விசும்பிடைத் தோன்று மிக்திர வில்லோ !
 மாட்சிசே ரியற்கை வளந்தரு மற்புதக்
 காட்சியென் கண்ணைக் கவரா நின்றது
 செம்மல ரிடையே தேனின மிசைத்தல்
 அம்மேவா ! செவிகட் கழுதினை யூற்றும்
 தேக்கமழ் மலரிற் செறிக்திடு விரைவென்
 மூக்கி ஊணர்ச்சி முழுவதும் கவரும்
 சந்தனப் பொதியிற் தமிழுடன் பிறந்த
 மந்தமா ருதமும் வந்துவந் தெனது
 மெய்யினை வருடி வியர்ப்பினை யொழிக்கும்
 செம்பொற் றிரள்போற் கொம்பினிற் அங்கும்
 செழுங்கனி நாவிற் றித்திப் பொழுக்கும்
 என்ன பேரழகு ! என்ன வின்னிசை !
 என்ன நறுமணம் ! என்ன குளிர்ச்சி !
 கண்டுகேட் உண்டுயிர்த் துற்றறி யைந்தும்
 கொண்டிடு மிப்பொழில் குலமட மகளோ ;
 அதோபார்
 இலகு பல்லவங்கள் அலகினிற் கோதிப்
 டுங்குயி ஸீட்டங் தேங்கிசை பாடக்
 காவிக் கருங்கட் ரேவியங் தோகைகள்
 நாடக மாதரின் ஆடுதல் கானுாஉக்
 கொன்றைபொன் சொரியுங் காட்சி
 என்று மிறம்பூ தீங்கிடு மன்றே .

ஆகா ! என்ன கட்டழகு !! என்ன நறு
 மணம் !!! நீலவாளிடை இந்திரவில்லுத் தோன்

றினாற் போலப் பசுந்தழையிடையே பன்மலரிட்டம் விளங்கித் தோன்றுக் காட்சி என் கண்ணைக் கவராதின்றது. அவற்றினின்றெழும் நறுமணம் என் மூக்கைக் கவராதின்றது. அங்கே தேநுண் னும் வண்டுகளி னின்னிசை என் செவியைக் கவராதின்றது. சுந்தனப் பொதுபிற் நமிழுடன் பிறந்த மந்தமாருதமும் வந்து வந்தென் மெய் யைக் குளிர்வியா நின்றது. கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறிய மைம்புல நுகர்ச்சியு மிப் பொழிலகத் துண்மையின் இஃபீதார் குலமட மகளை கிரா நின்றது. அதோ அஃதென்னை?

மாதவி திழற்கீழ் மாணிக்கப் பாறையில்
கண்ணினை மயக்கும் மின்னற் கொடியோ!

இல்லை! இல்லை!! அஃதோர் பெண்! பெண்!!

[பாடுகின்றுன்]

விருத்தம்

திருவளர்ச்செங் தாமரமேற் குவளை மேவச்
சேந்தகுமிழ் நடுவரும்பச் சோர் துப்பின்
உருவளரும் பவளவித மூடே சோதி
ஒண்டரள நிறையொளிகொள் நிலவு கால
மருவளரும் பூசத்தின் கீழே காயா
வனவேய்கொண் டிரண்டுமணித் தாவிற் ரேன்றும்
அருவளரும் கொடியாரோ பொன்னே மின்னே
அரம்பையரோ மடமகளோ அறிக வேனே,

காரோ குழல்பிறையோ துதல்கனியோ துவரிதழ்வாய்
கூரோ விழிவிடமோ விடைகொடியோ நடைபிடியோ
நீரோ நெல்வானே மலர்தானே வுறைதானம்
யாரோ விவராரோ வுரையாரோ சிரியாரோ.

இவள் யாரோ? திருமகளோ? கலைமகளோ?
பொன்னுலக மடமகளோ? மானுட மாதரோ?
ஆம். ஆம். என்னை?

திருதுதல் வேர்வரும்புக் தேங்கோதை வாடும்
இருஙிலஞ் சேவடி தோயும்—வரிசேர்க்
திணங்கும் விழிக் ளிமைக்கு மிவளோர்
அணங்கல்லள் நெஞ்சேயறி.

அப் பெண்ணைக்கின் பிறைபோலுங் திரு
துதலிலே பெரிதுஞ் சிறிதுமாகிய முத்துமணி
களை நிரல்படக் கோத்தாற் போல வியர்வை
அரும்பா நின்றது. ஆகத்தணிந்த பூமாலைகள்
வாடானின்றன. சிவந்த மெல்லிய சிறடிகள் பூமி
யிலே தோயானின்றன. காட்சிப் பொருள்களை
அருகு வரவழைப்பன போலக் கண்களு மிமையா
நின்றன. ஆதவின்; இவள் தெய்வப் பெண்ணல்
லள். மானிட மாதரே. அவள் என்னைக் கானும்
படி வெள்ளிடையிற் சென்று நிற்பேன்.

[அங்கனம் வந்து நிற்கின்றன]

பேசின்பவல்லி:- அதோ கார்வர வருப்பிய கடிமலர்க்
கொன்றைக் குளிர்நிழற் கீழோர் பொறிமயிற்
போர்வைப் பொன்மான் உலாவுகின்றது. ஆ!

அதன் நோக்கமென்னே !! காதல ருள்ளத்தைக் கவர்ந்துகொள்ளும் காரிகையாரின் கள்ள நோக்க மிதன் நோக்கத்தை யொக்கும்போலும். ஒ ! அதற்கருகே கோலக் கலாபம் விரித்து நீல மயி ஸௌன் ரூடுகின்றது. ஆகா ! என்னவழகு !! என்ன ஆட்டம் !!! அடட ! இங்கே கண்ணைப் பொறித் தட்ட மின்னி ஒரொளித்திரள் தோன்றுகின் றதே. இஃதென்னை ? விண்ணுறியக்கும் விழுச் சுடர்ப் பரிதி மண்மேஸிழிந்ததோ ? இஃதோ ராடவனுருவம். இவர் யார் ? மாரனே ? இல்லை, இல்லை. ஏன் ? உருவமிருக்கின்றது. குமர வேளோ ? அவருமன்று. என்னை ? ஆறுமுக மில்லை. அயில் நெடுவேவில்லை. அலங்கார மயி வில்லை. இவர் பூமியிலுள்ள புருடனே. இவராகுணேக்கு என்னுள்ளத்தைக் கொள்ளோகொண் டதே.

உயிரினங்குமரன் :- ஆகா ! வீரன்கையில், வேல்போல என் நெஞ்சிற் பாய்ந்து உயிரையு முருக்கும் கண்ணின் நோக்கமென்னே ! காதற் குறிப்புண்டு கொல் ! ஆம், ஆம், அறிந்தேன்.

“யான்நோக்குங் காலை தில்லைஞாக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.”

[தோழிமார் வருகிறார்கள்]

தோழி :- மான்போல் நோக்கும் மதர்ஷிழி மாதராய் ! யான் கொய்துவந்த நாண்மலர்க் குவளைகளிலை.

எற்றருள்வாயாக. பூங்கொடி போல்வாய்! யாங் கள் சோலை புதுந்து நெடுநேரமாகின்றது. இனி விட்டுக்குப் போவோம் வருவாயாக.

பேரின்பவல்லி :—வயந்தமாலாய்! அங்குனமே விட்டுக் குப் போவோம் வா.

[பேரின்பவல்லியுங் தோழிமாரும் போகின்றார்கள்.
பேரின்பவல்லி உயிரினங்குமரனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போகின்றாள்.]

உயிரினங்குமரன் :—

“வார்குழல் துகிலோடு சேர மாசிலாப்
பிறைகிகர் நறு நுதல் புரள மறுவறு
பொருசிலைப் புருவம் ஒருவழி நெகிழ்த்துச்
செவ்வரி பரந்த மைவழி நெடுவிழி
உழுவ லன்பொடு மென்முகம் நோக்க
அழுதழுற் றிருக்கும் குழுதவாய் மலர்ந்து
மந்த காசந் தங்கிலவண் நின்ற”
சிலைமையென் நெஞ்சினை நீங்கா தன்றே.

ஆகா! மாணிக்கச் செப்புத் திறந்து தரளானிரை
காட்டினற்போலப் பவளாண்தழ் மலர்ந்து முறுவல்
நிரை காட்டி அவள் செய்த சிறுங்கை என்
நெஞ்சைவிட்டு கீங்கிற்றில்லை. ஐயையேயா! தோழி
மார் சிறிது தாழ்த்து வந்தாரில்லையே. அவள்
போகும்போதும் திரும்பித் திரும்பிக் கடைக்
கண்ணால் என்னையே பார்த்துப் பார்த்துப்
போகின்றாள். ஆதலின், காதல் என்மீது உண்

பென்று துணிகின்றேன். அதோ என் பாக்க னும் என்னைத் தேடி வருகின்றான். நாளைக்கு மின் நறும் பொழிலகத்து வருவோம். வந்தா வவளைக் கானுதல் கூடும். இப்பொழுது போவோம்.

[உயிரினங்குமரன் போகின்றான்]

“அண்ண லும் நோக்கினை னவஞும் நோக்கினை உண்ணெகிழ் காதலின் உள்ள மொன்றினை கண்ணேடு கண்ணினை கலந்து பேசிடின் பண்ணுறு மொழியினுற் பயனின் ரென்பரே.”

(க-ம் அங்கம், க-ம் கனம் முற்றிற்று.)

க - ம் அங்கம் :

உ - ம் களம் :

இடம்: நீலகண்டவேந்தனரண்மனை. அரசன் தனியே யிருக்கின்றான். வாயில்காவலன் வருகின்றான்.

காலம்: முற்பகல்.

கிடமுஷ்சி: சிவகாமித்தாயார் உயிரினங்குமரனுக்குற்ற மயக்கத்தை நீலகண்டவேந்தனுக்க கறியித்தல். அவரோர் மந்திரக்கவசத்தைக் கொடுத்து மெந்தனுக்கணியசிசைய்து அதனால் மயக்கம் நிக்கிய அவனைக் காட்டகத்தே வேட்டைக்குப் போகுமாறு பணித்தல்.

காவலன் கங்கி:- மன்னவர் மன்ன! வாழி நீடுழி உன் பொன்னடி தலைமிசைப் புஜைந்து போற்றினேன்.

நீலகண்டன் :— நந்தி! நீ இங்கு வந்த காரண மென்னை?

நக்தி :— எம்பெருமானே! உலக மாதாவாகிய கோப் பெருந் தேவியார் தேவரீரைக் காணவேண்டி மாப் பெருங் கோயிற் கடைத் தலையில் வந்து நிற்கின் ரூர். திருவுளம் யாதோ வருளிச் செய்வீராக.

நீலகண்டன் :— நந்தி! அப்படியா மிகவும் நன்று. தேவியாரை இங்கு அழைத்து வருவாயாக.

[நந்தி செல்கின்றான்]

நக்தி :— எம் பெருமாட்டி! அரசர்பெருமான் உள்ளே புகுதுகவென் றருளினன். இங்கன் மெழுந்தருள்க. இப்படி வருக. இப்படி வருக.

சிவகாமித் தாயர் :— (வந்து மன்னைக் கும்பிட்டு நின்று)

கண்ணி னுண் மணிதே! கருத்தினுட் கருத்தே!
என் னுயிர்க் குபிதே! புண்ணிய மூர்த்தி!
தாமரை பழித்தனின் காமரு சேவடி
ஊழிதோ அழி யோங்கி
ஆழுகு மூலகத் தமர்ந்துவா மியரோ.

எம்பெருமானே நின்றிரு வடிகளை வணக்கு கின்றேன்.

நீலகண்டன் :— என்னருயிர்க் காதலி! நின் வணக்கம் அமையும், அமையும். இதோ இம்மணித் தவி சின்மீ திருப்பாயாக. உலகத்திலுள்ள மன்னுயிர்த்

தொகுதிகள் ஆனும் பெண்ணுமாக அன்புடன் கூடி யமர்ந்து வாழு மில்வாழ்க்கையினும் விழு மிய நல்வாழ்க்கை யாண்டுமில்லை. அந்நல்வாழ்க்கைக்குக் கற்புடை மனைவியே அற்புதத் துணைவி. உன்றுணைகொண்டே யான் “காத்தும் படைத் துங் கரந்தும் விளையாடி” வாரானின்றேன். அது நிற்க, வேய்ப்புரை மென்றேள் ஆய்தொடிப் பாவாய்! மூல்கூலையரும்பிப் பவளம் பூத்த முழுமதி போல ஒளி விளங்கி நிலவு கான்று அழுதொழுக் கும் சின்றிரு முகமண்டிலம் இன்று ஒளி சுருங்கி வாடிய தென்னே? முன்னெரு நானுமில்லா மனக் கோட்டத்துடன் இன்றிவண் போந்த தென் கரு தியோ? குழுதவாய் மலர்ந்து கூறுதி சூவாய்!

சிவகரமித் தாயர் :- எம்பெருமானே! அடியாளை இறப் பவும் புனைந்து கூறுதல்வேண்டாம். தேவரீர் திருவடித் தொழும்பினுலன்றே யான் எல்லா வல்லமையுமடைந்து விளங்கா சின்றேன். அது கிடக்க, எங்கனுஞ் செறிந்து எல்லா மறியும் எம் பெருமானுக்கு அடியாள் கூறக்கிடப்பது மொன்றன்டோ? ஆயினும் எம்பெருமான் கூறுக வெனப் பணித்தருநூதலிற் கூருநின்றேன்.

எம்பெருமான் கேட்டருள்க வெங்களுயிர்க் குயிராம் அன்புடைய மைந்த னவனியெலாம்—முன்பே உருமாறிப் போய்ப்போ யுவந்துவிளை யாடி வருநா னொருநான் வனத்தில்—பெருமானும்

வல்லியங் கோளரி மாதங்கங் கேழுலொடு
 பல்விருக வேட்டை பயின்றுடி—ஒல்லையினில்
 மீண்டான் மயங்கி விழுந்தா னறிவெல்லாம்
 மாண்டா னமையு மறந்திட்டான்—வேண்டியொன்றும்
 உண்ணு னுறங்கா னுரையா னகையாடான்
 எண்ணுன் மறவா னிருக்கின்றுன்—புண்ணியனே
 கல்லுப்போல் வாளா கிடத்தற்குக் காரணத்தைச்
 சொல்லத் தெரியேன் துயர்கின்றேன்—எல்லா
 வயிர்க்குமுயி ராய்நின்ற வுத்தமனே மைந்தன்
 மயக்க மறுக்கு மருந்து—தியக்கமற
 ஈவாய் என்னென்றுச் சிடிக்க வுடல்நடுங்க
 ஆவி பதறுகின்ற தையையோ—பாவியேன்
 பெற்ற வயிறு பெரிதுங் கோதிக்கின்ற
 துற்ற விடத்தி அதவியே—மற்றுமெலாஞ்
 செய்யக் கடவ தெரிந்துசெய வேண்டுகின்றேன்
 ஐயா கருணை கரா!

எங்கள் கண்மணிபோன்ற புண்ணிய மைந்தன் உயிரிளங் குமரன் உலக மெங்கனு முரு மாறிப் போக்குவரவு புரிந்து வருகின்றுளை இளைப் பொழிக்கும் நிமித்தமாகச் சிறிது நாட்களுக்கு ஓரிடத்தில் தங்கியிருக்கும்படி நிறுத்தி வைத்த தைத் திருவுள்ள மறியுமன்றே, அவனுக் கது நாட் டொட்டோர் மயக்கங் தோன்றியதனு ஒன்கின்று னுமில்லை; உரைக்கின்று னுமில்லை; உலாவுகின்று னுமில்லை; கல்லுப்போல வாளாகிடக்கின்றுன். அதனைக் காண வென்னுள்ள முருகுகின்

தது. உடம்பு பதறகின்றது. பெற்ற வயிறு கொதிக்கின்றது. அரசர் பெருமானே! இதற்குச் செப்வகை யாதோ வருளிச் செப்ய வேண்டுகின் றேன்.

நிலகண்டன் :- என்னுயிரிடை யெழுதிய ஓவியக் கொழுங்கே! நீ பெருங் கருணைப் பிராட்டியென் பதை யறிகின்றேன். இதற்காகவா இவ்வளவு முகவாட்டம்? கவலை யொழிக. தங்கையினும் பார்க்கப் பெற்ற தாய்க்கே மைந்தன்மாட் டன்பு கூரு மென்பது நின்வயிற் புலனுகின்றது ஒன்றைக் கிழவியும் “அன்னையும் பிதாவு” மென வுன் ஜீயே முன்னுரைத்தாள். அது சிற்க, இந்தா இஃதோர் மந்திரக் கவசம். இதனை நம் மைந்த னுக் கணியின் மருட்சி நீங்கும். தெருட்சி யுண்டா ரும். இதனையிட்டு அவனை யிங்கழைத்து வருதி.

[கஞ்சகச் சட்டையையணிய மருட்சி நீங்கிய
உயிரினங்குமரன் தாயாராடு வருகின்றன்]

உயிரினங் குமரன் :- என் னரும்பெறற் றந்தாய்! உன தாதியும் நடவும் அந்தமுமில்லாச் சோதி மெஞ் ரூனத் துணையடி போற்றி; அடியேனை ஈண்டு அழைப்பித்த காரணம் யாதோ திருவளம்பற்றி யருள்க.

நிலகண்டன் :- என் னன்புடைக் குமர! நீ வீங்கு நீருலக மியாங்கனும் புகழ் வாழி நீறேழி வாழி!

மைந்த! நினக்கோர் மயக்கமுற்றது கண்டு நின் அண்ணை சாலவும் வருந்தா நின்றூள். உலகடங்க இம் உருமாறிப் போக்குவரவு செய்யாதிருத்தவி னல் சோம்ப லுற்றனபோலும். இதோ உனது தோழனுகிய அறிவன் வெளிப்பட்டு நிற்கின்றன. நீ இவனுடன் கூடிக் காட்டினிடையே வேட்டம் போய் விளையாடிவருதல் வேண்டும். அவ்விடத்து ஆறலைத்துச் சூறைகோள்ளும் கள்வர்க் கரசனுகிய இருண்மலவேந்த னென்பா னென்றுவனு முளன். அவன் பெருநிலத்துக் கவர்வழி புகாதே. புகின் உனது தோழன் மறைவான். மறையின் உனக்கு அப்பொழுது நிகழ்வதோர் துன்ப முண்டு. உன்னை நீ அறியும் வரையும் வேட்டம் புகுந்து விளையாடி அறிந்தபின் என்பால் வருதி. அப்பால் நின் திருமணமும் நிகழும். போய் வருவாயாக.

உயிரிளக்குமரன் :- ஐயனே! “தந்தைசொன் மிக்க மந்திரமில்லை” அங்கனமே சென்று வருகின்றேன்.

(தாயைப் பார்த்து)

நொந்து சுமந்துபெற்று நோவாம லேங்திமுலை தந்து வளர்த்தெடுத்த தாயாரே—எங்தையார் ஆணைப் படிவேட்டையாடித் திரும்பிவர மாணிழா யிவாய் வரம்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்ற என் னன்னுய! எண்ணுக்கடங்காய் பிழை

களை யியற்றினாலும் அவைகளை யுடனே மறந்து கண்ணே இமை காப்பதுபோற் காத்துவந்த என்தாயே! உள் ளகங்கொள்ளா உழுவலன்பினால் உதிரம் அழுதாக்கிக் கொள்ளும்படி குறிப்பறிந்திந்தவென் மாதாலே! எந்தையா ராணைப்படி யான் காட்டகம் புகுந்து வேட்டையாடி விரைந்து திரும்பிவர விடை தந்தருளுவாய்.

[விழுந்து வணக்கிறான்]

சிவகாமித்தாயார் :- (மைந்தனைத் தூக்கி அணைத்துக் கொண்டு)

என் கண்மணிபோன்ற மைந்தா! ஆங்கார மான சிங்கங்களும் அடங்காக் கோபப் புஷிகளும் ஆஸப் பெரும் பேய்களும் வாழ்கின்ற இந்த மோசமான காட்டிலே நீ சுகமரப்ப் போய் வருவாயாக. மைந்த! அக்காட்டிலே நஞ்சை யுமிழும் பேந்வாயினை யுடைய ஐஞ்ச தலை மாநாகமுமுண்டு. அதனைக் கண்டு அஞ்சாதே. மேலும் வஞ்சலை செய்து மயக்குகின்ற மோகவல்லி யென்னும் பெண்ணணங்கு மாண் டுண்டென்று கூறுவர். அவளைக் கண்டு நிலை குலையாதே. உன் நண்பனைகிய அறிவுடையுடைய கூடி வேட்டைபோய் விளையாடி விரைவில் வருவாயாக. என் கண்மணியே! உன்னை விட்டுப் பிரிய என் மனங்தாங்குகின்றதில்லை.

[சிவகாமித்தாயார் சோருகின்றான்]

உழிரினங்குமரன் :- அன்னுய! சீ மனக்கவலை கொள் ளாதே. நான் வேட்டையாடி விரைவில் வந்து விடுவேன்.

[மீட்டும் வணக்கிச் செல்கின்றுன்]

உழிரினங்குமரன் :- (தனியே) நெருநலை நாளாங் நறும் பொழிலகத்துக் கண்ட பெண்ணணங்கை இன் ருஞ் சென்று கண்டு காதல் திருவேணன்றெண்ணி யிருந்தேதனை, எனதுதந்தையார் காட்டகத்து வேட்டைக்குப் போகப் பணித்தார். நானேன்று நினைக்கத் தெய்வமொன் றெண்ணியதே. என் செய்யலாம். அச்சிற்றிடைச் சிறுமான் நோக்கி என் னுள்ளத்தைக் கொள்ளொகொண்டனன். நந்தவனத் திலே அவளைக் காணுமாறு கூட்டுவித்த தெய்வம் அவளை நான் மணங்குதொள்ளுமாறுங் கூட்டுவிக்குந்தான். ஆயினும் முயற்சியும் வேண்டும். முயற்சியின்றி யொன்றும் நிகழாது. “தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூவி தரும்” என்றார் பெருநாவலர். எல்லாம் ஊழை செய்யுமென் றெண்ணி முயற்சியைக் கைவிட்டிருப்பார் சோம்பர். யாம் இப்பொழுது ஒல்லும் வகையாற் கீழில்புரிந்து அப்பெண்ணமுதைப் புல்ல முயல்வோ மென்றால் என் தந்தையார் பணி குறுக்கே கிடக்கின்றது. என் னன்புடைக் தந்தையா ரேவிய பணி செய்வதோ? அல்லது காதல் வயப்பட்டுக் காரிகையை யடைய முயல்வதோ? யாது இப்பொழுது செயற்

பாலது. தந்தையாராஜையே செயற்பாலது. என்னை? தந்தை பணி மேற்கொண்டனரே மலிந் ரயோத்தி வளாகு கைவிட்டுப் பாற்கடற் பிறவா வழுதனைப் சிதை யென்னும் பசுங்கொடியோடு ஈரேழாண்டு காட்டிடைப்போய்க் கலக்கமடைந்தும் தந்தைசொற் காத்தா னிராமபிரான். மனவினை யும் அரசபோகமும் மற்றுள்ள வின்பழும் ஒருங்கே துறந்து விரதங்காத்துத் தந்தைக்கு மணமுடிப்பித் தான் விடுமன். தனது இனமைப் பருவத்தைக் கொடுத்துத் தந்தையின் நரை திரை மூப்பைத் தானேற்று அவற்கு மகிழ்ச்சியீந்தான் கூரு. ஆத வின் தந்தை பணி செய்வதே மைந்தன் கடமை. அதனையே இப்பொழுது செய்வேம். பின்பு ஆவது ஆகட்டும்.

சிந்தா மணிதன்னைத் தெள்ளமு தத்தையென் சிந்தையொளிர் நந்தா விளக்கை யுயிரோ வியத்தை நவமணியை அந்தா மரையுறை யன்னத்தை யான்மறந் தாற்றுவனே வந்தே முயன் றிடு வேன்வேட்டை முற்றி மணவினையே.

காணிகை வேட்டை போன காதலன் வாருத்தம் நோக்கித் தாணினைக் கிரங்கி நேயத் தலைவனை உரைத்து வாங்கிப் பூநனை சூழலாள் பெற்ற புதல்வனுக் காக்கஞ் சூழ்ந்தாள் பாணினைக் தூட்டுங் தாயிற் பரிவுடை யாரு முன்டோ.

(க-ம் அங்கம், உ-ம் களம் முற்றிற்று.)

க - ம் அங்கம் :

ஈ - ம் களம் :

இடம் : மாயாபுரியில் இருண்மலைவெந்தனின் மந்தி ராலோசனைச் சபை.

காலம் : இரவு.

கிழம்சகி : கட்டியக்காரன் சபையடக்கஞ்செய்ய அரசன் சபைக்கு வருகின்றன. மந்திரிகளைடு குழ்ச்சி செய்துகொண் டிருக்கும்போது ஒற்றன் வருகின்றன.

கட்டியகாரன் :- யாவரோடீ பூசலிட்டிரைபவர் யாவரோ? அமையின்! அமையின்!! அகலுமின்றார. அஞ்ஞானக்கோலேந்தி அகங்காரத்திகிரியருட்டிக் கடுங்கவிமிடிதழைய நெடுங்கடற் புனியனைத்தும் கருங்கொற்றக்குடைக்கீழ் ஒரு தனியாரு மிருண் மலைவெந்தன் சபைக் கெழுந்தருளாஜின்றன். எச் சரீக்கை! எச்ரீக்கை!!!

இருண்மலைவெந்தன் :-

அண்புடை மனத்தா வறியுதால் கொருத்தி இன்பினுக் துன்பினும் என்னை பயிலும் தந்திர மிகுந்த மந்திரக் கிழவர்காள்!!

நங்கீழ்வாழும் குறுகில் வேந்தலெல்லாம் அடியுறையோடு இடுதிதை கொணர்ந்தனித்தார்களா?

க - ம் மந்திரி :- மன்னவர் மன்ன! சின்னைண் நீட்டிவாழ்வதாக. திறைதரவேண்டிய குறுகில் மன்னரெல்லாருங் திறைகொணர்ந்திட்டனர்.

இருண்மலவேஞ்தன் :—யார் பாரிந்தனர். அவர் பெயர் கூறுமின் !

க-ம் மக்திரி :-

வஞ்சக ராசையர் மோகர் குரோதனர்
வாதினர் சூதினரே
எஞ்சலில் கோப ரூலொபர் பொருமைய
ரிச்சையர் கொச்சையரே
குண்டர் செருக்க வருக்கர் பெருக்கமில்
கோளகர் கீழகரே
வண்ட ரிரண்டகர் மிண்டகர் தண்டர்
மயக்கர் கயக்கர்களே.

இவர்களைல்லோருங் திறைகொணர்க் களித் தனர்.

இருண்மலவேஞ்தன் :- அப்படியா கன்று, நன்று. மங் திரிகான்! திறைகொடா வேந்தனுமுண்டோ செப் புதிர்.

2-ம் மக்திரி :- அரசரேறே! அதைகுவன் கீட்டி! வெள்ளிவேதண்டத்துக் கொள்ளிக்கண்ணன்; ஆல முண்டிருண்ட நீலகண்ட ஞெருவனே அடியறை யோடு இடுதிறையியா நெடுமுடி மன்னவன்.

இருண்மலவேஞ்தன் :-

அவனு? ஆகா! அன்றுதொட்ட டின்று விலக்கருங் குலப்பகை யாகி நம்மைக் கலக்கிவரு கின்றுன் கடியவன் கொடியவன்

திரிபுரத் தோழரைச் சிறிப்பினி லெரித்தான்
ஒருதுணைக் காலனை யுதைத்துயி ரொழித்தான்
பழிப்பில் காயனை விழித்துட லெரித்தான்
மிடல்செழு முயலனை மிதித்துடல் நெளித்தான்.

இங்கனமே அவன் நம்மவர்க்குச் செய்துவந்த
தீமைசனங்க்கோ அளவில்லை. அவன் வலிமையை
யடக்க எம்மாலியலாது போகின்றது. அதற்கு
என்னசெய்யலாம் மந்திரிமார்களே.

ந-ம மந்திரி :- அரசே! கினக்கோள்ளல் வேண்டாம்.
அந்த நீலகண்டனது ஆணையையும் அருளையும்
மாற்றி நமது ஆணையையும் அரசையும் நாட்டும்
படி இடங்கடோறும் நமது வீரர்களை யனுப்பி
விருக்கின்றோம். அவர்கள் எங்குஞ் சென்று
தோழில்புரிந்து வருகின்றார்கள். பெரும்பாலும்
கோயில் குருமடம் நீதிமன்றமாகிய அவனுணை
தங்குமிடங்களில் அவ்வீரர்கள் சென்று அவன்
குடிகளை யனுப்பி எங்கள்பாற் படுத்தி வருகின்றார்கள்.

இருண்மலவேந்தன :- வீரர்கள் யாவர்கீ செய்வன
யாவை?

க-ம மந்திரி :- கோபன் கொலைஞுன் முதலாகிய யாளை
மறவரும், காமன் குரோதன் முதலாகிய இவுளி
வீரரும், ஆசையன் கலியன் முதலாகிய ஏவல் இளை
ஞரும், உலகத்திலே சென்றிருக்கின்றார்கள். அவர்கள் செய்யுங் தோழில்களாவன :—கோபனைடு

புகுந்த கொலைஞன்போன் ஊரூர் தோறுஞ்
சென்று ஆங்காங்கு பெருங் கொலைகள் புரிந்து
வருதலோடு நீலகண்ட னருள் தங்குமிடமாகிய
கோயிலிற் புகுந்து,

அருணைறி யகற்றி மருணைறி பயிற்றி
ஆயிர மாயிர மாடு கோழிகளைக்
கதறக் கதறச் சிதறவெட் இவித்துக்
கொலைத்தொழில் புரிவியா நிற்கக் கூடிய
புலைய னவற்றைப் புசிப்பிக் கின்றனன்.

2-ம் மங்கிரி :-

இன்னுங் கேட்டி மன்னவர் பெருமான் !
கடற்புவி யஜைத்துக் கலக்கு மாறு
கருப்பு வில்லுங் கணையுங் கொண்டு
மக்களுங் தேவரும் மாக்களும் பறவையும்
மிக்கலூர் வனவுடன் விரிந்தீர் வாழ்க்கைம்
தாவரங் தானுங் தன்னடி வணங்க
மேவரு செருத்தொழில் விளைத்துக் கொண்டே
குருமடம் புகுந்த வுருவிலாக் காமன்
கல்விச் சாலையை யொற்றழிப் பித்துத்
தாய்மொழி மடவார் வாய்மொழி யாக்கிச்
சமயமும் லீலா சமயமாய்ச் செய்து
ஷிகரில் தீக்கை நிருவாண மாக்கிச்
சங்கிதா னங்கள் தங்கிதா னம்வீடக்
குன்றிலுங் குழியிலும் விழுத்திவரு கின்றனன்.

கு-ம் மங்கிலி :-

இன் னுங் கேட்டருள் மன்னவர் பெருந்தகாய் !
 கைக்கூலி யென் னுங் காதல னுடனே
 ஆசையன் நீதி யருஞ்சபை புகுந்து
 தற்கொலை தன்னைப் பொய்க்கொலை யாக்கிப்
 பொய்க்கொலை தன்னை மெய்க்கொலை யாக்கிக்
 கொலைபுரிந் தோணைச் சிறைபுகா தெடுத்துக்
 கொலைசெயா தவணைச் சிறைபுக விடுத்து
 இறந்தோர் தம்மையும் எழுத்தெழுது வித்து
 நீதியை யழித்து வருகின்றன.

இன் னும்,

புதியவ னென்போன் பூமியிற் புகுந்து
 கோலவா டவர்தங் குடுமியை யரிந்தும்
 வீசையை முக்கால் வீசங் குறைத்து
 மங்கிய ருடையுண் தம்முடை யூனுப்
 மன்னிய, பலவித மாறுதல் புரிந்து வருகின்றன.

இன் னும், பொய்யன் கோளன் முதலாகிய
 ஏனை வீரர்களும் ஏற்றவிடக்களிற் புகுந்து தத்தங்
 தொழில்களைச் சோராது புரிந்து வருகின்றனர்.

[வாயில் காவலன் வருகின்றன]

வாயில்காப்போன :- வேந்தர் பெருமானே ! நின் கொற்
 றம் நீடுழிவாழ்வதாக ! நமது ஒற்றரு ளாருவன்
 வந்து தன் வராவைத் தேவரீருக்கு அறிவிக்கும்
 படி சொல்லி வாயிற் கடைத்தலையில் நிற்கின்றன.

இருண்மலவேஞ்தன் :- காவலீய ! அவனை உள்ளே வர விடு.

ஒற்றன் :-

மங்களம் மங்களம் மன்னவ ! சினது செங்க மலப்பொற் சேவடி பணிந்தேன்.

இருண்மலவேஞ்தன் :- ஒற்றா !

களைத்தனை வருதி காரிய மென்னை ஒழித்திடா தெல்லா மோதுதி விரைந்தே.

ஒற்றன் :- எம்பெருமான ! எக்கள் குலப்பகைவனுகிய நிலகண்டன் மகன் உயிரிளங்குமரன் நமது மாயா புரிக் கருகிலுள்ள மத்திய புவனக் காட்டிலே வேட்டை போய் விளையாடி நிற்கின்றேன். ஆவன அறிந்து செய்க.

இருண்மலவேஞ்தன் :- அப்படியா ? நல்லது, நல்லது. மந்திரி, இவனுக்குத் தருந்த பரிசு கொடுத்தனுப் புவாயாக.

[ஒற்றன் போன்றின்]

மந்திரிமார்களே ! ஒற்றன் கூறியது கேட்ட ரஸ்ஸீரோ ? அதற்கென்ன செய்யலாம் ஆராய்ந்து கூறுதிர்.

க-ம மந்திரி :- அரசே, நமது படைவீரரோடு புகுந்து அவனைக் கொலைசெய்தலே நல்லது.

உ-ம் மக்திரி :— சிருபரேரே ! அது இப்பொழுது முடிவ தன்று. காலமு மிடனுமறிந்து தொழில்புரிதல் வேண்டும். இப்பொழுது அவனை நமது அறு வகைப் படையொடு புகுந்து எதிர்ப்பிலூங் கொல்லுதல் முடியாது. ஏனெனின், அவன் இறவா வரம் பெற்றவன். ஆதலால் அவனையனுப்பிப் பிடித்துச் சிறையிடுதலே மிகவும் நன்று.

கு-ம் மக்திரி :— மன்னவ ! உயிரினங்குமரன் மத்திய புவனக்காட்டில் வேட்டையாடுகின்றேன். நமதுவீரர்கள் அக்காட்டிற் புகுந்து அவனைப் பிடிக்க முடியாது. “தன்னிடத்து முபல் தந்தியின் வலிது” என்பது போல உயிரினங்குமரன் அவ்விடத்து வலியனுப் பிருக்கின்றேன். அவன் பேரின்பவல்லி யென்னும் ஓர் அழகிய மடவரல்மீது கெழுமிய வேட்கையுற் றிருக்கின்றுள்ள முந்தைநாள் வந்த சாரணன் கூறக் கேட்டாமன்றே ! பேரின்பவல்லியைப் போல் நமது மாயை மடமகள் சிற்றின்பவல்லி வேடம் கூண்டுகொண்டு, அக்காட்டின்கண் போய், உயிரினங்குமரனையக்கி வழியிழைப்பித்து இழுத்து, எங்கள் மாயாபுரிக்குக் கொண்டுவருதல்வேண்டும். அதன் பின் அறவன் மறவன் என்னு மிரண்டு வீரரானும் அவனைப் பிடிப்பித்துச் சிறையிடலாம். இப்போது சிற்றின்பவல்லியை யழைப்பித்து அவனுக்குக் காரியங்களைக் கூறி வீரரையு முடன் அனுப்புவதை நல்லதென்று நினைக்கின்றேன்.

இருண்மலவேஞ்தன் :- மந்திரிகான் ! உங்களைவர்க்கு மிள்ளுடம்பாடாவின் மாயை மகள் சிற்றின்பவல் வியை யிப்பொழுதே யழைப்பியிப்பிராக.

மந்திரிமார் :- காவலோயே ! நீ விரைந்து சென்று மாயை மகள் சிற்றின்பவல்வியை அரசன் காண விழைகின்றூ ணென்பதை அவனுக்கு அறிவித்து அவளோ யிங்கே யழைத்துவா.

காவலன் :- அப்படியே செய்கின்றேனையா !

[சிற்றின்பவல்வி வருகின்றார்கள்]

சிற்றின்பவல்வி :-

வந்தனம் வந்தனம் மறவர் தம்பிரான்,
வாழ்க்கனின் னுயுள்; வாழ்க்கனின் வலிமை;
வாழ்க்கனின் னுணை; வாழ்க்கனின் குடிகள்.
ஒலிகடற் புசியி லோப்புவே றில்லா
வலிகெழு வேங்கே ! வாழ்க்கனின் செங்கோல்.

ஓன்றுக்கும் பற்றுத் திறியேனை ஈண்டு
அழைப்பித்த காரணம் யாதோ ? திருவுளம்பற்றி
யருள்க.

இருண்மலவேஞ்தன் :-

அன்னையில் லாதன் றென்னெடு பிறந்த
மாயையாங் தங்கை மணிவயிற் ருதித்தோய் !
பொற்றிரூடிப் பூவாய் ! நற்றவக் கொழுந்தே !
கிஞ்சகக் கணிவாய் அஞ்சகப் பாவாய் !!

5

தின்னு லென் செங்கோ லோங்கவேண்டியிருக்கின் றது. தொன்றுதொட்டுள்ள வென் பழும்பகை நீங்கவேண்டியிருக்கின்றது. மருகி! எங்கள் பகை வனுகிய நீலகண்ட வேந்தன் மகன் உயிரினங்குமரன் நமது மாயாபுரிக் கணிமையிலுள்ள காட்டிலே வேட்டையாடி சிற்கின்றானும். அவனைப் பிடிக்க வேண்டும். அவன் பேரின்பவல்லி யென்னும் பேததறியாருத்தியை விரும்பியிருக்கின்றான். நீ அவன்போல வேடம்பூண்டு அங்கே போய் அவனை மயக்கி மாயாபுரிக்கு அழைத்துக் கொண்டுவருதல் வேண்டும். அங்கனம் புரிய தின்னாலாகுமா?

சிற்றின்பவல்லி :—மாமா! என்னாலாகாத காரியமும் ஒன்றுண்டோ?

[பாடுகிறார்கள்]

வாசமலி செந்தா மரைத்தவிசி ஆறைகின்ற
மங்கைத்தனை மார்பில்வைவத்தும்
மணமகளை மணிமன்றல் செய்துமேன் மாயையில்
மயங்கியங் நெடுமாலவன்
ஒசைமலி யீமத்தி லாகைநலி யப்புரண்
உன்மத்த னுனதிலையோ
உலகுபுரி கடவுள்முன் தான்படைத் திட்டவோர்
ஒண்டோடியை நனிவிரும்பி
ஆசைமுக னுனதிலை யோஇந்தி ரன்கண்க
ளாயிரம் பெற்றதிலையோ
ஐயையோ காசிபன் மாயைத்தனை நச்சிமு
னருந்தவ மிழுந்ததிலையோ


மாசிலுல சத்திலே யென் னுடைய மாயையும்
வல்லமையும் யாவரறிவார்
மன்னவன் குமரனை யிதோபிடித் துக்கட்டி
வருகுவன் விடையீவையே.

அண்ணலே! தாங்க ளெண்ணியவன்னாமே
உயிரினங்குமரனை யகப்படுத்தி விரைவி விவண்
வருவேன். என் னுடன் அறவன், மறவன் என் ஹு
மிருவிரையும் அனுப்புவிராக.

இருண்மலவேங்தன் :— போய் வெற்றியடைந்து வரு
வீர்களாக,

[போகிருர்கள்]

கல்லார் மனமு மிலங்கையிலே
கடுக னுவைக் குகையிருஞ்
மல்லால் வடிவுக் கொப்பில்லா
வடல்சேர் மலமன் னவர்மன்னன்
அல்லார் கந்தற் சிற்றின்ப
வல்லிதன்னற் பெற நினைதான்
எல்லா ரிளங்கோ வினையந்தோ
யாரே கடந்தார் பெண்மயலே.



அங்கம்: 2

2-ம் அங்கம்:

க-ம் களம்:

இடம்: மத்திய புவனச்சாடு.

காலம்: உதயம்.

சிகழ்ச்சி: உயிரிளங்குமரன் அறிவினென்னுங் தோழ
நூடன் வேட்டைக்குப் போகின்றன.

உயிரிளங்குமரன்:- என் பிரிய நண்ப! யாம் வேட்டை
யாப் புறப்பட்டு வரும்பொழுது பொல்லாத
நிமித்தங்க ளெதிர்ப்படுகின்றன.

அறிவன்:- அரசிளங்குமர! நான் அவைகளைக் கவ
னித்திலேன். என்ன நிமித்தங்கள் எதிர்ப்பட
ன; சூறவாயாக.

உயிரிளங்குமரன்:-

அண்புடை நண்ப! அறைகுவன் கேட்டி
இன்புடன் வேட்டைக் கெழுந்திடு காலைக்
காவிச் சீரையன் கமண்டலக் கையினன்
ழுதிப் பையினன் பொக்கணக் காவினன்
துறவி யொருவன் குறுகினன் பெருமூடற்
சாரையொன் நென்வழி தடுத்தது நேரினில்
கெய்வார் குஞ்சி கெட்டுடற் பார்ப்பான்
ஒய்யெனப் புகுந்தனன் ஒளிர்ச்சடர்ப் படைகொண்
திழிவுடை மாக்க ளெதிர்ந்தனர் எதிரே
புகையும் நெருப்பும் பொருந்துமிங் தனமும்

வலைப்பெறக் கொண்டு வந்தனள் விதவை
சண்ணுங் தோரும் இடம்துடித் தின்னே
இன்னல் காட்டும் யாவது வருமோ
காடையு மாந்தையுங் கழுகுங் கிரியும்
ஒடுவ வலமா யுங்கிருங் திங்கே
கருடனும் வலியனும் விரைவுட ஞேடும்
எய்துவ தியாதோ வறியேன்
பொய்தனிர் நண்ப புகலுதி யாய்க்கேத.

நண்பா ! இந் நிமித்தங்களினால் என்ன பயன்
நிகழுமோ தெரியவில்லையே.

தோழன் :- அரசினங்குமர ! பெரியோர் கூறிய நிமித்
தங்கள் பிழைப்பனவல்ல. முன்பு கண்ட நிமித்
தங்களைல்லாம் எங்களுக்கோர் துன்பமுண்டாதலை
யுணர்த்தா கின்றன. மின்பு கண்ட நிமித்தங்கள்
அத் துன்பமுமோர் பெரியோனால் நீங்கிப்போகப்
மின்பு நன்மையுண்டாதலை யுணர்த்தாகின்றன.

அரசே !

“ஆவது விதியெனில் அனைத்து மாயிதும்
போவது விதியெனி லைநத்தும் போகுமால்
தேவருக் காயினுங் தீர்க்கத் தக்கதோ
ஏவரு மற்யோனு விசற் கல்லதே.”

என்றார் பெரியோர். வரும்விதி யிராத்தங்காது.
“மலையே வரினுங் தலையே சுமக்க” என்றார் எம்
குருநாதரும். ஆதலால், ஒன்றுக்கும் அஞ்சலை;

அங்கே! பார்;

இருளோடு கிடந்த வின் னுயிர் மாயை
தருகலை யாதி யைந்தொடு தழுவ
இந்த வறிவு மிச்சையுங் தொழிலும்
எழுந்திட நிற்கு மியல்பு போல
இரண்டு செறினினி விருண்ட வகஸிடம்
விரவுவை கறைவர வெளுத்தது காணுய்!
அன்ன நல்னுயிர் மன்னிய பகுதியில்
எழுமறு நான்கும் வளமுறப் பெற்றுப்
புரிவது வினையிற் நிரிவன போலக்
கண்படை கழன்ற வெண்பெறு முயிர்கள்
தத்தம் வினைவயிற் சாருதல் காணுய்!

இங்கே;

பொருள்வயிற் பிரிந்த தலைவர் போந்துழி
இருகணீர் மல்க முகமலர்க் தேற்கும்
பெருங்குல மகனிர் போல மருங்கே
கொழுநீரிலஞ்சியிற் செழுந்தா மரைகள்
மலர்க்கணீர் பிலிற்றி மலர்வன காணுய்!

அக்கரையில்;

பயின்ற கொழுநன் றலைவியை யுன்னி
அகன்றன னுக வதுமனம் பொருது
வாடிய பரத்தையர் முகம்போற் கூடிய
குழுத மாமலர் கூட்புவ பராய்!

மேலே;

தெறுகதிர்க் கஞ்சிக் கறையிரு ளோருங்கே
பறவை யுருக்கொடு பறப்பன போலப்
பழுமரச் சேக்கை யொருவிக் குழுவுடன்

கரும்புட் பறக்குங் காட்சி காணுய் !
 நாழிகை யுரைக்குங் கணக்கர் போலக்
 கோழிகள் கவுங் கூவிளி கேளாய் !
 வாகைபெற் றவரும் மன்னவர் முன்னே
 ஒகையிற் பல்லிய மொலிப்பன போலக்
 குருளிக் கொலிக்குங் குமிலங் கேளாய் !
 கார்த்திகைத் திங்களிற் கார்த்திகை நாளில்
 வாய்த்திடு மண்ணே மலையி னுச்சியில்
 தீத்திர னெழுஉங் தோற்றம் போல
 உதய மரல்வரை யுச்சியிற் றவழுந்து
 கதிர்கொள் ஞாயிறு தோன்றும்
 புதுமை கூறப் போதாநாவே.

உயிரினங்குமரன்:- அறிவுடைப் பாங்க ! காப்பியங்
 கனிகள் புனைந்துரைப்பதுபோல நீ உதயகாலத்து
 திசழ்ச்சிகளைப் புனைந்துரைப்பது மிகவும் அழு
 காகவிருக்கின்றது அண்ணாங்கு பார் ! அம்மலையி
 னுச்சியில் நின்று முழுவிரட்டுவதுபோல ஏலித்துக்
 கொண்டு வீழும் மலையருவியின் வீழ்ச்சி கண்
 ஜைக் களிப்பிக்கின்றது.

காரகிற் றுணியுங் கடகரி மருப்பும்
 ஆரக் கோடு மழல்மணிக் குப்பையும்
 கையரிக் கொண்டு பைவிரி பாந்தனும்
 ஆளரி யேறுக் கேழுது முழுவையுங்
 கொட்டுற ஏருட்டி முட்கனி பலவுங்
 தாழையுங் கழுதுக் கோளரைக் கதலியும்
 வேரறச் சாடி ஊர்பல கலக்கிக்

தரைக்கட்டி தரைக்கையி னுந்தி நூரத்திறைத்
திழுமேவை வொழுகு மருவியின் ரேற்றம்
உழுவ லண்புடை நன்ப !
அழகிது சால வமர்க்கு நோக்குதியே.

அதுகிடக்க,

அங்கே பளிங்குக் கற்பதித்து வெண் பொற்
சுதையூட்டி யியற்றப்பட்ட மூன்று பட்டினங்கள்
சேணிடை விளங்கித் தோற்றுகின்றனவே. அவை
யாவை ?

தோழன் :- அரசினங்குமர ! அவைகள் விந்துமாநகரத்
துள்ள மூன்று அசண்கள். அங்கே அரசர்க்கர
சனைகிய உனது தந்தையார் தனது சூழ்சித் துணை
வரோடிருந்து உலகங்கைக்கொண் டொழுகவேண்
ஷய விதிகளையும் விடவேண்டிய விலக்குகளையும்
அருளிக் கேம்புவருகின்றார்.

உயிரிளங்குமரன் :- சரி அறிந்தேன். அவ்விந்துமாநக
ரத்துக்குக் கீழே யதிக தூரத்தில் வெண்மையும்
பொன்மையுங் கலந்த நிறமுடையவோர் நகரங்
தோன்றுகின்றது. அதுயாது ?

தோழன் :- அண்ணால் ! அதுதான் எங்கள் நீலகண்ட
வரசனது வவல்செய்துவரும் அனந்ததேவ மன்ன
வனது நியமம். அதன் பெயர் மோகனபுரி. அதற்
குக் கீழுஞ்சில நகரங்கள் தோன்றுகின்றன பார்.
அங்கேயும் அனந்த தேவருக்குக் கீழ்நின்று
தோழில் புரிவோர் கிலருண்டு. இந்நகரங்களைல்

லாம் உமது தந்தையாரி னடசிக்குக் கிழுள்ளன.
தான் விதித்த பணி தவறுது ஒழுகிவரும் நல்
லோர்க்கு இவை பரிசிலாகக் கொடுக்கப்படுவன.

உயிரினங்குமரன் :- நல்லது அவைகளையறிந்துகொண்
டேன். கீழு வெகு தூரத்திலே பல ஜிரயான
கட்டடங்கள் கூட்டமாகத் தெரிகின்றனவே.
அவை யாவை?

தேரழன் :- இளவரசே! எங்க ஸரசபெருமானுடைய
ஆஜினையை மீறி நடந்தவர்களை அடைத்துவைத்
துத் தண்டிக்கும் சிறைச்சாலைகளவுகள்.

உயிரினங்குமரன் :- நண்ப! எனக்குமது சினைவுக்கு வரு
கின்றது. முன்னேர்நாள் என்றந்தையார்க்குச் சில
குற்றம் புரிந்தேனோ மற்றவற்றிற்குத் தண்டனை
யாக வென்னைச் சிறைச்சாலைகளைப்பார்த்து வரும்
படி யவர் அனுப்பினார். அப்பொழுது தூதுவர்க
ளோடு சென்று அப் பாடிகாவல்யீடுகளைக் கண்
டேன். ஐங்யேயா என்ன பயங்கரம்! என்ன
நடுக்கம்!! எத்துணை இரக்கம்!!!

என் நுயிர்க் குயிரென மன்னிய நண்ப!
மன்னவர் மன்னன் வழுவற வகுத்த
விதிமுறை மீறிய மதிதபு மாக்களை
வெஞ்கிறை யிருத்தி யஞ்சிட வருத்தும்
தன்மை கூறிட வெந்நா வெழாதால்
உன் நுழி யுடலங் துண்ணேன நடுங்கும்
ஆயினுஞ் சற்றே யறைகுவன் கேட்டி

செக்கர்க் குஞ்சியர் தீயுமிழ் கண்ணினர்
 மைக்கடல் நிறத்தினர் வளர்பிறை யெயிற்றினர்
 மடித்த வாயினர் எடுத்த மூச்சினர்
 துடித்த வீசையர் இடித்த ஒசையர்
 கச்சினர் சழவினர் அச்சமில் நெஞ்சினர்
 வாளினர் கதையினர் நீளயில் வேலினர்
 முத்தலைப் படையினர் கைத்தலைக் கணிச்சியர்
 சுருக்கிய கயிற்றினர் வெருக்கொளு முருவினர்
 தண்டத் தலைவர்கள் மண்டின ரெய்தி
 போய்ப்பரை புகலுங் புன்மைகள் பேசௌர்
 ஜையரை யிகழுங் அருந்தமிழ் பழிக்குங்
 வெய்துரை வழங்குங் வீண்மொழி பிதற்றுங்
 கோளுரை கூறுங் குறளைசொல் அங்க்தமை
 தாக்கியீர் வாளினால் நாக்கினை யரிவர்
 காக்கைக் கருத்துவர் கடுங்கனற் றீய்ப்பார்
 நெய்யினை யுருக்கி நிறையவார்த் திடுவார்
 கடுங்கொலை புரியுங் கொடுங்க ணொரை
 நடுங்கிட மோதி யடங்கலு முடம்பினை
 உறுப்புகள் கொய்து நெருப்பினிற் காய்ச்சி
 உட்கொளக் கொடுப்பர் கட்கொளும் மாந்தருக்
 கீயமுஞ் செம்புந் தீயினி அருக்கி
 வாயினில் வார்ப்பர் மற்றவர் பொருளை
 வெளவுங் தமைநாய் கெளவிட வேவிக்
 கண்ணினை பகழ்வர் கையினைக் குறைப்பர்
 பிறர்மனை நயந்த பேதை மாக்களைத்
 தெறுகனற் அருளைத் தேவப் பினிப்பர்
 செக்கினி விடுவர் திரித்துவே ரூக்குவர்

அம்மியி லரப்பர் இம்மென வெற்றுவர்
ஜயோ ஆஹ ஆவெனு மயலையும்
அழுகையு மனுக்கமுங் தொழுகையுங் துக்கமும்
விஞ்சிட வொலிக்கும் வெஞ்சிறைச் சாலையில்
சாதலி ஒடம்பினைத் தந்து
வேதனை செய்தல் விளய்புதற் கரிதே.

நண்பனே ! சிறைச்சாலையிலே தண்டத்தலைவர்
செய்யுங் தண்டனைகளைக் கூறமுடியாது. அவைகளை
யெல்லாம் கண்டஞ்சி இனி ஒருபோதும் அவ்
விடத்துக்குச் செல்வதில்லையெனச் சூரூற்றுத்
திரும்பிவந்துவிட்டேன். அதுகிடக்க, எங்கள் நில
கண்டவேந்தன் பெருங் கருணையாளனென்று கூறு
கின்றனரே. அதற்குமாறும் இம்மன்னுயிர்த்தொகு
தியை வருத்தித் தண்டிப்பித்தல் முறையாகுமா?

அறிவன் :- இவரசே ! எங்கள் மன்னவன் பெருங்
கருணையாளன் என்பதற்கு ஒரு சிறிதும் ஜய
மில்லை. அவ னிங்கனம் மன்னுயிர்களைத் தண்டித்
தல் அவர்கள்மேற் கொண்ட பெருங் கருணையா
லேயாம். அது எதுபோலெனின்,

“ தந்தைதாய் பெற்ற தத்தம்
புதல்வர்கள் தஞ்சொ லாற்றின்
வந்திடா விடினு றுக்கி
வளாரினை லடித்துத் தீய
பந்தமு மிடுவர்.....”

அது அவர்கள்மேற் கொண்ட பரிவினாலே
அன்றே ? அதுபோலவே எம் மரசர்க்கரசனுஞ்
செய்கின்றுள்ளன்று அறிகுதி.

உயிரினங்குமரன் :- ஆம் அறிந்துகொண்டேன். அது கிடக்க, அந்த வெல்லைக் கப்புறத்தே ஒரு இரு ணிறக் காடு தெரிகின்றதே. அது யாது?

தோழன் :- அதுதான் ஆற்றலைத்துச் சூறைகொள்ளும் மறவனுகிய இருண்மலைவந்தனும் சூழ்சித்துணை வரும் அவன்து வவலாளரும் இருக்கும் மாயா புரி கர். அதற்குச் செல்லும் கவர்வழிகளும் இக் காட்டி விடுவன்டு. அவ்வழியே செல்லுவெண்டாமென்று எங்களரசன் கட்டளைசெய் தனுப்பினதை மறந்துணையோ?

உயிரினங்குமரன் .- ஆம், ஆம், நண்ப! நான் அதனை மறந்துவிட்டேன். அஃதிருக்க, ஆண்டுத்தெரிகின்ற காட்டினிடையே நாங்கள்சென்று வேட்டையாடு வோம் வா. பண்டும் பண்டும் இக்காட்டகத்து வேட்டையாட வந்துள்ளேன். இங்கே ஆங்காரமான சிங்கங்களும், ஆசைவரிப்புவிகளும், அடுக்கிடங்களுமியானைகளும், கொடுங்குணக் கரடிகளும், ஐவாய்வேட்கையரவினங்களும், கண்டோரைமரங்களும் மாய மரங்களும் நிரம்பவுமன்டு. அவைகளைக் கொன்று வேட்டையாடுவோம் வருவாயாக.

தோழன் :- அங்கனமே செய்வோம்.

ஆங்கார மான சிங்க மாவாவெனு முழுவை கோபம் நீங்காத புழைக்கை வேழும் நிறையழுக் காற்றுக் கேழுல் தூங்காத ஐவாய் நாக மிவற்றினைத் தூரத்தி யாடி பாங்காக வென்றேர் மேஜைப் பயன்பெற வந்தோ ராமே.

(உ.-ம் அங்கம், க.-ம் களம் முற்றிற்று.)

2 - ம் அங்கம் :

2 - ம் களம் :

இடம் : மாயாபுரிக்காடு

காலம் : நண்பகல்

சிதம்சிசி : சிற்றின்பவல்விபோய் உயிரிளை குமரனை அணைப்பி மாயாபுரியிலுள்ள மணிமண்டபத்துக்கு அழைத்து வருகின்றன. அறவன் மறவன் என்னு மிருவர் அவனையகப்படுத்துகின்றார்கள்.

வீரர் :- அம்மணீ ! தாங்கள் முன்னெருபொழுது மணிந்துகொள்ளாத வண்ணப்பட்டாடை யுடுத்து அணிகலன்கள் பூண்டு ஒசனை கமழும் வாரனையவரிந்து வந்திருக்கின்றீர்கள். கண்ணை மயக்கு மில் வண்ணப் பூம் பட்டுடைகளை யாண்டுப் பெற்றீர்கள். இவைகள் சீமையிலே நெய்யப்பட்டனவா?

சிற்றின்பவல்வி :- இல்லை ! இல்லை !! வீரர்காள் ! சீமையாருக்கு மில்வித பட்டாடைகள் நெய்யத் தெரியுமா ? இவ்வித நூல்கள் அங்கே கிடைக்குமா ? இவைகளெல்லாம் எங்கள் நாட்டிலே பண்டைக்காலத்திலே நெய்யப்பட்ட துகில்கள்.

வீரர் :- ஆகா ! எங்கள் நாட்டவருக்கும் முன்னே நெசவு தொழில் தெரியுமா ? இவர்கள் பருத்தியை வளர்த்துப் பஞ்செடுத்துச் சீமைக்கனுப்ப அங்கேதானே பலவித உடைவகைகள் தொழில் செய்யப்பட்டு வருகின்றன என்கிறார்களே. நீங்கள் கூறுவது பெரும் புதுமையாக விருக்கின்றதே.

சிற்றின்பவல்லி :— அப்படியா நீங்கள் நினைத்தீர்கள். சி ! சி ! அதுதவறு. முற்காலங்களிலே எங்கள் நாடெங்கும் நெசவுதொழிலே பெருகியிருந்தது. இல்லங்கடோறும் மகளிர் பட்டினும் மயிரினும் பருத்தினுளினும் அற்புதயான வுடைகளை யுண்டுபண்ணி னார்கள். இரண்டாயிர மாண்டுகட்குமுன்னே தொண்டியென்னும் நகரிலே நெய்யப்பட்ட பட்டுச் சீலைவகைகளைக் கூறுகின்றேன் கேளுங்கள்.

கோசிகம் பிதகம் பச்சிலை யாத்தம்
வாச நுண்டுகில் வடகஞ் சண்ணம்
பஞ்சட னிரட்டு பாடகங் கோங்கலர்
கோபஞ் சித்திர கம்பி குருதி
கரியல் பேடகம் பரியட்டக் காச
வேதங்கம் புங்கர்க் காளகஞ் சில்லிகை
தூரியப் பங்கம் தத்தியம் வண்ணடை
கவற்றுமடி நூல்யாப்புத் திருக்குத்தே வாங்கு
பொன்னெனழுத்துக் குச்சரி தேவகிரி கார்த்துலம்
இறஞ்சி யுடனே மூவகைப் பொத்தியும்
அறைந்தன வெல்லா மரும்பட்டு வகையே.

இவைகளைல்லா மிப்பொழுது இல்லாதோழிந்தன. அதுகிடக்க. வீரர்காள் ! அரசனேனவிய பணியை யாமினிச் செய்து முடிக்குதும் வருவீராக.

வீரர் :— இளவரசி ! தாங்கள் காலாற்கிறியதை நாங்கள் நாவாலனிக்கக் காத்திருக்கின்றேம் அப்படியே செய்வேந்து.

சிற்றின்பவல்லி :— வீரர்களே ! அங்கே தெரிகிற மண் பத்தின் பக்கத்திற் பற்றை மறைவிலே யோழித் திருங்கள். யான் தனியே சென்று உயிரிளங் குமரனை யறைப்பி அவ்விடத்திற்கு அழைத்து வருகின்றேன். அவனைக் கண்டவுடன் நீங்கள் என்ன செய்வீர்கள் வீரர்களே !

வீரர் :— அவனைக் கண்டவுடனே நாங்கள் ;

“அடிப்போ மடல் கெடுப்போம் முகத் திடிப்போங் குட லெடுப்போ மிடுப் பொடிப்போம் வகை துடைப்போம் உயிர் குடிப்போம் வழிதடுப் போம் பழி முடிப்போ மினி நடப்போம்.”

சிற்றின்பவல்லி :— வீரர்காள் ! அவனுயிர்க்கு ஒரு கேடும் செய்கவீர். அவனை உங்களுக்குக் காட்டித் தந்தவுடன் யான் மறைந்துவிடுவேன். அவனைக் கட்டிக்கொண்டுபோய் அரசனிடஞ்சேர்ப்பது உங்கள் கடன். யான் போகின்றேன்.

[போகும்பொழுது தாயைத் துதிக்கின்றான்]

நிற்பன நடப்பன தத்துவ தவழ்வ
பறப்பன ஓர்வன வகைப்படு முயிர்கட
களவறு பூமியு மாக்கையுங் கருவியும்
வளமலி நுக்கும் வழங்கிமற் றவற்றை
மண்ணீ னும் பொன்னி னும் பெண்ணீ னும் மயக்கிக்
கண்னுத ஸ்ரீனைக் கடங்கா திழுத்துத்
தன்னுடன் பிறந்தான் பொன்னடி விழுத்தும்

சிற்றிடைக் கயல்விழிப் பொற்றெழுதி மடஞ்சை
தாயா யெனைத்தரும் மாயா தேவி
சேவடி. பரவிச் சேறுதும்
காவல னேவல் கடிதுமூற் றதற்கீ.

[சிற்றின்பவல்லி மத்தியபுவனைக் காட்டை நோக்கிச்
செல்கின்றாள்]

உயிரினங்குமரன் :— யானிக் கடுமான்பின் நேடிவந்து
மிகவுங் களைத்தனன். ஜயையா வழியுங் தப்பி
விட்டேன். எனதன்புடைப்பாக்களையுங் காணேன்.
யான் மீண்டுபோகும் வழியுங் தெரியவில்லையே.
ஏன்னசெய்வேன்.

[திடைத்துநிற்கின்றாள்]

[சிற்றின்பவல்லி உயிரினங்குமரன் நிற்குமிடத்திற்
கணித்தாகவங்து மறைந்துநின்று பாடுகின்றாள்]

சிற்றின்பவல்லி :—

கொங்குலவு டூங்கோதை குழல்திருத்தி வேய்க்கு
குடங்கையி லேயைனத்துக் கொண்டுச் சீ மோந்து
எங்குமிலா விண்ணமுத மிதழ்ச்சவைத்து மாந்தி
இனியகிளி மொழிகினவி யிளகிமன முருகி
அங்கமல முகையவிழு விடைதுவள மாழ்கி
அமரருங்கா ஞதசுக வானந்த மூழ்கி
நங்கைமார் தோன்புணரா நாளென்ன நாளே
நாரிமார் பெயர்க்கூறு நாவெவன் நாவே.

[சிற்றின்பவல்லியின் பாட்டைக் கேட்டு
இறும்பூதெப்திக் கூறுகின்றாள்]

உயிரினங்குமரன் :-

நாமகளின் காத்திருக்கும் சௌகாட யாழின்
 நரம்பொலியோ நயந்தவள்கண் டத்தித முஞ்த
 தூமதுரத் தீங்குரலோ குயில்க ளோதும்
 சுவையொலியோ கிஞ்சகங்கள் சொல்லுஞ்சொல்லோ
 மாமலைபிற் பிறந்தபசுந் தாழிதி னின்ப
 மதுரவிசை யோவலது மார னுதும்
 காமர்மணித் தீங்குழலோ அன்று கானில்
 கண்டவளின் தேன்மொழியோ கருதி லேனே.

எங்கேயோ வினியபவாலி கேட்கின்றது.
 நாமகளின் கரத்திலிருச்சும் சோடயாழின் நரம்
 பினின் ரெழூஷும் இனியவோசையோ? அல்லது
 அவள் கண்டத்தினின்று கனியும் தீங்குரலமு
 தமோ? இல்லை, இல்லை மாங்குயிலிசைக்கும் வேய்க்
 கூழற்கிதமோ? கிஞ்சகக்கணிவாய் அஞ்சகமிழ்
 லையோ? இல்லை, இல்லை. ஒர் பெண்ணின் குரல்.
 இது முன்பழகிய குரலாயுமிருக்கின்றதே. ஒரு
 வெளை யான் காதலித்திருக்கும் கண்பணிபொன்ற
 பேரின்பவல்லியினது குரலாயிருக்குமோ? அவள்
 இங்கே ஏன் வருகின்றார்கள். ஒருகா லென்னைக்காண
 சிரும்பி யிங்குவங் திருப்பாளோ? இவ்வழியே
 சென்றுபார்ப்பேன். (போகின்றார்). அங்கேயோரு
 மக்கைநல்லாளின் எழிலுருவங் காணப்படுகின்
 றது. ஆகா அவளெனது உயிர்க்குயிராகிய
 பேரின்பவல்லியைப் போலத்தான் தொன்றுகின்
 றார்.

[பாடுகின்றுன்]

“பூருகண்டமேஷ்மறைசோல்வாய் கிளியே” என்ற சந்தப்படி..

பல்லவி

மானேமட மாமயிலோ குயிலோ குயிலோ		
குயிலோ குயிலோ—இந்த		
மாதிவருக கேதுகிகர் காதலுட னேதஇவள்		
மழை குழலோ விழு கயலோ		
மதி நுதலோ வரி சிலையோ	மானே
மன்னுங் துவரிதனே வகை		
கிண்ணஞ் சிறுமுககீயே நகை	...	மானே
மனத்திலா தரவே மிக		
மலர்க் கனுடி யுண்ணீருக	மானே
மதன் சரம் புருங் தினம்		
மதந் தருங் தினங் தினம்	மானே

அநுபல்லவி

தேனே அவள் தேமலர்த் தூமொழி
தீமதுரப்பாருவிதத் தோடளவு மாரமுதோ. மானே
சரணம்

சாந்துணையுங் தவமே பெரிதே முயல்		
வேந்தரையும் மயலே வெறிதேபுரி		
வாய்ந்த செஞ்சரணக் கலசந் தேரய்ந்த		
வஞ்சிப் பூங்கொடி சிருடை		
பஞ்சிச் சிறுடியே நடை		
செஞ்சோற் தேமொழி தாவிடை		
கஞ்சத் தேவளர் மாதிவள்	மானே

எனது பேரின்பவல்லியைப் போலத்தானிருக்கின்றார். இன்னு மனுகப்பொய்ப் பார்ப்பேன்.

[கிட்டப்போய்ப் பேசுகின்றன்]

மாணிக்கவல்லிபோல்வாய்! அனிச்சப்பூவின் மிதிக்கினுங் கொப்புளங்கெங்குபதைக்கும் நினது மெல்லிய சேவா தோவ விக்காட்டகத்தே யுலாவி வருகின்ற நியார்? பவளவாய்திறந்து பகருதி.

கிற்றின்பவல்லி : - கைவில்துங் கணையுமில்லாக் காமணை யனையீர்! நான் யாரென்பதை யறியாது மறந் திருப்பிராயின் நான் கூறுதைத்திற் பயனில்லை. ஆயி னும் முன்போல் நறும் பொழிலகத்துக் கண்ட ஞான்று வைத்த என்னுள்ளத்தை உம்மிடத்துப் பதித்து வருந்தானின்றைனுதலின் நும்மொடு கில மறைமொழிகள் பேச விரும்பாகின்றேன். அங்கே சிறிது தூரத்தில் ஓர் தாமரைவாயிக்கருகீ நறுமலர்க் கடிமணங்கு சிறுதென்றல்வீசு மிளமரக் காவி ஞெருட்டை யழுகுடைப் பளிக்குமண்டப மொன்றுளது. அங்கே வருவிராயின் யானவை களைக் கூறுவேன். வருவிரா?

உயிரினங்குமரன் : - (தன் னுள்ளே) இவளைப்பார்த்தால் ஒருகா லறிமுகமானவன்போற் ரேண்றுகிறோன். ஒருகா லறிமுகமில்லாதவன்போற் ரேண்றுகிறோன். இவளைாடு கூடப்போவதற் கச்சமுண்டாகின்றது. ஆயினுங் கூடப்போய்ப் பார்ப்போம். (கிற்றின்ப வல்லியைப் பார்த்து) மாதர் திலகமே! நீ விரும்

பியவாறு அம் மணிமண்டபத்திற்குப் போவோம்
வருவாயாக.

[போகிறார்கள்]

விருத்தம்

தலைப்பட்டு நண்ப நேடு தனிவணம் புகுந்தே யாடிக்
கலைப்பட்ட மாண்பின் நேடுடிக் காதலன் றன்னை நீங்கி
நிலைப்பட்ட மாயை வல்லி நிலைநண்டு நினைவு சோர்ந்து
வலைப்பட்டான் குமரன் முங்காள் வல்லினை வலிய தக்கீதா.

(உ-ம் அங்கம், உ-ம் களம் முற்றிற்று.)

உ-ம் அங்கம் :

ஈ-ம் களம் :

இடம் : மாயாபுரி எல்லையிலுள்ள ஓர் காடு.

காலம் : நண்பகல்.

கிடழ்ச்சி : இருண்மல வெந்தனின் வீரர்களாகிய அற
வனும் மற வனும் மறைவி விருந்து
பேசிக்கொண்டிருக்கும்பொழுது சிற்றின்ப
வல்லி உயிரினங்குமரனை அழைத்து வரு
கின்றன. வீரர்கள் அவனை யகப்படுத்தி
இருண்மல வெந்தனிடங் கொடுக்க அவன்
காயாபுரிக் கோட்டையிலே சிறையிடுவிக்
கின்றன.

அறவன் :- அடே மறவா! இடார்க்கீழுச்சப்பட்ட எலி
போல இம்மறைவின் கீழிருந்து மிரள் மிரள்
விழிக்கின் றனையே. உயிரினங்குமரனுக்கு அஞ்சினை
போலும்.

மறவன் :- ஆகா! நன்று சொன்னுப். தம்மரமிற்குரிய கலங்கா வீரத்தைத் தங் குழவிக்குப் பாலுட னாட்டி வளர்க்கும் மறக்குடித்தோன்றிய வீரத் தாயின் வயிற்றிற் பிறந்த யான், உயிரிளக்குமர னுக் கஞ்சவசீனே? மூதிற் குடவிற் பிறந்த வீரத் தாயி னியல்பறியாயோ? கேள்.

“நாம்பெழுங் துலறிய நிரம்பா மென்றேண்
முஜரி மருங்கின் முதி யோன் சிறுவன்
படையழி ந்து மாறின னென்று பலர்க்குற
மண்டமர்க் குடைந்தனனுயி னுண்டவென்
முலைபறுத் திடுவன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளோடு படுபிணம் பேயராச்
செங்களாங் துளவுவோன் சிதைந்துவே ரூகிய
படுமகன் கிடக்கை கானுால்

என்ற ஞான்றினும் பெரிதுவங் தனளே” என்று
ஒருவர் அவரிபல்புக்கறினர். பெண்ணர்க் கித்துணை
வீரமிருப்பின் ஆடவர்வீரங் கூறவும்வெண்டுமோ?

அறவன் :- நல்லது இருக்கட்டும், “பசித்தவன் பழங் கணக்குப் பார்ப்பதுபோல்” பழைய வேடுகளிலிருந்து உங்கள் வீரத்தைப் படிக்கின்றீர்கள். இப்பொழுது அவ்வீரச்செய அடையார்களைக் காணேம். “ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா?” அஃதிருக்க, சீ மின் யாது னினைத்துக்கொண்டிருங் தாய்?

மறவன் :- நாங்கள் கடந்துவந்த காட்டின் திலப்பரப்பு எத்துணைப் பெரிது என் தெண்ணிக்கொண்டிருங்

தேன். அறவா இஃதெவ்வளவு பெறிய காடு.
இஃதெப்பொழுதுங் காடாயிருந்ததா?

அறவன் :-

இல்லை இல்லை இது முன்னே,
கடல்குடித் தெழுந்த கமஞ்சுல் மாமழை
நெடுவிசும் பேறி நறுகிஸ் பொழிந்தென
அணைமுரித் தோடுங் கடும்புன லொலியும்
வளமுறு முறவர் வாழ்த்திடு சம்மையும்
குளிர்புனல் கிறைசெயுங் களமர் கம்பலையும்
செழுகீர்க் குவளையுஞ் சீரிய வறுகும்
வளமுறத் தொடுத்த மணங்கெழு மாலை
விளங்குகதிர் விரியலோடு மேழியிற் குட்டி
உளங்கதித் தோது மேர்மங் கலமுங்
கம்புஞ்சுந் நாரையுங் கானக் கோழியுஞ்
செங்கா ஸன்னமும் பைங்காற் கொக்கும்
நீர்க்கிறக் காக்கையும் புள்ளும் புதாவும்
வேறுவே றரற்று மாறிலாக் கவ்வையும்
மன்முடி திருந்த நென்முடி நகினர்
கருஞ்சேறு தெளித்துக் களிகொள மளியு
மருங்களை களைகுநர் பெரும்பே ரமலையுங்
கருங்கயல் நெடுங்கட்ட கடைசியர் குரவையும்
போர்புனை யோதையும் பொலிசிடு முகவையுங்
தண்பெருங் கழனி மன்பெரு முழவனைத்
தெண்கிணைப் பொருங் வாழ்த்து மோதையும்
மழைவளஞ் சுரக்க வானவர் தலைவனுக்
கழகுற வெடுக்கும் விழுவி ஞேதையும்

மாருத் தண்பளை வயல்சில மாகித்
 தொடுப்பி னுயிரம் வித்தியது விளைய
 வடுப்படா திருந்தது மற்றிது மன்னே
 இப்பொழுது ;
 வானுயர் பாலையும் வன்கருங் காலியும்
 தேனிமிர் செருந்தியுங் தில்லையும் முல்லையும்
 ஆனிரை வேரல் பூவிரி சன்பகம்
 மருதங் கோங்கம் விரிசினைக் காயா
 இருப்பை யசோகு மருப்பொலி கூவிளம்
 காஞ்சி வஞ்சி பூஞ்சினை நாகம்
 குருந்து வேங்கை பொருந்துவ பிறவும்
 தும்பையுங் துளாயுங் தோன்றியும் படர்ந்து
 வச்சிர மருப்பு மதமா முழக்கமும்
 கொடுவரி யுழுவை விடுகடுகு குரலும்
 துளையெயிற் றரவின் இறைப்புங் கிளையொடு
 புற்றிடங் துண்ணுங் கரடியின் குழறலும்
 முற்றும் மலிங்கு முதிர்கா டான்தே.

என்று என்னு பாட்டனார் சொல்லக் கீட்டிருக்கின்றேன். அக்காலத்து இவ்விடத்திலே நெல் முதலிய தானியங்கள் ஏராளமாகப் பயிரிடப்பட்டுவந்தன. இங்கே யிருந்து பிறழுருக்கு மனவகள் ஏற்றப்பட்டு வந்தன.

மறவன் :- அறவா ! இது பின் காடானமைக்குக் காரணமென்ன ?

அறவன் :- முன்னேருகாலத்திலே நீலகண்ட வேந்தனுடைய படைவீரர்களாகிய ஊக்கன் தொழிலன்

முதலியோருக்கும் எங்க எரசரின் படைவீரர்களாகிய சோம்பன் கலியன் முதலியோருக்கும் சண்டை நடந்தபொழுது எங்கள் படைவீரர்கள் நிலகண்டன் படைவீரர்களைக் கொன்று இவ்விடத்களையுங் தீக்கிரையாக்கினர். அதுதொடங்கி யிது பாழடைந்து காடாய்க்கிடக்கின்றது.

மறவன் :—ஜெயோ! செம்பத் தொழிலும் உண்ண உணவு மின்றி வாடுகின்ற இக்காலத்திலே மக்களிங்கே வந்து இல்லங்கோலிக் குடிபுகுந்து காடுகொன்று நாடாக்கிக் கோடுதிருத்திக் குளந்தொட்டு வழு வில்லா உழவு தொழில் பெருகப் புரிந்து வருவாராயின் எவ்வளவு நன்மையுண்டாகும். முன்காளில் சர்மன் நாட்டை ஒரு சுடைக்கி முரசாண்ட கேசவ னென்னும் மிடல்செழுவெந்த னுலகடங்கலும் நாங்குமாறு பல்லாண்டுகளாகப் புரிந்த பெரும் பேரரினால் வாணிபங் தடைப்பட உணவின்றி மன்பதை வருந்திய வருத்தம் இன்னும் மாற வில்லையே. மீட்டு மன்வாரூகப் பெரும்போர் கிகழ் வதாயின் வறுமை வருமென்பதையரிந்து வெள்ளம் வருவதற்கு முன்னே அனைதொலி வையாதிருக்கு மிம்மாந்தரின் மட்டமை என்னே! என்னே! எடா! ஊர்க்கதை பேசி நமக்குவரும் ஊதிய மென்னே? அதுகிடக்க, சிற்றின்பவல்லி போய் நெடுநேர மாகின்றதே. இன்னு மவளை வரக் காணவில்லையே.

அறவன் :- அதோ சிற்றின்பவல்லியும் உயிரினங்குமரனும் வருகின்றார்கள்.

[சிற்றின்பவல்லி குறிகாட்ட வீரர்கள் உயிரினங்குமரனை அகப்படுத்த வருகின்றார்கள். அவர்களைக் கண்டு உயிரினங்குமரன் தன்னுள்ளே சொல்கின்றான்.]

உயிரினங்குமரன் :-

பல்லவி

செய்வதை யறியேன் — ஐயோ
தெய்வமே சிறியேன்

நாடு நகர்கடஞ்சு காடுதனி லேபுகுஞ்சீத
ஆடுதற்கு நான்படர்ச்சதேன் தேடி யெளைப்பிழிக்க
அங்கு நின்றி தோ — மிகப்
பொங்கு கின்றனர் (செய்வதை)

முன்பு பொழிவிற்கண்ட வின்பவல்லி யென்றிவளை
அன்பு மிகத்தொடர்ச்சதேன் துன்பு புதுந்ததுவே
ஆசை யெங்கானும் — மதி
மோசமே சூழும் (செய்வதை)

கண்ணி னுண் மணி போலென்றும் நண்ணியென்ற
ஞேகுதுன்றும்
நண்ணய மிதுந்தநண்பன் என்னை விடுத் தேயகன்றான்
நாச காலமோ — விதி
வீசு சாலமோ (செய்வதை)

[வீரர்கள்வந்து உயிரினங்குமரனை வழிமறிக்கின்றார்கள்]

உயிரினங்குமரன் :- நீங்கள் யார்? என்னை ஏன் வழி மறிக்கின்றீர்கள்?

வீரர் :- நாங்கள் யாரென்பதை உனக்குச் சொல்லும்படி கட்டளையில்லை. உன்னைக் கட்டிக்கொண்டு வரும் படியே எங்களுக்குக் கட்டளையுண்டு.

உயிரினங்குமரன் :- யார் கட்டளை செய்தார்?

வீரர் :- நாங்கள் யாரிடத்தே உன்னைக் கட்டிக்கொண்டு போய் விடுக்கிறோமோ அவர்தான் கட்டளை செய் தாரென்று அறிவாய்.

உயிரினங்குமரன் :- என்ன குற்றத்திற்காகக் கட்டி வரும்படி கட்டளைசெய்தார்?

வீரர் :- சீ செய்த குற்றம் எமக்குத் தெரியுமோ? உனக் குத் தெரியுந்தானே. மறவா! கயிற்றைக் கொண்டு வந்து இவனைக் கட்டு.

உயிரினங்குமரன் :- (வாளை உருவிக்கொண்டு) கிட்டவங் தால் வெட்டினிடுவேன், வாருங்கள் பார்ப்போம்.

அறவன் :- மறவா! இவனைடு போர்ப்புறியப் போவோ மாகில் நமக்கு உயிரிக்கொடு உண்டானாலும் உண்டாகும். அரசன் கட்டளை தவறினிடும். ஆதலால் கிற்றின்பவல்லிதந்த மாயவலையை விகி இவனைக் கட்டுவோம்.

[கட்டுக்கிறார்கள்]

வீரர் :- அங்குந்தப்பி யிங்குந்தப்பி யகப்பட்டுக்கொண்
டார் தும்மட்டிப்பட்டர். அடை வாய்ப்போதேதில்.

[கட்டிக்கொண்டு போகிறார்கள்]

மறவன் :- நடவடா நட, போ போ, மரம்போல் நிற்
கிறுன். வலியன் மற்றிவன் சிரம்போய்வீழச்
செங்கைவாளோச்சவோ.

அறவன் :- வெட்டலீ, வெட்டலீ. வானுறைபுகுத்துகி.
தொட்டிமுத் தரசன் தொழுகழல் வீழ்த்ததும்.
வா வா.

[உயிரிளங்குமரனைக் கொண்டு அரசனிடம் போகின்றார்கள்]

வீரர் :- வாழி வாழி மன்னவர் பெருமான்
ஆழிசு மூலக மடிக்கீ மூர
வாழி வாழி மன்னவர் பெருமான்.

அரசரேதே! கட்டளைப்படியே உயிரிளங்குமர
னைக் கட்டிவந்தனங் கண்டருள்புரிமோ?

இருண்மலவேங்தன் :- ஆகா! அகப்பட்டுக் கொண்
டாரா? உங்கள் வீரம் மிகவும் நன்று, நன்று. யான்
பெரிதும் மெச்சகின்றேன். உங்கட்குத் தகுந்த
பரிசிலும் பட்டமும் எமது பிறங்தநாள்வீழவு
நிகழுங்காலங் தருவேம். உங்களைத் திரும்ப வழைக்
கும்வரைக்கும் வெளியேபோய் நில்லுங்கள்.

வீரர் :- வேந்தர் வேந்தே! திருவளப்படியே செய்
கின்றோம்.

[வீரர்கள் போகின்றார்கள்]

இருண்மலவேந்தன் :— மந்திரிமார்களே !

பல்லவி

ஆலமுண்டிருண்டபொல்லா நீலகண்டன் மைந்தனிப்போ
தகப்பட்டுக் கொண்டான் நல்ல வீரியம்
ஆராய்ந்து சொல்வீர் செய்யுங் காரியம் (ஆல)

அநுபல்லவி

நாக்குடனே மூக்கறத்துத் தூக்கினிலே தூக்குவோமோ
தாக்கியுடல் வீக்கிச்சிதை வாக்கூயிர் போக்குவோமோ
(அக)

சரணங்கள்

தட்டி யெயிறுநிறை கொட்டிச் சிரம்நடுங்கக்
சுட்டி யிரண்டுகாலும் வெட்டி விழுத்துவோமோ
எட்டிப் பிடித்திழுத்து முட்டி வாயிறுகெட
செட்டி யுதையுதைத்துக்கிட்டி யழுத்துவோமோ (அக)

குறைத்தே கையை யறுத்தே மெய்யை
மறுத்தால் பல்லை யிறுத்தே மெல்ல
குத்திக்குத்தி யிவளை மொத்திமொத்திக் காலால்
எத்தியெத்திக் குத்தி விக்கிவிக்கிக் கக்கக்
கொன்றுபழி தீருவோமோ
அன்றிச்சிறை யிடலாமோ (அக)

மதி மந்திரிமார்களே ! நமது குலப் பகைவ
ஞகை நீலகண்டன் மகனிப்போது அகப்பட்டுக்
கொண்டான். அவளை யென்னசெய்யலாமென்று
ஆராய்ந்து கூறுதிர்.

மங்கிரிமார் : -

கடல்புடை சூழ்ந்த கெந்தில வரைப்பும்
மேலுங் கீழங் கோவிய வுலகமும்
பரந்ததின் ஞானை பிரந்துமுன் ணிற்கும்
இவனைக் கொன்று விழுக்கடை யும்பே.

ஆதலால் இவனைக் கொல்லாது காயாபுரிக்
கோட்டையிலே சிறையிடுவித்தலே நன்று. அது
கேட்டு இவனைச் சிறைமீட்க நீலகண்டன் வரினும்
வருவான். அப்பொழுது அவனையும் ஒருகை
பார்த்துவிடுவோம்.

இருண்மலவேந்தன் : -

காற்றாண் கிறுத்திக் கைமர மழைத்துச்
சாற்றிய மூள்ளங் தண்டெனு முகட்டில்
பழுக்கழி கிரைத்துச் கிரைக்கபி ரூர்த்து
மாரிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீ இ
ஜம்புலச் சாளர மழைத்தீத யும்பரில்
சென்னி மணிக்குட மேற்றி மன்னிய
கூக்தற் பசுங்கொடி நாட்டியாய்ந்துசெய்
ஐந்துசா ஸரத்து மைவர் காக்க
வைனைய வைவர் மேவிய வினைசெய
வருவளி பத்தும் உறுதிக் சுற்றமாய்
கரண நான்கு மழைச்ச ராக
அரண மாக வழைத்துவைத் திருக்கும்
மாயா புரத்துக் காயா புரியில்
இன்னே யிவனை யடைக்குதிர்
மன்னிய சூழ்ச்சி மந்திரிமார் களே,

அமைச்சர்கார் ! கண்ணப்பன், நெடுஞ்செழியன், புதூழுக்கன், பேழவாயன், தொடுதோலன் என்னும் காவலர் ஐவரினுற் காக்கப்பட்டுச் சிற்றின்பவல்லிக் குறைவிடமாக விருக்கப்பட்ட எங்கள் மாயாபுரத்துக் காயாபுரிக்கோட்டையிலே இவரைச் சிறையிடுவிப்பிராக.

மக்திரிமார் :- விருப்பேறே ! திருவுள்ளப்படியே செய் விக்கின்றோம். (வாயிற் காவற்காரனைப் பார்த்து) காவலோயே ! அறவன் மறவன் என்னு மிருஷீரரையு மீண்டு அழைத்துவருவாயாக.

காவலன் :- அப்படியே செய்கின்றேன்.

[காவலன் வீரர்களை யழைத்துவர அவர்களைப்பார்த்து]

மக்திரிமார் :- வீரர்களே ! இவரையெழுத்துக்கொண்டு போய்க் காயாபுரிக் கோட்டையிலே சிறையிட்டு வாருங்கள்.

வீரர்கள் :- அப்படியே செய்கின்றோம்.

[உயிரிளக்குமரனைக் காயாபுரிக்கோட்டைக்குக் கொண்டுபோகின்றார்கள்]

விருத்தம்

விசியவலையிற்கிக்கி வீரராற்கட்டப்பட்டு
கூடிடாமறவர்மன்னன் கோட்டையுள்ளைக்கவாங்கே
மாசுசீசர்சீமாகவல்லி மயக்கினில்மறந்துவாழுந்தான்
ஆசையாம்வலையிற்பட்டேர் அருங்கதியடையாரன்றே.

(உ-ம் அங்கம், கு-ம் களம் முற்றிற்று.)

அங்கம் : ந.

ஈ - ம் அங்கம் :

க - ம் களம் :

இடம் : வெள்ளியக்கிரியில் கண்ணிகாமாடம்.

காலம் : முற்பகல்.

சிகழ்ச்சி : பேரின்பவல்வி தோழிக்குத் தன் வருத்தங்கூறுதல். குறத்தி குறிசொல்லுதல்.

தோழி :- எம் பெருமாட்டி! செருகலைகாட் பூக்கொய் தற்குப் பொழிலைக்கம்புகுஞ்சு வந்ததுதொட்டு நின் னிடத்துப் பல வேறுபாடுகள் தோன்றுநின்றன. நேற்றிராக் குளிர்மதியைத் தழுன்மதியென்றும், இனக்தென்றலை உயிருண்ணவந்த கூற்றமென்றும் பூசிய சந்தனக்குழம்பை ஷிடமென்றும், மாறுபடக் கூறிப் புலம்பினை. குயிலிலினிய வொலியை வேறுத்தாய். அன்றிலைப்பகைத்தாய். கடலொலியை இடியென நிந்தித்தாய். அதுமட்டோ! பகலினும்,

அம்மனை கழுங்கு பந்தாடல் செய்கிலாய்
பொம்மைகள் புனைகிலாய் பூக்கள் கொய்கிலாய்
நம்மொடும் பேசிலாய் நகைப்பும் நீங்கினை
இம்மெனை ஏயிர்த்துகொங் திருத்தி யென்கோலோ.

எம்பெருமாட்டி.க்குத் திருவுள்ளாமாயின் அதீன்
அருளிச்செய்ய வேண்டுகின்றேன்.

பேரின்பவல்வி :— எனதாருயிர்த்தோழி ! நன்றே வினா
வினாய். தாய்க்குமறைத்த சூலில்லை. அதுபோல
உனக்கு மறைத்தொரு எண்ணம் என்டன் திலுண்
டோ ? சொல்லுவேண் கேள்.

நீலவரி விழியாய் கேட்டு தெருங்லைகாட்
காலைமலர்ச் சோலை கடிதேகி—வாவியபொற்
பந்தடி.த்துப் பாவை புனைந்து கழுங்காடிச்
சுந்தரப்பூக் கொய்து சுனைகுடைந்து—வந்து
மலர்மா தவிக்கீழ் மணியூச ஸாடி
அலராய்ந்து கோதை யமைத்தேம்—துவஷமினசுக்
கோலக் குமிலோடு கூவிசினை யாடுதற்கும்
நீலமயி லோடுடன் நின் ரூடுதற்கும்—நீலநிறக்
கிஞ்சுகவா யைஞ்சொற் கிளியோடு பேசுதற்கும்
வஞ்சியர்கள் போய்ப்போய் மறைந்தார்கள்—அஞ்சியெனை
என்றும் பிரியாத என்றோழி நீடுமிமதில்
ஒன்றுக் குவளைகொய்ய ஒடினூப்—கொன்றை
மரதிழுவில் நின்விழியை மானும்மா கூன்று
வரவதைனைக் கண்ணுற்று நின்றேன்—ஒருவர்கழைக்
கைவில்லும் பூங்களையு மில்லாத காமலே
செய்யமயி வின்றிவருஞ் செவ்வேலோ—மெய்யெல்லாக்
கண்ணில்லா விந்திர்தீனே காம னுடன்பிறப்போ
மண்ணுலகை யாருமிள மன்னவேனே—மின்னும்
வடிவோடு வந்து மலர்க்கண்ணூல் நோக்க
அடியேனும் கோக்கினேன் அப்ம—ஏடுனே
அழிந்தது நாண மகன்றதென் னச்சம்
எழுந்தது காத விருவிழியே—வாயாய்

புகுந்த தவருருவ மூள்ளே புகுந்து
 மிகுந்தது துண்ப விரகம்—மிகுந்தவுடன்
 வாழியவென் னெஞ்சவர்பாற் தூதாய்ப்போ மின்றளவும்
 மீளவில்லை யென்செப்பவென் மெல்லியலே—நாடோறும்
 கண்ணுள்ளே திற்கின்றூர் காணவுருக் காட்டிலார்
 மண்ணு விவரியாரோ மற்றறியேன்—அண்ணல்
 அருள்நோக்குஞ் செந்தா மரையுகமு மாசை
 யிருள்போக்கும் புன்சிரிப்பு மெல்லாம்—உருவெளியாய்க்
 காலையிலே யுச்சியிலே காரிரவி லாரிருளில்
 மாலையிலே தோன்றி மறையுமால்—சோலை
 மயில்போல்வா யீதென் மனவருத்த மாய்ந்தே
 யியல்வது செய்வா யினி.

வாரிருங்குந்தல் வளர்மதித் திருத்தற் சீரிய
 நன்மதித் தேமொழி தேஷி! அன்று நீடும்
 யானும் ஆயமும் பொழிலகம் புகுந்து வினையாடா
 திற்புழி ஆயமகனிரெல்லாரும் ஒவ்வொர் வினை
 யாட்டின்மேற் பிரிந்துசென்றூர். என்னை யொரு
 காலமும் விட்டுக்காத நீடும் சௌகாக்குவளை கொய்
 தற்குப் புடைபெயர்ந்தாய். யானங்கே ஒர் நறு
 நிழற் கொன்றையின்கீழ் ஒரு பொறிமான் புகுந்
 துலாவ வதனைக் கண்ணுற்று சின்றேன். அவ்விடத்
 தொருவர் கதுமெனத்தோன்றி யென்னை
 நோக்கினர். யானும் பிறிதொன்றுஞ் சிந்தியாதே
 யனை நோக்கினேன். அவர் நோக்கிய நோக்கம்
 என் நெஞ்சையு முருக்காடின்றது. துயிலிடைக்
 கணவிலும் அவ்வரையே காண்கின்றேன். வெள்ளி
 கையிலும் அவருரு வெளியே புஸ்படாநின்றது.

அதுவே யென் வேறுபாட்டிற்குக் காரணம்.
அன்று நாணத்தினால் உன் னுடன் கூறிற்றிலேன்.

தோழி :- கருங்கயல் கெடுக்கட் கற்பகக் கொழுங்கேத!
அம்மணி! கினக்குற்றது நேயோ, அல்லது
பேயோ என்றெண்ணியிருங்கேதமுக்கு இன்று கார
ணம் வெளியாயிற்று. நமது நீலகண்ட வேந்தன்
மகன் உயிரினங்குமரனே அங்கு வேட்டைக்கு
வருபவன். அவனே நீகண்ட இளைஞாதல்வேண்
இும்.

பேசின்பவல்லி :- ஆம்! ஆம்! அவர்தான்! அவர்தான்!
அவரை யானினி என்று காண்பேலே? அவர்
குளிர்ந்த முகத்தை எப்போது பார்ப்பேலே?

[சோருகின்றூள். பின்பு பாடுகின்றூள்]

அன்றே விரிந்த செந்தாமரபோலும் அணிமுகமுங்
குன்றே விரிந்த மணித்திர தோறுங் குளிர்விழியும்
நன்றே விரிந்த நகையும் உடையும் நடையுமெல்லாம்
என்றே யினியடி யேங்கண்டு கொன்வ திளங்கொடியே.

தோழி :- அம்மணி! கீ கவலைகொள்ளறக. காட்டிவைத்த
தெய்வங் கூட்டிவைக்கும். யாரோவாருவர் வரு
கின்றூர். யார் என்று பார்ப்பேன்.

[குறத்தி வருகின்றூள்]

குறத்தி :- யார்மா இந்தலூட்டுக்காரர். இந்தலூட்டுக்கு
நன்மைவருகின்றது.

தேழி :— அம்மா ! சீயார் ?

குறத்தி :— நானு ? சொல்லேறன் கேளுங்க.

வண்டிருக்குங் கருங்கூந்தல் மதியிருக்குங்
திலதநுதல் மைசேருண்கண்
தண்டிருக்கு மலர்கரத்துத் தடித்திருக்குஞ்
சிறியவிடை தளிர்சேர்சாயற்
கண்டிருக்கு மதுரமோழிக் கனிவிருக்குங்
துவரிதழ்வாய்க் கனியைநாவில்
கொண்டிருக்குங் தமிழ்முனிவன் குடியிருக்கும்
பொதியமலைக் குறத்திநானே.

வேறு

மந்தமா ருதம்வளரும் மலையெங்கள் மலையீய
மதுரமிகுங் தமிழ்சிறந்த மலையெங்கள் மலையீய
கந்தவேவள் விளையாடும் மலையெங்கள் மலையீய
கடலருகே வளர்ந்துல மலையெங்கள் மலையே.

வேறு

பச்சைமலை பவளமலை யெங்கள்மலை யம்மே
பழனிமலை பொதியமலை யெங்கள்மலை யம்மே
கோச்சிமலை குடகமலை யெங்கள்மலை யம்மே
கொல்லிமலை குமரிமலை யெங்கள்மலை யம்மே
அச்சமலை கதிரைமலை யெங்கள்மலை யம்மே
அழகர்மலை கோணமலை யெங்கள்மலை யம்மே
நச்சமலை யருவிதிரை யுவரிபுகக் கொழிக்கும்
நல்லமலை நகுலமலை யெங்கள்மலை யம்மே.

தோழி : - நீங்கள் என்ன தொழில் செய்து உயிர்வாழ் கின்றீர்கள்?

குறத்தி : - எங்கள் தொழிலைச் சொல்லேன் கேள்மா.

வேறு

“கொழுங்கொடியில் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி யெடுப்போம் குறிஞ்சிமலர் தெரிக்கு மூல்லைக் கொடியில்வைக்குக் கொடுப் பழும்பிழிக்க கொழுஞ்சாறும் தேறலும்வாய் மடுப்போம் [போம் பசுந்தழையு; மரவுரியு; மிசைங்கிடவே டுடுப்போம்.

செழுந்தினையும் நறங்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புவித்தோலின் பாயலிற்கண் படுப்போம் எழுந்துகுகன் மலரடியில் விழுந்தவினை கெடுப்போம் எங்கள்குறக் குடிக்கடுத்த பண்பிதுசா ணம்மே.”

தோழி : - அப்படியரயின் நீங்கள் ஊரூராய்ச் சென்று வருத்தேன்? அப்மா!

குறத்தி : - கேளுங்களம்மே.

வேறு

வெள்ளி மலைக் குறவன்—பெற்ற
வேலன் குறிஞ்சி மலைக் கிழவன்
வள்ளி தலை மனைந்த—அன்று
மலையெல்லா மவனுக்குச் சீதன மாச்சே
உள்ள பொருள் கவரேப்ப—நாங்கள்
ஊரூராய்ப் போயிரங் துண்ணுகின் ரேமே.

தோழி : - நீ இங்கே ஏன் வந்தாயம்மே?

குறத்தி:- நான் இங்கே குறிகள் பார்த்துச் சொல்லவங் தேன் அம்மே.

தோழி:- என்னென்ன குறிகள் சொல்வாய்?

குறத்தி:-

கையின்குறி முக்குறி—இரு
கண்ணின்கு றிமனத்தில் எண்ணுங்குறிகள்
பெய்யின்கு றிதுடிக்குறி—இன்னும்
வேண்டுக் குறிகளைல்லா மீண்டுமைப்பன்யான்
பல்வி பலுக்குக்குறி—நல்ல
பாவையர்கள் பேசங்குறி தும்முங்குறியும்
நல்லதொடு குறிகளும்—முற்றும்
நாடியறிந்து சொல்லேன் சேடிமாரே.

தோழி:- சரி, எம்பெருமாட்டியின் குறிகளைப் பார்த்துப் பலன்சொல்லுவாயா?

குறத்தி:- ஆம், ஆம். அப்படியே சொல்வேனம்மா.

வேறு

சந்தனத்தால் தரைமெழுகு திருக்கோ லம்செய்
தந்திமுகன் றனைநிறத்தி நிறைநாழி வை
சந்தரவி நாயகனை வந்தனைகள் செய்
தூவிமயில் வாகனைனத் தோத்திரங்கள் செய்

வேறு

தூயவகில் குங்கிலியம் தூபமணம் போடு
சோதிமணி நெய்விளக்கையிங்குவைத்துக் கொழுத்து

மேய்சிறை குடமதனை மூலிலதனில் வைப்பாய்
விரைமலர்கள் சொரிந்துகின்று விரயமுடன் துதிப்பாய்.

வேறு

“ முங்காழி முச்சிறங்கை நெல்லளங்து கொடுவா
முறத்திலொரு படிநெல்லை யென்முன்னே வையம்மே
உன்னுமுன் மருதடியிற் பிள்ளையார்வந் துதித்தார்
உனக்கினியெண்ணினகரும் மிமைப்பினிற்கைக்கும்
இங்காழி நெல்லையுயக் கூறுசெய்தோர் கூற்றை
இரட்டைப்பட வெண்ணியபோ தொற்றைப்பட்ட தம்மே
என்னுணை எங்கள் குலக் கண்ணிமா ரறிய
ஏக்குறிதப் பினுந்தப்பா திக்குறிகா ணம்மே.”

அம்மே ! திமித்தங்கள் நல்லாயிருக்கின்றன.
மருதடியிற் பிள்ளையாரும் வந்துதிக்கின்றார். முங்காழி நெல்லை முக்கூறுசெய்து அதிலொருக்குற்றை
இரட்டைப்பட வெண்ணினேன். அது ஒற்றைப்பட்டது.
இனி நீ மனதிலெண்ணிய குறிகளைக் கூறு
கின்றேன். கேள்வு:

வேறு

வன்னிக்கு வாய்த்தவன் அட்டகிரி வேலன்
வானவர் நாயக ஞானமுகன்
புள்ளி ஸமில்வீரன் என்னுளத்தே நின்று
புகலுங் குறிகளைக் கேளும்மே.

சந்தப் பொதியினில் வந்த குறமுனி
தந்த தமிழ்த்தெய்வ மென்னுவில்

வந்து குறிச்சொத் தந்திட நெஞ்சினில்
வாங்கிக்கொண்டே சோல்வன் கேளுமம்மே.

முன்ன மொருநாளில் வன்ன மலர்ச்சோலை
மொய்குழ லாரோடும் நீப்படைந்தாய்
அன்னமன் ஞர்சல்லத் தன்னங் தனியேநி
யங்குதின் ரூயம்மே செங்கமலம்.

காலகாலன் நெற்றித் தீயினில் வேவாத
காமீனைப் போலொரு மாபுருடன் :
சோலை தனில்வந்து கண்டனன் நியுமத்
தோன்றலை நோக்கினுய் செங்கமலம்.

நோக்கிக்கொண் மராசை தேக்கிக்கொண் மருரு
வாக்கிக்கொண் மரெண்ணங் தூச்கிக்கொண்மர்
தாக்கிக் கொண்றமனம் போக்கிக்கொண் மரினித்
தப்பாது கைகூடும் செங்கமலம்.

அம்மா ! உங்கள் பெருமாட்டி சோலைக்குச்
சென்றபொழுது ஒரு வீசைக்காறக் கொப்பனைக்
கண்டு காதல்கொண்டிருக்கிறு. திருமணமும் விரை
விற்கைகூடும். ஆனால் சிறிது தாமதமிருக்கின்றது.
அம்மா உங்கள் கையைக் காட்டிக்கள் பார்ப்போடு.

வேறு

செங்கமலப் பூப்போலுங் கையைக் காட்டாய் பார்க்கான்
செங்காந்தன் மலர்போலுங் கையைக் காட்டாய் பார்க்கான்
எங்குகவனிதி பொழுதியுங் கையைக் காட்டாய் பார்க்கான்
எங்களுக்கன் னங்கொடுக்குங் கையைக் காட்டாய் பார்க்கான்.

வேறு

ஆழி மடுக்குங்கை யன்னங் கொடுக்குங்கை
நாழி யெடுக்குங்கை நல்லதை யுன்கையம்மே
மாலை தொடுக்குங்கை வன்னப்பங் தாடுங்கை
சேலை கொடுக்குங்கை செல்வக்கை யுன்கையம்மே.

வேறு

ஆனமணிக் கட்டில்லையே முளைத்தெட்டி
ஆயுள் படர்வதும் பாரம்மே—உனக்
காயிர மாண்டுபல் லாண்டம்மே.

வேறு

ஞானச் சந்திர மண்டல மீதிலே
நங்கை யோர்குறி கண்டுகொண் டேனா
வானத் திந்திரன் சுந்தர கோவிந்தன்
வைதுந்த மும்மேலுஞ் சேருமடி.

அம்மா! உனது கையை அந்தப்புறங் திருப்
விக்காட்டு. அங்கே யோரு ரேகை பார்க்கவேண்டும்
அம்மா விதுதான் கவியாண ரேகை அது
மிகவும் நன்றாயிருக்கின்றது. அம்மாவினுடைய
உருவத்திற்கும், குலத்துக்கும், அழகுக்கும், அறி
வுக்கும், வயதுக்கும், வரிசைக்கும் ஒத்தவோர்
விசைக்காரக் கொம்பன் மணவாளனுக வரப்போ
கின்றன். அவனுக்கு இப்போது ஒரு துன்பம்
நேர்ந்திருக்கின்றது. அதுவும் ஓர் பெரியோனரு
ளால் நிங்கிப்போக அவன் விரைவில்வந்து அம்
மாவை மணக்கப்போகின்றன். அம்மா சிரிக்க

வேண்டாம்; நான் சொன்ன குறி தப்பாது.
எனக்கு ஏதாவது கொடுத்துவிடுங்களாம்மே.

தோழி:- உனக்கு என்ன வேண்டுமெம்மா.

குறத்தி:- எனக்கு உடுக்க ஒரு பழங்குணியும் குடிக்கக் கஞ்சியும் தலைக்கெண்ணெயுக் தங்காற்போதும்.

[**தோழி கொடுக்கின்றாள்**]

குறத்தி:- மகாராசியாய், பாக்கியவதிபாய், என்றைக் கும் திறைந்த செல்லியாய், ஆல்போற்றமைத்து அறுகுபோல வேரோடு முங்கில்போற் சுற்றம் முடியாது வாழுவேண்டும். உங்கள் கலியாண வீட்டிற்கு யான் வருவேன். இப்போது போகின் ரேன் அம்மா.

விருத்தம்

அற்புடன்கண்டான்றே அவனையுள்ளத்திருத்தி
பொற்புடனிரங்குவாளைப் புதுந்தொருகுறுத்திதேற்ற
விற்பொளிநுதலாள் தேறி விருப்புடனிருந்தாளென்றால்
கற்பினிற்கிறந்ததொன்று காசினிதன்னிலுண்டோ.

(ஏ-ம் அங்கம், க-ம் களம் முற்றிற்று)

ஈ - ம் அங்கம் :

உ - ம் களம் :

இடம் : நீலகண்டவேந்த னந்தப்புரம்.

காலம் : இரவு.

சிகழ்ச்சி : சிவகாமித்தாயார் தான்கண்ட கனவை நீல கண்ட வேந்தனைகுத்தி உயிரிளங்குமரன் வராமையைப்பற்றி இரங்குதல்.

சிவகாமித்தாயார் :- எனது காதற்றேழி ! எங்களா சைக்குமரன் வேட்டைக்குப்போய் இன்னுங் திரும்பிவரவில்லை. நாட்கள் பல கழிந்தன. சிங் கம் புலி முதலாகிய பொல்லாத மிருகங்கள் இடை யூறு புரிந்தனவோ? காட்டிலே வழிதப்பி அலைகின் ரூனே? அல்லது ஆற்றைத்து உயிர்கொள்கின்ற இரக்கமில்லாத மறவர்களுடைய சையிலே அப்பட்டுத் திகைக்கின்றூனே? ஒன்றுங் தெரியவில்லையே. தோழி ! எனக்கு முந்தைநாட்டொடாட்கி வலக்கண்ணுங் தோனுங் துடியானின்றன.....

தோழி :- எம்பெருமாட்டி ! எங்கள் மன்னவர்மன் னன் அதோ எழுந்தருளி வருகின்றார்.

[நீலகண்டமன்னவன் வருகின்றான்]

சிவகாமித்தாயார் :- எம்பெருமானே ! இப்படி எழுந் தருஞுக. இப் பொற்றவிசின்மே விருப்பிராக.

நீலகண்டன் :- பவளத் தூர்வாய்ச் சிறுநகைப்பாவாய் ! என்னை ! நின் நிருமுசமண்டலம் வாடி யிருக்கின்

தது. நெஞ்சிடைப்பொருந்திய துன்பம் யாது? கூறுவாயாக.

சிவகாமித்தரயர் :- உலகெலாங் சாக்கும் ஒருபெரு வேந்தே! எல்லாமறியும் ஞானமுதல்வ! அன்று எங்க எருமைமகன் உயிரினங்குமரனை வனத்திற் போய் வேட்டையாடி வாவென்று அனுப்பினீர். அவன் சென்று பலாட்களாயின. இன்னும் வரக்காண்கிலேன். அவனுக்கு என்ன துன்பங்கள் நேர்ந்தனவோ.

எம்பெருமான் வனத்தினில்கோ ஸரியுழுவை
 யஞ்சுஞ்சுற்ற விடர்ப்பட்ட டானே
 துன்புதரும் சூரணங்கு தொடத்துன்ப
 மடைந்தானே துதைந்த காட்டில்
 முன்புவழி தெரியாது கலங்கியலை
 கிண்றனனே மூர்க்க ரான
 ஜம்புலவே டுவர்க்குழுவில் அகப்பட்டு
 விட்டானே வறிகி லேனே.

என் ஆருபிர்த்தலைவ! துன்பத்தைக் காட்டு கிண்ற சில குறிப்புகளும் தோன்று கிண்றன. எனது வலதுகண்னுங் தோன்று துடிக்கிண்றன. காரணமின்றி உடம்பு கடுங்க முக்குளைந்து தும் மலும் உண்டாகின்றது. என்ன விளைந்ததோ தெரியவில்லையே.

[பாடுகிண்றுள்]

பல்லவி

மைந்ததீனக் காண்கில்லை—என்னுசை
மைந்ததீனக் காண்கில்லை.

அங்பல்லவி

எந்தன் வலக்கண் ஹூங் தோரூங் தூடிக்குறீத்
இருதயம் படபட வென்றே யிடிக்குதே மைந்த

சரணம்

வந்தவழிதப்பி வேறுவழிபுச
மாயவிலங்குஙள் கொன்றனவோ
வஞ்சநரிக்குழாங் தின்றனவோ
வந்துபதிவி விருந்துபிடிக்கின்ற
மாயமறவர்கள் கிட்டியே
ஸரித்துப்பிடித்தாரோ கட்டியே மைந்த

அன்புற்ற மைந்தனை யென்னிரு கண்ணை யதன்மணியை
யின்புற்ற வெந்த ஹுயிர்க்குயி ராகு மிளங்குருந்தைத்
தென்புற்ற செல்வத்தைக் காண்கிலன் றீயிற் றளிரதபோல்
என்பெற்றாகுக்கி கொதிக்கின்ற தென்செய்வ னெம்மிறையே.

அதுவேயுமன்றி, எம்பெருமானை நேற்றிராப்
பொல்லாத கணவுக் கண்டீடன்.

பல்லவி

கண்டீடன்கான் நேற்றிராப் பொல்லாத கணவோன் டு
கருணைமிழுந்த வுயிர்காதா—எங்கள்
காதல்லுக் கேதோ தீதா.

அநுபல்லவி

அண்டமட்டும் முட்டி மண்ணுகொடுக் காட்டில்
ஆசைமகன் சென்றுபாதை
அறியாது நின்று திகைத்தா னப்போடே ஏன்
சரணம்

விதிகளையு மிழவரிகொள் வெடிவா லோச்சி
வீரப்புவியிரண்டு தானி — மகளை
மேசிப்பிடிக்கக்கண்டேன் பதைக்குதென் னுவி....க

எம்பெருமானே ! எங்கள்மைந்தன் காட்டிலே
வேட்டைபாடிக்கொண்டு நின்றபொழுது இரண்டு
வீரப்புவிகள் வந்து அவனைத் தானிப் பிடித்துத்
தூக்கிக்கொண்டு சென்று ஒரு மலைமுழுஞ்சியில்
புகுத்திவைக்கக்கண்டு பயந்து விழித்துவிட்டேன்.
இக் கனுவின் பலன் யாதோவறிகிலேன். அதனைத்
திருவுளப்பற்றுவீராக.

நீலகண்டன் :-

மஞ்சசூழ்ந்து பிறைபதிந்து
வானத்திருவி விரண்டுகுலாய்
நஞ்சசூழ்ந்தின் னமுதுறையும்
நாட்டம்பொலிந்த முகத்தினுய்
நெஞ்சம்பதைக்க வுடல்நடுங்க
நினையாதெல்லாம் நினைந்துநின்றே
அஞ்சவேண்டா நின்மகளை
யழூத்துத்தருவேன் ஆற்றுதியே.

பெண்மனி! பொல்லாக் சனக் கண்டே
னென்று வருந்தலை. எங்கள் மெந்தனுக் கிடையுறு
யாதுமில்லை. கவலைகொண்டழேழுற்க. எங்க எரண்
மனியில் அதிகாரம்பெற்றிருக்கின்ற சுப்பிரமணிய
முனிவரை அழைப்பித்து அவர்மூலமாக உன்
மகனை இந்தே வருவிக்கின்றேன். அதுவரையும்
நீ ஆற்றியிருப்பாயாக.

விருத்தம்

மாயப்புவிக் ஞானகின்ற வனத்திற்போன தன்மகளை
நேயத்தோடும் நினைந்துகண்ட சனவாலுள்ள நிறைதளம்பித்
தூயகணைவற் கெடுத்துரைத்து மகளை மீட்கும் தொழில்புரிந்தாள்
தாயிற்சிறந்த வண்புடையார் வேறுமுன்டோ தரணியிலே.

(ஒ-ம் அங்கம், உ-ம் களம் முற்றிற்று.)

ஈ - ம் அங்கம் :

ஈ - ம் களம் :

இடம்: காயாபுரிக்கோட்டை.

காலம்: முற்பகல்.

கிகழ்ச்சி: காவலர் கலந்துபேசதல். சுப்பிரமணிய
முனிவர் காயாபுரிக்கோட்டைக்கு வருகின்
ரூர். காவலன் கண்ணப்பனுக்கும் முனிவ
னுக்கும் சல்லாபம் நிகழுகின்றது.

நெடுஞ்செலவியன் :- அண்ணு கண்ணப்பா! என்ன? வாய்
பேசாது இருக்கின்றாய்? காயாபுரிக்கோட்டையைக்
காவல்காத்துக் களைத்தனியோ?

கண்ணப்பன் :— தம்பி கெடுஞ்செவியா ! அன்னைதன் வயிற்றி வென் ஆடன்பிறந்த துணைவனுகிய கீ இருக்க யான் களைப்பேறேனு ? சீவகன் தனது தம்பியாகிய கந்தட்டனைக் கண்டபொழுது,

“திண்பொருளைய்தலாகுந் தெவ்வரைச் செகுக்கலாகு நண்பொடி பெண்மூர்மக்கள் யாவையு நண்ணலாகு மொண்பொருளாவதையா வுடன்பிறப் பாக்கலாக வெம்பியை டீங்குப்பெற்றே நென்னெனக் கரியது”

என்று கூறினான். அதுபோல உன்னைத் துணைவனுகப்பெற்ற எனக்கு அரியதொன்றில்லை.

கெடுஞ்செவியன் :— சரி உன் துவேவலைபை விழிப்பாகப் பார். யானுங் கூடநின் ருதஷிபுரிகின்றேன்.

[சுப்பிரமணியமுனிவர் வருகின்றார்]

சுப்பிரமணியமுனிவர் :— (பாடுகின்றார்)

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

“பொருப்பைப் பண்பொடு குனித்துச் சண்டவெம் புத்தைப் பொன்றமுன் சிரித்துக் கண்டவன் கரப்பொற் குன்றுநுந் திறத்துச் சிங்கமென் கருத்துட்டங்குமைஞ் செழுத்துச் சம்புவண் டரக்குக் கொண்பதஞ் சலிக்குத் தென்றலம் தழூப்பத் தொந்தொமென் றிசைத்துச் சந்ததம் திருத்தச் செம்பதம் புரிப்பித் தன்புறும் திருச்சிற் றம்பலம் திருச்சிற் றம்பலம்”

வேறு

நந்தாகரர் செந்தாமரை வந்தார்தொழு மெந்தாய்
நந்தாவதி டூகாசதுர் வேதாண்த கீதா
பந்தார்விரல் வண்டார்வரி வண்டார்குழல் கொண்டாள்
பாகாவென தாகாபர யோகாசிவ லேகா
முந்தாதர கங்காதர சங்கார ஸிடங்கா
மூலாகம நூலாகுண சிலா திரிருலா
தந்தாவென தின்றுதிய பொன் றுள்மணி மன்றுர்
தாளா வருளாளா தினதாளா வெனையாளே.”

வேறு

சம்போ சம்போ சங்கரா சம்போ சம்போ சங்கரா
கீச்சிக் கீச்சித் தம்பலம் கீபோ கீபோ தம்பலம்
மாய்ச்சி மாய்ச்சித் தம்பலம் மாபோ மாபோ தம்பலம்
சம்போ சம்போ சங்கரா சம்போ சம்போ சங்கரா.

கண்ணப்பன :— (தன்னுள்ளே) யாரோவொருவன்
பாடிக்கொண்டு வருகின்றான். அவனை யாரென்று
வெளியிற்கொய்ப்பார்ப்போம் (முனிவரைக் காண்
கின்றுன்) கண்டவுடன் அடிட அங்கே கில்லு.
போகவேண்டாம் நில்லு. நீயார் சொல்லு.

சுப்பிரமணியழுனிவர :— அப்பா! நான் யாரென்று
கேட்கிறோ? தெரியாது, ஆனாலும் சொல்லுகி
றேன் கேள்.

நானுளிவனூர் நீயாருவனூர் நண்றுய்த் தெரியவில்லையே
தாயார்தந்தை யிவாராருவரார் சரியாய்த் தெரியவில்லையே
தேனுர்க்கமல் மானுர்விழியாள் சேர்வாரொருவர் கூர்வாரேல்
தேர்வாரயலார் தேரார்வானேர் தேரார்சியோ தேர்வாயே.

அடே அப்பா! நானு நீபாரென் றறியாது
நானும் மபங்குகின்றேன். உலகமு மன்றுதொட்ட
ஷன்றுவரையுங் தேடிபறியாது கலங்குகின்றதாம்.

[முனிவர் சிரிக்கின்றார்]

கண்ணப்பன் :— அடே! என்ன பெரிய பாசாங்குபண்
ஞுகிறுய். நில் இங்கே. நீ எங்கே இருக்கின்றவன்
சொல்.

சுப்பிரமணியமுனிவர் :— அப்பா! நாடோடிப் பரதே
கிக்கு இருக்குமிடம் எங்கே.

அங்கேயிருப்பே னிங்கேயிருப்பே னறியமாட்டாயே
அக்தேயிருப்பேன் புறத்தேயிருப்பே னறியமாட்டாயே
எங்குமிருப்பே னிராமலிருப்பே னெய்தமாட்டாயே
இதிலுமிருப்பே னதிலுமிருப்பே னெய்தமாட்டாயே.

கண்ணப்பன் :— ஆச! இவன்பேச்சு வெகு வினைதமா
யிருக்கின்றதே. அடே சுடையாண்டி! நீ யார்
மகன் சொல்லடா.

சுப்பிரமணியமுனிவர் :— நானு? நான் அம்மையப்பர்
மகன்.

கண்ணப்பன் :— நன்றாயிருக்கின்றது. உன்னப்ப னார்
மகன்?

சுப்பிரமணியமுனிவர் :— அப்பனு! அவரென் அன்ளை
மகன்.

கண்ணப்பன் :— வெது நேர்த்தி! வெது நேர்த்தி!! (கை
கொட்டிச் சிரித்து) நல்லது உன் அன்ளை ஆர்
மகன்?

சுப்பிரமணியமுனிவர் :- அவள் என் அப்பன் மகள்.

கண்ணப்பன் :- என்னடா முறைதெரியாச் சருக்கம் பேசுகிறுய். உண்ணப்பன் உன் அன்னையைப்பெற உன் அன்னை உன் அப்பனைப் பெற்றுளா? என்ன வேழுக்கை!

சுப்பிரமணியமுனிவர் :- ஆம், ஆம். அப்படித்தான் எல்லாரும் சொல்லுகிறார்கள். மெய்கண்டதெவரும் அப்படித்தான் சொன்னார். மாணிக்கமும் அப்படித்தான் சொன்னது. கேள்

அப்பனைன் அன்னையைப் பெற்றுன்—பின்னர் அன்னையென் அப்பனை அவனியிற் பெற்றுள் ஒப்பி விருவருங் கூடி—யிந்த உலக மனைத்தையும் பெற்றெழுதித் தாரோ.

கண்ணப்பன் :- சரி இருக்கட்டும், உன் நுடைய அம்மையப்பருக்குப் பெயரென்ன?

சுப்பிரமணியமுனிவர் :- என் அன்னைக்குப் பெயர் முடிச்சு மாதாத்தை. என் அப்பனுக்குப் பெயர் முடிச்சசறுத்த சங்கரன். விளங்கிற்று?

கண்ணப்பன் :- (விலாவொடியச் சிரித்து) அடட்ட! இவன் பேச்சைக்கேட்டு விலாவெலும்பு பதினாறு மொடிகின்றதே. நல்லது இருக்கட்டும். அவர்களிருக்கு மிடமேது?

சுப்பிரமணியமுனிவர் :- அப்பா! அவர்கள் இருக்கு மிடமா கேட்கிறுய்? சொல்லுகிறேன் கேள்.

அகம்புறஞ் சிதம்பரம் அவரிருந் திடுமிடம்
அருந்தவ ரணந்தனர் அறிந்தனர் புகுந்தனர்
இகம்பர மிரண்ணடையு மியைந்திட வழங்குவர்
இருந்தன ரிழுந்தன ரெழுந்தவ ரணந்தனர்.

கண்ணப்பன் :- நீ கூறுவதெல்லாம் அறம்புறம் சிதம்
பரமாய்த்தான் இருக்கிறது. அது இருக்கட்டும்.
உன் னுடைய ஆச்சி அப்பருடைய தொழிலென்ன?

கப்பிரமணியழனிவர் :- அவர்கள் தொழிலா கேட்கி
ருய். சொல்லுகின்றேன் கேன். ஆச்சி உலகங்க
ளைவரவற்றையும் முடிகிறது. அப்பர் முடிய
முடிய அவிழ்க்கிறது. இதுதானப்பா அவர்
தொழில்.

கண்ணப்பன் :- சரி, உன் தொழில் என்ன!

கப்பிரமணியழனிவர் :- என்தொழிலா? நான் நடவே
கின்று சிக்கெடுத்துக்கொடுக்கிறது.

கண்ணப்பன் :- நல்லது நல்லது போகப்போக விசை
யாகப் போகிறது. இருக்கட்டும் உன்பெயரென்ன?

கப்பிரமணியழனிவர் :- ஆயிரம்பேர் ஆயிரம்பேர்
சொன்னார்கள் முன்னே ஐயையோ அப்பெயர்கள்
அயர்த்துவிட்டேன்பின்னே.

கண்ணப்பன் :- ஆயிரம்பேர் ஆயிரம்பேர் சொன்னார்க
ளாம். அதில் ஒன்றுவது இவனுக்கு நினைப்பில்லை
யாம். ஒன்று சொல்லடா.

சப்பிரமணியழுனிவர் :- அப்பா ! சொல்லவா. பெயர் சொல்லவா. என்பெயர் கருவாட்டுத்தலையன்.

கண்ணப்பன் :- சாதக்கு மூடி வாய்த்தாற்போல உன் தொழிலுக்குப் பெயர் மிகவும் பொருத்தமாயிருக்கிறது. அதுபோக நீ என்ன அற்புதங்கள் செய்வாய்.

சப்பிரமணியழுனிவர் :-

அன்றெருகு சட்டியி லலைவாய்க்கொக் கவித்துட்கொள்ள

அடிவயிற்றிற் குத்தாவிகு சத்திகாத் தெடுத்தே
ஒன்றுதலை வலிகண்டேன் மற்றதனை யுடனே

ஒருகோழி மயிலாக வருமாறாச் செய்தேன்
என்றுமொரு புல்லதனைப் புலியாகச் செய்வேன்
எழில்காக மாதங்க மென்னவியை விப்பேன்
இன்றுமெழு கடலையன்றிக் குடங்கையினிற் றருவேன்
இருப்பினையுங் கரும்பொன்னு வியைவிப்பேன் யானே.

அப்பா, நான் அன்றெருநாள் சடல்நடுஞ்சிலே
வந்த கொக்கை அவித்து உட்கொள்ள அடிவயிற்றிலே குத்த கையிலே சத்தியெடுத்துத் தலைவலி
கண்டேன். அதுவுமல்லாமல் புல்லையெடுத்துப்
புலியாகக் காட்டுவேன். புலியைத் தூக்கிப் புல்
லென்று சொல்லவேன். இன்னு மநேக விநோதங்கள்
செய்வேன். எல்லாவற்றிலும் மேலாக ஏழு
கடலையன்றிக் குடங்கையிற் காட்டுவேன் அப்பா.

கண்ணப்பன் :- எடையப்பா ! எல்லாம் செய்தாய்.
எல்லாம் செய்வாய். கிடக்கட்டும். ஏழு கடலைக்

குடங்கையிற் காட்டுவேணன்று சொன்னுமே.
அதை இப்போது செய்துகாட்டு. அல்லது இந்த
வாளினுலே உன்றலை தத்திப்போகும்படி வெட்டு
வேன்.

சுப்பிரமணியமுனிவர் :- (மடியிலிருந்து ஏழு கடலீக்
கோட்டைச்சீலை எடுத்துக் காட்டுகிறோர்) அப்பா !
இதோபார் ஏழு கடலீல் என்கையிலேயிருக்கின்றன.
எண்ணிப்பார்.

கண்ணப்பன் :- அடே சடையாண்டி ! நீ என்ன ஆசப்
புருடாப் பண்ணுகிறோய். நீ படித்தவனு ? என்ன
படித்திருக்கிறோய் ?

சுப்பிரமணியமுனிவர் :- எல்லாம் முடிந்து படித்தது
கேட்கிறோயா ? நல்லது நான் படித்தது சொல்கின்
றேன் கேள்.

அரிவரிக்கு முதலெழுத்துப் படித்திருக்கிறேன் ஒம் ஒம்
அப்பாலு மைந்தெழுத்துப் படித்திருக்கிறேன்

கண்ணப்பன் :- ஆகா ! நீ நல்ல படிப்புக்காரன், இருக்
கட்டு !. நீ இங்கே ஏன் வந்தாய் சொல்லு.

சுப்பிரமணியமுனிவர் :- நானிங்கே மலங் கழிக்க
வந்தேன்.

கண்ணப்பன் :- இந்தக் காயாபுரிக் கோட்டைதானு
உனக்கதற்கிடம். நீ வந்த காரியத்தைச் சொல்லு.
அல்லது உன்னை வெட்டுவேன்,

[முனிவர் அதற்கு மறுமொழிகொடாமற் பாடுகின்றார்]

“எண்சா ஆடும்படியே ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறுப் பூக்கினைக்குத் தான்பயந்து
கெஞ்சார சில்லாமல் எண்கண்ணப்மா
கிலைகடந்து வாடுதேறண்டி.

பைழுரி லேயிருந்து பாழுரி லேபிருந்து
மெய்யுரில் போவதற்கு வேதாந்த வீட்றியேன்
பைழுரும் மெய்யுரும் என்கண்ணம்மா
பாழுப் பூடியாதோ.”

கண்ணப்பன் :- (தனக்குள்ளே) ஐயா இவன் முழுப்
பைத்தியக்காரனு யிருக்கின்றனன். இவனைக் கொல்
வதால் யாதும் பயனில்லை. காயாபுரிக் கோட்டைக்
குள்ளே சிற்றின்பவல்லியோடு ஊடிக்கொண்டிருக்
கும் உயிரிளக்குமரன் துக்கத்தோடிருக்கின்றனன்.
இவனை அங்கே அழைத்துப்போனால் இவனு
டைய அசதி வார்த்தைகள் உயிரிளக்குமரனுக்கு
மகிழ்ச்சியை யுண்டாக்கும். சிற்றின்பவல்லியில்
நூடல்தீர்தற்கும் அதுவோர் மருந்தாயினுமாகும்.
ஆதலால் இவனை யுள்ளே அழைத்துப்போல்வாம்.

அடே சடையாண்டி ! நீ காயாபுரிக் கோட்
டைக்குட் போ.

சுப்பிரமணியமுனிவர் :-

கீச்சக்கீச்சுத்தம்பலம் கீயோகீயாதம்பலம்
மாய்ச்சுமாய்ச்சுத்தம்பலம் மாயோமாயோதம்பலம்
[என்று சொல்லிக்கொண்டு உள்ளே போகின்றார்]

உயிரினங்குமரன் :— யாரோ ஒருவர் அழகிய கோலத்து
டனே இங்கே வருகின்றார். இவர் யாரோ? முன்னே
அறிமுகமானவர்போலும் தெரிகின்றது சுவாமி!
இப்படிவருக. இத்தகீசின்மே விருக்க. நீர்
இங்கேவந்த காரணமென்ன? சொல்லவேண்டுகின்
றேன்.

சுப்பிரமணியமுனிவர் :— நான் வந்த காரணத்தைக்
கேட்கின்றாயா? கூறுகின்றேன் கேள்.

ஐபாவொரு சிங்கக்குட்டியை—இங்கு
ஐந்துகரிபற்றி முட்டியே—மிகு
ஆசைவலையினிற் கட்டியே—இரு
வினைபோயற மலமாறுற
வெகுவாழ்வற மகிழ்வெயுற
வெட்டிவிடவங்டேதன் கிட்டியே.

ஐயா, இங்கே ஒரு சிங்கக்குட்டியை ஐந்து
நரிகள் பிடித்துக் கட்டி வருத்துவதை அறிந்து
அவைகளை வெட்டிவிட வந்தேன். அறிந்துகொண்
டாயா?

உயிரினங்குமரன் :— சுவாமி! நீங்கள் கூறுவது மிகவும்
மறைப்பாருளா யிருக்கின்றது. அடியேனுக்கு
விளங்கவில்லை. கருணைகொண்டு அதனை விளங்கும்
படிக்குக் கூறியருள்வீரா?

சுப்பிரமணியமுனிவர் :— மகனே! நான் கூறுவதைக்
கவனமாய்க் கேட்பாயாக.

வெள்ளியங் கிரியின் மேய வேந்தர்கள் வேந்த னன
ஒள்ளிய நீல கண்டன் ஒருதிரு மகனீ யன்றே
கள்ளர்கள் வேட்டை போன காட்டிடை வஞ்சஞ் செய்ய
மேன்ளசி சிறையி லங்கு சிடப்பட்டாய் மறந்திட்டாயே.

மகனே ! நீ வெள்ளியங்கிரியிலே யிருக்கின்ற
நீலகண்டராசன் மகனால்லையோ. சிவகாமித்தாயார்
உனது தாயல்லனோ. பேரின்பவல்லியை நீ முன்
காதலித்திருந்ததில்லையோ? நீ காட்டுக்கு வேட
டைக்குப் போனபோது வழிதப்பிக் கள்ளர்கையி
லகப்பட்டு இருண்மலவேந்தனால் இக் காயாபுரிக்
கோட்டையில் அடைக்கப்பட்டிருக்கின்றாய். உன்னை
மயக்கஞ்செய்து அழைத்துவந்த சிற்றின்பவல்
லியை உன் காதலியென்றும், இங்கேயுள்ள வளை
யோரை நின் சுற்றத்தோ ரென்றும் வேறுபட
வெண்ணி மயங்கியிருக்கின்றனன். உன் தாய் தங்
தையர்களை அயர்த்தனை. உன்னையும் நீ மறந்தாய்.
நின்னைக்கானது நினதுபெற்றேருஃ கவலையடைகின்
ரூர்கள். அவர்கள் உன்னைக் கண்டுபிடித்து
அழைத்து வரும்படி அனுப்ப இங்குவந்தேன்.
யான் சுப்பிரமணிய முனிவன்.

உயிரினங்குமரன் :-

அன்னையை மறந்தேன் பெற்ற வப்பனை மறந்தேன் மேலு
மென்னையு மறந்தே ஸிச்த விருவினைக் கோட்டைக் குள்ளே
மின்னன கொடியாள் மாய வல்லியை விரும்பி யங்காள்
என்னுயிர்க் குயிரா மின்ப வல்லியை மறந்திட்டேனே.

பேரின்பவல்லியின் வடிவங்கொண்டு வந்து என்ன றிவை மயக்கி வீரர்க்கையிலகப்படச்செய்து, பின் இக்காயாபுரிக் கோட்டையிற் சிறையிடுவித்த இக்கொடிய பெண்ணைக்கினுல், என்னை வருந்திச் சுமந்துபெற்ற தாயாரையும் மறந்தேன்; கண்ணை இமை ஈப்பதுபோல வேண்டுவை தந்து காத்து வந்த எனது தந்தையாரையும் மறந்தேன்; டூஞ் சோலையிற் கண்டஞ்சூன்றே என்னுள்ளத்தைக் கொள்ளொகொண்டு உயிரினிடத்து வீற்றிருந்த என் ஆசைக்காதவியையும் மறந்தேன். அதுமட்டோ! என்னையும் யார் என்று அறியாது அயர்த்து, இக்காயாபுரிக் கோட்டையே எனது இடம் என்றும், ஆண்டுள்ளவர்களே எனது துணைவரென்றும், அச் சிற்றின்பவல்லியே எனது காதவியென்றும் எண்ணியிருந்தேனைச் சுவாமி தேவரீர் தேடிவந்து உண்மையையுனர்த்தி வளியறுட்கொண்டுர். எனக்குற்றதுணையாக என்னேநு சூடிவந்த பாங்களையுங் காட்டில்விட்டு வந்துவிட்டேன். நான் இச் சிற்றின்பவல்லி புனைந்த ஆசைவலையினின்று நிங்கவும், இக்காயாபுரியிலுள்ள வீரர்களையும் இருண்மல வேந்தனையும் வென்று வெள்ளியங்கிரி சென்று அங்கே எனது பெற்றேரூரை அடையவும், அடைந்து பேரின்பவல்லியைக் கடிமணம்புரிந்து என்றுமழியா வின்பமெய்தி வாழுவும் தேவரீர் திருவருள்புரியவேண்டும். வாடிய பயிருக்கு மழை கிடைத்ததுபோலவும், வறியவனுக்குப் பணப் புதையல் கிடைத்ததுபோலவும் இன்று எனக்குத் தேவரீர் வந்து அசப்பட்டார். உமது திருவடிகளே தஞ்சம்.

[திருவடிகளில் விழுகின்றன]

சுப்பிரமணியமுனிவர் :- மகனை எழுந்திரு. ஒன்றத்து
மஞ்சலை. உன் னுடைய தீங்கு நீங்கி நன்மையடை
யுங் காலம் வந்துவிட்டது. இந்தா இஃதோர் மந்
திரஞான வாள். இதனாற் சிற்றின்பவல்வியின்
ஆசைவலையை அறுத்துக் காபாபுரிக்கோட்டையில்
ஊள்ள வீரர்களை வென்று இருண்மலைவந்தனை
வலிதொலைத்து, நாளைக்கு உனது அறிவன்
வெளிப்படுவான். அவன் காட்டும் சுருங்கைவழியே
வெளிப்போந்து வெள்ளியங்கிரியை யடைகுதி.
அங்கு வந்தபின்பு உனது திருமணம் சிகழும்.
யான் போய் வருகின்றேன். (சுப்பிரமணியமுனி
வர் திரும்பிவந்து) இன்னுமோர் பொருடருகின்
றேன். இதனையும் பெற்றுக்கொள். இதனை இட்டு
நோக்கினால் இக்காயாபுரிக் கோட்டையின் தூய்
தன்மையும் சிற்றின்பவல்வியினது மாயமும் நன்கு
விளங்கும். அவனோர் பரத்தை. அதனையுமறிந்து
கொள். இந்தா இஃதோர் அற்புதஞானக்கண்ணாத.

[உயிரினங்குமரன் அதனை ஏற்றுக் கண்களி லொற்றிக்
கொள்ளுகின்றன. முனிவர் போகின்றார்]

விருத்தம்

பொருவறு மன்னவன் போக விட்டிடு
மருளாறு சுப்பிர மணிய மாழுணி
வரமுறக் குமர னும் மாணை நீங்கினுன்
குருவரு ளெய்திடில் யாவுங் கூடுமே.

(ஈ-ம் அங்கம், ஈ-ம் களம் முற்றிற்று.)

அங்கம்: ச

ச - ம் அங்கம் :

க - ம் களம் :

இடம் : காயாபுரிக்கோட்டை

காலம் : பிற்பகல்

சிகழ்ச்சி : உயிரினங்குமரன் காயாபுரிக்கோட்டையின் தூய்தன்மைகண்டு அருவருத்தல். சிற் றின்பவல்லியோடு சல்லாபம்.

உயிரினங்குமரன் : - (முனிவர் கொடுத்தருளிய ஞானக் கண்ணாடியை பிட்டுக்கொண்டு காயாபுரிக்கோட்டையை உற்றுகோக்குகின்றான்.) அடட்ட! இஃ தென்னணிந்தை! நானிதுநான் வரையும் மிகவும் தூய்தாகிய வரணேன் தெண்ணியிருந்த விக் காயா புரிக் கோட்டையி னிழிவெல்லாம் இப்பொழுத் தன்றே எனக்குவெளியாகின்றன. இது நான்முழுத் தொன்பது பிற்றற்கொட்டில். அதோயர்!

ஓளையும் நீரும் புறப்படு மொருவழி
சழியும் நீருங் தவழு மொருவழி
உமிழ்நீர்க் கோழை யொழுகு மொருவழி
வளியும் மலமும் வழங்கு மொருவழி
ஒன்பது வழியுங் துன்பமே காட்டும்
இங்கே
முழுமலக் குப்பை கெழுமிய தோரறை
அழுகிடு தொழுகோய் தழைவுறு மோரறை

எற்புத் திரட்சி யிலங்கிடு மோரறை
நம்புக் கூட்டம் நண்ணிடு மோரறை
முளையுஞ் சேறும் காறிடும் ஓரறை சி.

எத்திக்கை நோக்கினு மத்திக்கெல்லாம்
புலால்காறு மிக்கொட்டைக்குள் மனம்பொருந்தி
யிருங்கேதேனே. இருந்துவிழுக்கிறைத்தேனே.

ஆனத் தீம்பா லருள்கறவை யக்கிருக்க
ஈனு மலடுகறங் தெய்த்தேதன் பலகாலம்
கட்டிக் கரும்பின் கமழ்த்தீஞ்சா றண்ணேது
எட்டி யிருப்பு கடித்தெய்த்தேதன் பலகாலம்
அனிமுரலும் புஞ்சோலை யழகுவழி யக்கிருக்க
குழியில் விழுந்து குலைங்கேதன் பலகாலம்.

இங்கனம் விளக்கிருக்க மின்மினி தீக்காய்ந்து
நோந்த எனியேனையும் ஒருபொருளாகத் திருவுளங்
கொண்டு நானிருந்த விடர் தேடிவர்த்து தானுகவே
இவ்வண்மைகளை யுணர்த்தியருளிய என்னரும்
பெறற் குருநாதனின் பெருங்கருணைப் பெருக்கு
இருந்தபடியென்னே! என்னே!! எழுமை எழு
பிறப்பு மனன்செழுமலர்ச்சேவடிகட்குத் தொழும்பு
பூண்டொழுகுவதேயன்றி அடியேனுற் செய்யத்
தருவது ஒருகைமாறு வேறுமுண்டோ?

[குருவைந்தீனங்கு பாடுகின்றன]

வானும் பயிர்க்கினிய மாமழைபோற் பக்குவத்தில்
தேடியென வந்தான்ட தேசிகளைக் காண்பதெடுப்போ

வாசலிலே கண்டதுடன் வாலெவன் தெறியமைத்த
 ஆசைக் குருமணியை அடியனேன் காண்பதெப்போ
 என்னையெனக் கறிவித் திக்கட்டு நீக்கவழி
 சொன்ன குருமணியின் சோதிமுகம் காண்பதெப்போ
 தெஞ்சில் நினைத்ததனை நீயிந்தா கொள்கவென்று
 புன்சிரிப்பி நேடளித்த புண்ணியனைக் காண்பதெப்போ
 வாரானே யின்னெருகால் வந்து மனத்துபரம்
 தீரானே தீர்த்தாற் சிறப்புற் றிருக்கீரை
 மாயை வலையறுத்த வஞ்சகரைக் கொன்றின்ய
 நாயகியை மேவி நபக்குந்கா ளெங்காளோ
 காயா புரிக்கொட்டைக் கள்வர்த்தமைவென்றென்று
 தாயார் திருவடியைச் சாருந்கா ளெங்காளோ
 செப்பு மலவேந்தன் தீமைகளின் நீங்கியென
 தப்ப னடியை யடைகுநா ளெங்காளோர்.

[சிற்றின்பவல்லி வருசிறூள்]

சிற்றின்பவல்லி :-

அரசே! என்னைசுக்கண்ணா! நெருதலைகாட்
 டொடங்கித் தாங்கள் பருவரலுற்றிருக்கின்றீர்
 கள். முன்னே என்னைக் கணப்பொழுது பிரியி
 னும் ஆற்றுது வருந்தி இருக்குமிடக் தேடிவந்து
 குழல்திருத்திக், கோதைவேய்ந்து, நுதல்நிலி, முது
 குதைவந்து, முத்தமிட டைனத்த, இனியமொழி
 னினவி, அங்புபாராட்டிய தாங்கள் இன்று என்னை
 யேறெறுத்துப் பார்க்கின்றீர்களுமில்லை. ஏதிலார்
 போல கோக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டிருக்
 கின்றீர்கள். அடிச்சி ஏதாவது குற்றஞ்செய்த
 துண்டா? உண்டாயின் கூறவேண்டுகின்றேன்.

குழல்வாரிச் சிக்கறுத்த முடித்த காலம்

கொண்டைதனிற் பூமாலை தொடுத்த காலம்
நிழல்போலப் பிரியாது சென்ற காலம்

நேற்றியின் மேற்குங்குமப்பொட்டிட்டகாலம்
வழுவாம லைனத்துமுத்தந் தந்த காலம்

மலரஜைமே ஹடனுறங்க வருத்துங் காலம்
ஷிழலாக ஷிக்காலம் எல்லாம் போக

வேறுபட்ட சவிகாலம் விளைந்த தேனே.

[சிற்றின்பவல்லி உயிரினங்குமரனைத் தழுவப் போகின்றார்]

உயிரினங்குமரன் :- (அவளை விலக்கிண்டு) எல்லாக் கொடுமைகட்கும், எல்லாத்துன்பங்கட்கும் எனது இறப்புக்கும் பிறப்புக்கும் காரணமாயிருந்த அடி மோசக்காரி! உன்னுடைய திருட்டும் புரட்டும், அந்தத் தித்திரிப்பும் ஆளைமருட்டுந் தொழிலும் மயக்கும் உருட்டுகளும் எல்லாம் இன்று வெளி யாயின. ஆயிரகோடிவஞ்சலைசன் மனதிலேயடை கிடக்க அவைக னெல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு ஒன்றுமறியாதவள்போல நடித்து என்னை மடக்கிவைத்திருந்த நீலி கிட்டவராதே நீ போடி.

சிற்றின்பவல்லி :- (அழுதுகொண்டு) அரசே!

காகத் திருக்னுக் கோர்மணி போலக் கலந்தொரிரண் டாகத்து ளோருயி ராய்ஜைங் தேயிருங் தோமதுபோய் சோகத்தி னலடி யேன்மிக வாடித் துயரமுற வேகத் தகுமொழி கூறியென் னேஞ் வெறுப்பதுவே.

வாகச் சுரிகுழலிற் பூசிமலர் புனைந்து
வாரி முடித்ததில்லையா—மணிமார்பிலே

மாலை தொடுத்தகில்லையா
வர்கிலை நேர்துதல் நீண்டபன் பாயே
ஆதர வோடெடனை மார்பளைத் தாயே வாச

உயிரினங்குமரன் :-

நாறும் மலர்பொழிலில் நானே தனியிருக்க
நாடிக் கெடுக்கவந்தாயே—அடிமுடிநீ
நாடிக் கெடுக்க வந்தாயே
நாச சூணமுள்ள நீசரை யேவியே
நாணிப்பிடித்த முகடி முதிதவிழே.... நாறும்

சிற்றின்பவல்லி :-

அங்காளி லோர்கணமும் அகன்றிருக்க மனம்பொருங்த
தாசையுடன் தேடிவந்தீரே—என்னரசே
ஆசையுடன் தேடிவந்தீரே
என்னுசை நாயகனே என்னிரண்டு கண்மணியே
இன்னுளில் வந்ததென்னைபா—என்னரசே
இன்னுளில் வந்ததென்னையா.

உயிரினங்குமரன் :-

நூமேறே கண்ணினாலும் மதுரமொழி தண்ணி நாலும்
வாசகடை யுடையிலும்—அடியேங்கிலி
வாசகடை யுடையிலும்
பொய்யான மாயவலைப் போட்டு மயக்கவைத்த
பொல்லாதநிலி நீயடி—அடி
பொல்லாதநிலி நீயடி.

சிற்றின்பவல்லி :-

தேனே யமுதே திரவியமே யென்றுரைத்த
கோனேயிப் போதுவெகு கோபமதாய்—ஆனாது

வாழியென்றும்போதியென்றும் வம்புசொல்லவந்ததென்ன
மோதியை தேநுறைப்பாய் முன்.

என்னசே! அந்தாளில் தேனே! அழீத!
திரவியமே யென்று சொல்லியதூத்து உம்முடைய
திருவாயினால் இப்பொழுது வர்தியென்றும்
போதியென்றும் வம்புசொல்ல வந்த காரணம்
ஏதோ தெரியவில்லையே.

உயிரிளங்குமரன் :-

இந்திரசா லக்கள்னி யேமாற்றுக் காரியென
வுன்றனையா னின்றே யுணர்ந்துவிட்டேன்—வந்தவழி
மீழுவதே கல்லபுத்தி வீணவர்த்தை பேசுதியேல்
நாழுலந்து போவாய் நட..

அடி மோசக்காரக்கள்வி! கண்ணாலும் வாயா
அலும் நடையாலும் முடையாலும் சீகாட்டிய விந்திர
சாலமெல்லாம் பொய்யாய் பழங்குதையாய் கன
வாய் மெல்லப்போயின. உண்மை யறிந்துகொண்
டேன். வந்தவழி யேபோ. அல்லது உயிரிழப்பாய்.

சிற்றின்பவல்லி :— அரசே! வீணமொழி பேசுவதிற்
பயனில்லை. நேற்றுப்பகல் ஓர் சடைச்சங்கியாசி
இக்காயாபுரிக் கோட்டைக்கு வந்தானென்றும், அவ
னைக்கண்டு சீர் கட்டி அழூதிரென்றும், அவனுமது
செவியிலே ஏதோ மினுமினைன்று கூறினாலென்றும்
கேள்விப்பட்டுள்ளேன். அவன் சொன்ன
பொய்யை மெய்யென்று நம்பி, இப்பொழுது
என்னை வெறுக்கின்றீர். அதுவேயுமன்றி வீரவார்த்

தைகளுக்குறி வெருட்டாகின்தீர். பனங்காட்டுகரி
சலசலப்புக்கஞ்சமா? விர ஹரலானுல் உரவின்
பெருப்ப மெவ்வளவாகுமென்று அறியீரோ?

உயிரினங்குமரன் :-

ஏதடி நீமெத்த வாதுகள் பேசலூய்
எங்குரு நாதனை யேசலூய்
ஒதடி நீசெய்த சூதடி யுன்னிடத்
தோடடி மூடியிப் போதடி.

சிற்றின்பவல்லி :-

அடடா கிணறுவெட்டப் பூதம் புறப்பட்ட
தவ்வித மென்னை வெருட்டுரூய்
விடடா வுன்றன்வீரம் மிஞ்சிப் பேசாதேநி
வெல்ல முடியாது போடா.

உயிரினங்குமரன் :-

கிட்டிக்கிட்டி யென்னை முட்டி வராதேதீ போடி—வந்தால்
வெட்டி விழுத்துவேன் வாளிங்கிருக்குது வாடி.

சிற்றின்பவல்லி :-

என்னடா நீமெத்த வாங்காரம் பேசலூய் மூடா—சந்தும்
என்னை யறியாபோ வன்னைப் பிடிக்கிறேன் வாடா.

(சிற்றின்பவல்லி ஓர் மாயவலையை யெடுத்து
உயிரினங்குமரனைக் கட்டும்படி அவன்மேல் யீசு
கிண்ணன்.) (அப்பொழுது உயிரினங்குமரன் முனி
வர் கொடுத்த ஞான மந்திரவாளைக் கையிலெடுத்து

அவள் வீசிய வலையை வெட்டி அவளையும் பிடித் துத் தள்ளிவிடுகின்றன.)

சிற்றின்பவல்லி : -

(தனக்குள்ளே) ஓ ! அடடா ! இந்த வாளின் முன்னே எல்லாரையும் மயக்கி யகப்படுத்துகின்ற வென் மாயவலையின் வலி தொலைக்குத்து. யானு மதன்முன்னே நிற்க வஞ்சுகின்றேன்.

[பும்புகின்றாள்]

ஐதீர் வேலி யுலகமொரு குடைக்கீழ்
தீது மலிய வரசானுஞ் செல்வாவோ
மாதா வுடன்பிறந்த மாமாவோ மாமாவோ
பேதையொருவன் பிழைசெய்ததோர்ந்திலையோ(க)
யானேனும் வில்லும் எனதென்னுங் கூர்க்கணையும்
மானமருநா னும்கொண்டவென்றன்மைத்துனவோ
என ஞெருவன் எனக்கிப் பொழுதுபுறி
ஊனக் கெடுக்கவிரைங் தொடியிங்கு வாராயோ. (உ)

(சிற்றின்பவல்லி யெழுந்து நின்று) அடே
பாதகா ! பெண்பாலென்றும்பாரது என்னை மயிர்
பிடித்திமுத்து விழுத்தி இந்த வம்புசெய்தனையே.
என் னுடைய மாமாவாகிய இருண்மலைவந்தனைக்
கொண்டுன் சென்னியறுப்பித்து உயிரைக் கூற்று
வன் நகர்க்கேற்றி உடம்பைக் காக்கைக்கு விருந்
திடுவியாவிட்டால் நான் மாயை மகள் சிற்றின்ப
வல்லி அல்லன்.

[எழுந்து போகிறாள்]

உயிரினங்குமரன் :-

துண்ணறி வுடையோர் துவன்றலுன் ரூசையில்
 மண்ணும் பொன்னும் வலியில் வாகப்
 பெண்கொடி தென்பர் கண்ணிய புலவர்
 தெய்வம் தொழாஅன் கொழுநற் ஜூழுதெழுநம்
 மெய்வரு கற்பின் மெல்லிய வாருடன்
 நல்லற மாகிய இல்லறம் புகுந்து
 நாற்பொருள் நசைஇ ஐம்புல மோம்பி
 மூவர்ப் பேணி வாழ்வது நிற்க
 வண்ணப் புருவ வரிசிலை கோட்டிக்
 கண்ணினை யெஃகம் தொடுத்து துண்ணிய
 கெஞ்சையும் பிளக்கும் வஞ்சகம் மிகுந்த
 இருமனப் பெண்ணர் கவர்கெறிச் சேறல்
 கொடிது கொடிது கொடிதுமற் றம்ம!
 கருங்குழல் காட்டா ஞை விருந்தனம்
 மலைபர ஞை விலைபல பேசி
உடையா மாயப் படைகளை வீசி
 அறிவினை மயக்கிக் குழியினில் விழுத்திக்
 கொழுஞ்சாறு பிழிந்து கோது புறமிழுலம்
 ஆலையைப் போலச் சாலவுங் தள்ளுவர்
 வெற்றிலை வைத்து விருப்புட னைந்து
 வேப்பிலை கொடுத்து வெறுப்புட ஞேட்டுவர்
 செஞ்சொலிற் ரேஜினப் பிலிற்றி கெஞ்சினில்
 கடுவிடம் வைத்துக் குளிர்ந்து கொல்லுவர்
 நாவினுல் நக்கி நல்லுயிர் கோறும்
 ஆமா விவர்க்கொப் பாமா வாமாம்
 இசையினி விழுத்துப் பறையினிற் கொல்லும்

வேட்டுவ ரணை ஸினையர் வேட்டெழுஷும்
 ஆடவ ரசனை மாவினை யனையர்
 விண்ணறுது மிந்திரன் மகனே யாயினும்
 எண்ணிப்பி ரைம்பொன் அங்கையி லிட்டால்
 குக்கி பெக்கி வால்குழழுந் தனுங்கி
 எச்சில் நச்சும் சுணங்கன் போல
 பிண்ணிலை நிற்பர் தன்னிலை திறியர்
 பெட்டியி லடக்கிய பிணம்புழுத் தாங்கு
 மட்டறப் புழுத்த வஞ்சளை யடக்கி
 வார்குழற் சுருளி னும் வாசனைப் பொருளி னும்
 சீருறு நடையினும் செங்கையின் வீச்சு னும்
 நகையினு மனியினு மிளாஞ்சை மயக்கி
 பாங்குறப் பயின்று தீங்குப்பலபுரிந்
 தப்பா ஒலகழு மில்லை யாக்கிடும்
 வெப்பர் குற்ற மிவரே யாக; அவர்தமைத்
 தேனே பாலே தெவிட்டா வழுதே
 மானே பிணையே மயிலே குயிலேயென்
 நேத்தி யேத்தி பிணையடி தொழுவோர்
 பேய்த்தேர் முகந்த பெற்றி யோரே.

அடுக்கி தொடரவீழு ஐந்தலை நாகங்கானை, இடு
 கிணற்றருகின் வேரைப்பற்றி நான்றிட அவ்வே
 ரைக் கடுகவோ ரெவியும்வந்து கறித்திட அவ்வ
 மையத்தில் மேலே மரக்கொம்பிற் ரெடுத்த தே
 னிறுல் கிதைந்தொழுக அதிலோர் துளியை நாவி
 னால் நக்கியுண்டு மகிழ்ச்சி யடைந்தவன்போலச்
 சிற்றின்பவல்லியாகிய பரத்தையின் மாயத்தை

இன்பமென்று மயக்கி இருந்தேன். இன்றே டதுவுமொழிந்தது. இனி என்னை என்னசெய்யப் போகின்றான் பார்ப்போம்.

விருத்தம்

நேச முற்றவள் போலவங் தல்வழி நிறுத்தி மாசு றுத்திவேற் றுமைப்படுத் தியமட வரலை தூசை னத்துடைத் தருளினுற் அயவ னனுன் ஆசை விட்டவார்க் கில்லையா லச்சமென் பதுவே.

ச - ம் அங்கம் :

உ - ம் களம் :

இடம் : காயாபுரிக்கோட்டை.

காலம் : மாலை.

கிகழ்ச்சி : அறிவனன்னுங் தோழன் வெளிப்பட்டுத் தன் கதை கூறுதல். உயிரினங்குமரன் பேரின்பவல்லியை யுன்னிச் சோகமுறல்.

உயிரினங்குமரன் :- ஆகா ! அருந்தவமே ஒருருக் கொண்டு எழுந்தருளிவந்து அடியேனை ஆண்டு கொண்ட என்னண்ணலாகிறியன் தன் மாரூப் பெருங் கருணையால் எனக்கிந்த ஞான மந்திரவாளின் பெருமை யென்னே என்னே ! அதனை யுறைகழித் தொண்ணையில் லேந்தியவுடனே அத் தீப பரத்தை வீசிய மாயவலை யறுந்தது. அவனும் கோம்பியைக் கண்டு இரை கவரா தஞ்சி

ஒதுக்கிய கலை மஞ்ஞஞ்சோல அவ்வாளைக்கண்டு
அஞ்சி யொதுக்கி வலியிழக்கு ஒடினான். அவள்
போய் இருண்மலைவந்தனிட மிவைகளைக் கூறி
ஊங் கூறுவாள். அவன் கோபங்கொண்டு தனது
படைவீரருடன் போருக்கு வரினும் வருவான்.
அதற்கென்னை, வரட்டும் ஒருகை பார்ப்போம்.
யானினி ஒன்றுக்கு மஞ்சலைவனல்லேன்.

[பாடுகளுன்]

ஆரறிவி லன்பென் னும் வயலில் நீங்கா

அருளென்னும் வித்திலே முளைத் தெழுங்க
சீரியனுரா ஸப்பயிரைத் தெனைப் பாகைத்

தெவிட்டாத தீங்கனியைச் சேரா தார்க்குத்
தூரியனை அண்மையைன யெங்கித் தத்துத்

தூண்டாத மனிவிளக்கின் சேதி யானை
ஆரியனை அடிபோற்றுங் தவம்பெற் றுள்ளேன்
அஞ்சவுனே எதுவரி னும் அஞ்சேன் யானே. (க)

வங்தென்னைப் பொருட்படுத்தி ஆண்டு கொண்ட

வற்றுத் பெருங்கருஜை வாரி தன்னைச்
கந்தரத்தொல் ஹருவெனக்குக் காட்டி னை

சுப்பிரமண் ஸியனிமனிச் சேதி யானை
பந்தவினை வேறுக்கப் பார்க்கின் றுஜை

பங்கயத்தாள் என்றலையிற் படிவித் தானை
அந்தணை அடிபோற்றுங் தவம்பெற் றுள்ளேன்
அஞ்சவுனே வெதுவரி னு மஞ்சேன் யானே. (க)

நாளஞ்சேன் கோளஞ்சேன் நமனை யஞ்சேன்

நாடிவரு பினியஞ்சேன் வினையை யஞ்சேன்
வேளஞ்சேன் வேள்துணையா யென்னை வாட்டும்

வேல்விழியாள் மயலஞ்சேன் வீர ரோச்சும்
வாளஞ்சேன் வேலஞ்சேன் மறவர்க் கஞ்சேன்

வஞ்சகரோ ரைவர்க்கு மஞ்ச மாட்டேன்
ஆளஞ்சேன் குருமனிதா ளடையப் பெற்றேன்
அஞ்சவனே எதுவரினு மஞ்சேன் யானே. (ஏ)

இன்புடைய தாயினிலு மின்பா னை

என் னுயிரை இருவிழியின் மணியா னைத்
தன்பெருமை தான்றியா தென்னை யாளும்

தத்துவனை யுத்தமனைச் சார்பா னைத்
துன்புவரும் போதுவந்து துணைசெப் வானைச்
குடுகோய்க்கு மருந்தருந்தித் துயரங் தீர்க்கும்
அன்புருவைக் கலம்பகளை யடையப் பெற்றேன்

அஞ்சவனே எதுவரினும் அஞ்சேன் யானே. (ஏ)

செம்பொன்னை மாமணியைச் சித்தத் துள்ளே

தித்திக்குந் தெள்ளமுதைத் தேனைப் பாகை
முன்பென்னை வினைகடியக் கடிந்து கோக்கி

முதிருமருட் பெருக்கினிலே முழுது மாண்ட
நம்மன்னை மிடிகெடுக்கும் பெருஞ்செல் வத்தை

நாயடியேன் கிறுகுடிவில் நயந்து தோன்றும்
அன்பன்னைக் கலம்பகளை யடையப் பெற்றேன்

அஞ்சவனே வெதுவரினு மஞ்சேன் யானே. (ஏ)

ஆ! ஆ! இந்தநேரத்தில் என் ஞானியர்ப்பாக் கண் என்னுடன் நிற்பானுயின் எனக்கு எவ்வளவு துணியாகும். தீங்குவரு மழையத்திலன்றே சிளேகனின் இன்றியமையாமை தெரியும். அவனைக் காட்டினிடத்தே விட்டுவந்தேனே. அங்கே அவன் என்ன துண்ப மடைந்தானே? என்னைத் தேடி வருந்துகின்றானே? அவனை யின் னுங் கான் பேசேனா?

[பாடுகின்றான்]

மண்ணுல கத்தின் மாசறு மனமுடை
அன்பனின் பெருமை யறைகுதற் கெளிதோ!
அகங்க நட்ட வவனியல் கூறின்
குறிப்பினில் வேண்டுவ நெறிப்பட வுதவி
ஆதரித் தலைத்தலின் அன்னையே போன்றும்
மிகுதிக் கண்ணே மேற்சென் றிடித்துத்
தகுதி கூறவில் தந்தையே போன்றும்
உடனு யுறைதலின் உடன்பிறப் பொத்தும்
இன்பங் தருதலின் ஏந்திஷை போன்றும்
ஏவிய புரிதலில் இளஞ்சிருா் போன்றும்
தீநெறி விலக்கி நன்னெறி யுய்த்தலில்
மேவிய விருஷ்டி மணியே போன்றும்
துணியா யிருத்தலில் தோளினை போன்றும்
அருங்தொழில் புரிய வருகுதின் ஒற்றவில்
விரும்பிய செங்கைப் பெருவிரல் போன்றும்
பகைகெடக் கோறவிற் படைக்கலம் போன்றும்
அறிவு கொருத்தலி வருதால் போன்றும்

சென்ற விடமெலாம் சிறப்புத் தருதலின்
 கண்றிய பலதுறைக் கல்வி போன்றும்
 பயன்கோ டாமையின் வியன்முகில் போன்றும்
 இன்பினுங் துண்பினும் என்னியல் காட்டவின்
 பன்னிய பளிங்கின் பான்மை போன்றும்
 இன்றியமை யாமையினின் ஞாரிஸ் போன்றும்
 என்னினை வறிதலி னிறையவன் போன்றும்
 மன்னிய நண்பனை வாய்ப்புறப் பெற்றேர்
 எய்தா வொண்பொரு விலையென
 பொய்யா நாவினர் புகன்றிக் கேள்வே.

கோப்பெருஞ் சோழற்குப் பிசிராந்தையார்
 போலவும், சீவகனுக்குப் பது முகங்
 போலவும், இராமரானுக்குக் குகன்போலவும்,
 உதயனானுக்கு யூகபோலவும், எனக்கு வந்து
 வாய்த்த அறிவன் என்னுங் தோழன் எப்போது
 வெளிப்பட்டு வருவானே? அப்போதே நானுய்க்
 தென். ஆளரவங் கேட்கின்றது. (திரும்பிப் பார்க்
 கின்றேன்.) அதோ அவன் யாவன்? என் காதற்
 பாங்களே? என் கண்களை நான் நம்பலாமா? இல்லை,
 இல்லை. ஓ! அங்கு என் நண்பன்தான். (ஓடிப்
 போய்க் கட்டி அணைக்கின்றேன்.) என்னன்பிற்குரிய
 இன்புடைப் பாங்க! பரிதிஷயக்கண்ட பங்கயம்
 போல வுன்னைக்கண் டென் முகம் மலராகின்றது.
 கிலைவயுண்ட நிலாமுகி போல உள்ளக் குளிரா
 கின்றது. பிரிந்த சேயை யடைந்த தாய்போல
 அன்பு பெருகி உள்முகிறைந்து புறம்பொகிதலினால்

மயிர்க்காரேறும் திவலை பொடியா கின்றன. நாத் தழுதழுக்கின்றது. என்னையறியாமலே என்கைகள் உன்னைக் கட்டியனைக்கின்றன. கண்கள் குளிர்ந்து இன்பக் கண்ணீர் சொரிகின்றன. என்னன்பனே! என்னைவிட்டுப் பிரிந்து என்செய்தனே? யான் குறைந்தனே? இங்கே எங்கனம் வந்தனே? இவை யெல்லாவற்றையுங்காறி என்செவியைக் குளிர்விப் பாயாத.

அறிவன்:- பெருகிய அன்புடை யரசினங்குமர! நீ நிழேழிவாழி. துணையைக்கெடுத்த அன்றில் அதனை யடைந்தவழி இன்புறுதல்போல உன்னையடைந்து இன்புறுகின்றேன். எம்பெருமான்! அன்று மத் திய புவனைக் காட்டிலே யாம் வேட்டைபோக்கு விளையாடா நிற்புழி, நீ ஓர் பொறியமிற் போர் வைக் கவர்மருப்பி ரலையைத் துரத்திச்சென்றுயாக, யானும் ஆண்டுவந்ததோர் எய்ப்போத்தினைக்கண்டு அதனைக் கொல்லவிரும்பி வரியிற் குனித்து நெடு நாண் கூட்டி ஓர் சுடுசரங் தொடுத்தேன். வவுண்ட தால் வெகுளிபெருகி வெறிகொண்ட அவ்வெய்ப் போத்து கடுவிசையிற் கால்பெயர்ந்தோடி ஓர் விடகரம் புக்குமறைய, அதனைத் துரந்துசென்ற யான் கடுவிடாய்கொண்டு சுனைநீர் தீதி மலையெலைந்து ஆக்கோர் சூவுறை கமல வாவியைக்கண்டு தலைப் பட்டு விடாய்த்தீரத் தெளிபுனல் மாந்தி இனைப் பொழுக்கேதன். பின்னர் நினக்கும் உண்ணீர் மொண்டுவரவெண்ணித் தேக்கிலை பறித்துத் தொண்ணை

கோவி அது நிறையச் செழும்புனல் மொண்டு கொண்டு தின்னொடி வக்கேதன். அங்கே ஏந்தலே! உன்னைக் காணுது அவளித்தரற்றிக் கவலித்து கையாற்றின் நெஞ்செழுங்கி தின்றேன். தின்று எங்க ஞாக் தேடி அலமங்து திரிந்தேன். அங்கனம் ஒருநாட் கழிந்தது. பின்பு ஓர் அருந்தவ முனிவன் அருளினால் உனக்குற்ற துயர் கேட்டுக் கவன்று அவனருளிய மந்திரவலத்தால் உருமாறி அருவமாகி நீ இங்கே சிறையிடப்பட்ட அற்றை நாளே இங்கு வந்து தினக்குக் கட்டுலனாகாது உடனுறைவேணுயினேன். “சிற்றின்பவல்லியை வெறுத்தொதுக்கிய ஞான்று நீ வெளிப்பட்டு அரசினங்குமரனை யடைவாய்” என்று முனிவர் பிரான் கூறியபடி இன்றுன்னை யடையப்பெற்றேன்.

உயிரினங்குமரன் :- உழுவ லண்புடைய நண்ப! இறைவனுயிர்க்குயிராய் மறைந்திருப்பதுபோல நீயுமிங்கு தோன்றுத்துணையாய் மறைந்திருந்தனை. சிற்றின்பவல்லியை வென்றுவிட்டேன். வெள்ளியக்கிரியை யடைதல்வேண்டும். இதற்கு இனி யாம் செய்ய வேண்டியதென்ன? ஆராய்ந்து கூறுதி.

அறிவன் :- இனவரசே! முனிவர் கூறிய மறைபொருள் இன்னுமொன்றுண்டு. வெளிப்புறத்தை நோக்கப் பலவகையாலும் அருவருப்பையும், வாலாமையையும் காட்டுகின்ற இக்காயாபுரிக்கோட்டையிலுள்ளே மிகவும் மழகியதொரு சுருங்கைவழி இருக்கிறது.

கிறது. இக்கோட்டையி னுச்சியிலேயுள்ள முக்கோண வடிவுடைய சாளரத்தி னிரு கதவையுங்காற்றியக்காது மூடிஷ்ட உள்ளே யொருவழி தோன்றும். அவ்வழிவழியே உள்துழைந்து மேலேறிச் சென்றால் பலவித வடிவமைத்துக் கட்டப்பட்ட ஆறு மண்டபங்களைக் காணலாம். அவைகடங்கு மேற்போனால் ஓர் பெருவெளிதோன்றும், அவ்வெளியைக் கண்டவுடன் வெள்ளியக்கிரியைடையலாம். நாமதற்கு முபற்சிசெய்தல் வேண்டும். அதுகூடக்கச் சிற்றின்பவல்லியா வேவப்பட்டு இருண்மலவேந்தன் எங்கட் கேதஞ்செய்யகினைந்து இங்கேவருவன். அவனையும் வளி தொலைத்தயின்பேயாம் வெள்ளியக்கிரி புதுதல்வேண்டும்.

உயிரினங்குமரன் :- என் மனதொத்த நண்ப! நானிது நாள்வரையில் இக்காயாபுரிக்குள் இருக்கும் கூறிய சுருங்கைவழியை யறிந்திலேன். சீ அதை முனி வர்பாலறிந்துவந்தது நமக்கு வாய்ப்பாயிற்று. அது கிடக்க நீகண்ட முனிவர்பால் என் னுயிர்க்குமிரான பேரின்பவல்லியைப்பற்றி ஏதாவது கேட்டாயா? கேட்டதுண்டேற் கூறுதி.

அறிவன் :- பெருந்தகாய்! ஆம், ஆம்! அவனைப்பற்றி யுங் கேட்டேன். உன்னைப் பொழிவிடைக்கண்ட ஞான்று தொட்டு உன்மேலே காதலுக் கருத்து முடையளாய் மிகவும் வருந்தாகின்று ஒருநாள் ஓர் ஊழிபோற் கழிக்கின்ற ஜென்றும், கட்டுவித்தி ஒருத்தி சொன்ன குறிகேட்டுத் தோழிகள்

தேற்றத் தேறியிருக்கின்றன் என்றும் அவர்களினார்.

உமிரிளங்குமரன் :— அப்படியா? ஜயயோ! பொழி விடைப் பார்த்தபொழுதே தன் காதற்குறிப்பைக் கண்ணினார் காட்டிச்சென்ற அப்பெண்ணமுதைத் தீவினையென் இதுநான்காறும் மறந்திருக்கிறேன். அவனுடைப் புருவம் அனைத்தும் இப்பொழுது என் கண்முன்னே தோன்றுகின்றன. காதல் பெருங்கான்றது. உள்ள முருகுகின்றது. என்புதா ஆம் உலைமெழுகாகின்றது. ஆகா! அவளேயான்,

மலையிடைப் பிறவா மணியென் பேரேனு
அலையிடைப் பிறவா வழுதென் பேரேனு
மலரிடைப் பிறவா மணமென் பேரேனு
யாழிடைப் பிறவா விசையென் பேரேனு
சொல்வது மறியேன் செய்வது மறியேன்.

[சோருகின்றன்]

அறிவன் :— (அவனைத் தூக்கித் தேற்றி) அன்பனே! கவலையொழிக். எண்ணிய பொருளை விரைவினி விடைவோம். உறுதியாக விருப்பாயாக.

உமிரிளங்குமரன் :— நண்பா!

பரிதிகண் மறைந்தனன் பறவைபாட்டடங்கின
குருதிவின்னைடந்திட மருண்மாலை குறுகுமால்
குருதிவின்னைடந்திட மருண்மாலை குறுகுமேல்
அரிதரி துயிர்நிலை யாற்றேன்நான் அன்பனே.

நண்பனே ! தணந்தாரை விரைந்துகொல்லும்
இம் மருண்மாலை என்னுபிரை வாங்காதிராது.
அதோ பார் !

இருள்ளிற மிருநீ ராக விரவிய
கொண்மூ வெண்ணுறைக் கூட்ட மாக
நாண்மீ னினங்கள் காண்மீ ஞக
விண்ணி னு மொருகடல் நண்னுதற் குண்டென
அடிவா னத்தை யிடஞக் கொண்டு
வடவையஞ் செந்தீ புடைபெயர்த் தெழுந்தென
விங்குவங் தெழுந்தது திங்களங் கோழுந்தே.

தெள்ளமுதத் துடன்பிறக்கும் சிவன்முடியி வேவளர்க்கும்
எள்ளலிலாத்தண்கதிரென் றிசைபடைத்தும்னதிராக
உள்ளமெலரம் நாந்துருக வுடலெநிந்து கரியாக
அள்ளியழல் சொரிகுதியால் ஜயையோ யனிர்மதியே.

என்னுகம் புண்ணைக் கரியுமிழும் தழல்மதியே
உன்னுகம் பெருநெருப்பென் ஞேருசிறிது மற்யாதே
பொன்னுகப் புத்தேளிர் புத்தமுதென் றனைவிழுங்கிப்
பின்னுக வழிமுந்திடுவார் பேதமைக்கு மிகவுளோந்தே.

வேறு

கன்னற் சிலையும் பூங்கணையும் கையு மாக வருமதனு
பின்னற் குஞ்சி சடையன்று சடையிற் புரிகள் பிறையன்று
வன்னப் பசப்பு நீறன்று மங்கை பாகன் நானல்லன்
என்னைப் பொருதல் சரியன்றுல் என்னே யென்னே
யுன்னியல்பே,

வேறு

வேணிலரன் கணிப்பட்ட விழுப்புண்ணின் விதுவுமிழ்
பானிலா வழல்படப் பதைப்பதும் பாராதே
நானிலா வகைசெயச் சிறுதென் றல் நஞ்சூற்ற
மேனிலா வன்றிலும் கூவமால் விதியேயோ.

நண்ப ! நீ செப்வது என்னை ! மன்மதனைய்த
மலர்வாளிபட்ட புண்ணிடையே திங்கள் தீச்சொ
சியத் தென்றல் விடமுற்று நின்றது. அது தீர்க்க
வென்றெண்ணி நீ சிவிறகொண்டு வீசுமது ஏறியுங்
கொள்ளியை ஏறத்தன்றுவதுபோல் எனக் கின்
னலே புரிகின்றது. நண்ப ! இவ்விரவு விடியாதோ !
கடலொலி யவியாதோ ! ஊழிக்காலம் புரண்டுவங்
ததோ ! என்னேயிது !

ஆழிவாய்ச் சத்த மடங்காதோ எல்வரக்கூலும்
கோழிவாய் மண்கூறு கொண்டதோ—ஊழி
திரண்டதோ வின்று தினகரனுங் தேரும்
உருண்டலோ பாதாளத் துள்.

அறிவன :— ஐபா ! அரசினங்குமர ! மனதிலை தளராதே.

ஆயிரங்கிரணத் தலரிவானவன் குணத்தைக் குன்
றில்லதயமாகப்போகின்றன. நீலமுந்திருப்பாயாக,

விருத்தம்

உண்கணை மயிர்கொள் முன்கை யுளாநிறை மாய வல்லி
தன்கடை யிட்ட மாயத் தாம்பினை யறத்து வென்ற
பொன்புனைகுமரத்தின்பம்பொருங்திடவறிவன்போந்தான்
நண்பனை யுடைய பேர்கள் நானிலத் துயர்ந்தோ ராமே.

(ச - ம் அங்கம், உ - ம் களம் முற்றிற்று)

அங்கம்: ④

④ - ம் அங்கம்:

க - ம் களம்:

இடம்: வெள்ளியக்கிரி நகரவீதி.

காலம்: முற்பகல்.

கிகழ்ச்சி: உயிரினங்குமரனுக்கும், பேரின்பவல்லிக் கும் திருமணம் நிகழுமென்பதை முரசு சுடப்பிடும் முதுக்குடிப்பிறந்தோன் முரசுத்து அறிவித்தல்.

[உயிரினங்குமரனது ஞானமந்திர வாளினால் மாயவலை அறந்துபொகத் தானும் வலி தொலைந்து சென்ற சிற்றின்பவல்லி தனது மாமனுகிய இருண்மலேவந்தனையடைந்து நிகழ்ந்தனவற்றைக் கூறி யிரக்கியமுதாள். அதுகேட்ட இருண்மலேவந்தன் அடங்க வெகுளி யுடையனுப்பக் கண்களில் தீப்பொறி பறக்கப் புருவம் நெரித்துப் பல்லைக் கடித்துக் கைகொட்டிச் சிரித்து மந்திரமாரை கோக்க வஞ்சினம் பல கூறி அவருடன் எழுந்து உயிரினங்குமரனைக் கொல்லுமாறு காயாபுரிக் கோட்டைக்குட் சென்றுன். அவன் வரவையறிந்து எழுந்த உயிரினங்குமரன், ஞானமந்திரவாளைக் கையிலேந்திக்கொண்டு, அறிவன் என்னுங் தோழன் பின்னே நின்றுதலிப்பாரிய இருண்மலேவந்தனை யெதிர்த்து நெருங்கிய அளவிலே, அவனும் அமைச்சரும் வீரரும் சிறிது நேரம் மாறுபட்டுகின்ற இகல்புரிந்து, பின்பு ஆற்று

ஈய்ப் புறங்கொடுத் தோடினுர்கள். முதுகிட்டோடு வோரைக் கோறல் தீதென வறிஞர் கூறக்கேட்டுக் கோபந்தணிந்த உயிரினங்குமரன் வாளை யுறைபுகுத்தி அவனைகு சென்று, காயாபுரிக்கோட்டையின் முகப்பி அன்ன முக்கோணச் சாளரத்தின் இரண்டு காலதரையு மடைக்கவே எடுவேயுள்ள சுருங்கைவழி வெளிப்பட்டது. உடனே அறிவனும் தானும் அதனுள் நுழைக்கு செல்லும்பொழுது, அங்கே முக்கோண வடிவாயும் நாற் கோண வடிவாயும் ஏழாநாட் பிறைக்கோண வடிவாயும் அதன்மேல் முக்கோண வடிவாயும் அறுகோண வடிவாயும் கட்டப்பட்டுப் பலவித அலங்காரங்களோடு பொருந்தி விளங்கும் அரண்களையும், ஆண்டாண்டு விளங்கித் தோன்றுங் தெய்வங்களையுங் கண்டு வணங்கிக்கொண்டு அப்பாற்சென்று ஒரு பெரிய வெளியை யடைந்து நின்றபொழுது, சந்திரமண்டலத்தில்நின்று மொழுகிய அமுததாரை யவர்கள்மேற் பட இளைப் பொழுந்து பேரெழில்பெற்று விளங்கினார்கள். உடனே வெற்றியைக் குறித்து ஊதப்படுவதாகிய ஒங்கார வடிவுடைய வலம்புரிச் சங்கின் ஒசை யெழுந்து முழுங்கியது. அந்தர துந்துபிகள் கறங்கின. வானவர் பூமை பொழுந்தார். உற்று நோக்கியபொழுது வெள்ளி மலையும் புலனுபது. அங்கனம் ஒருகாலும் காணுத வற்புதக் காட்சிகளைக் கண்டு குமரனும் தோழனும் விம்மிதமுக் குதூகலமு மெய்திசின்றூராக, சுப்பிரமணிய முனிவரும் திருநீலகண்ட மன்னனின் உறுதிச் சற்றமும் அடியார்களும் ஆண்டுத் திரண்டுவந்து குழுமி அவர்களுக்கு நல்வரவு கூறி ஆடல் பாடல்களுடன்

அவர்களை யழைத்துக்கொண்டுபோய் வெள்ளியங்கிரி யிலே பெற்றேருக்குமுன்னே கிட்டார்கள். மைந்தன் மீண்டு வந்தமையைக் கண்ட தாய் தந்தையர் அக மிக மகிழ்ந்து கட்டியனைத்து உச்சிமோங்து மடிமீ திருத்தி முறை முறையே மகிழ்ச்சிகொண்டாடினார்கள். நிகழ்ந்தவற்றைக் குமாரன் கூறக்கேட்டு அச்சமும் விம்மிதமுமடைக்கார்கள். பின்னர் குமாரனுக்குத் திரு மணஞ்ச செய்யப் பல்வேறு ஆயத்தங்களையும் செய்வித் தார்கள்.

உயிரிளங்குமரன் மீண்டு வந்ததைத் தோழிமார் வாயிலாக வறிந்த பேரின்பவல்லி அடங்கா மகிழ்ச்சியடைந்து ‘திருமணம் எப்போது நிகழுமோ?’ என்ற ஆவலுடன் காத்திருந்தாள்.

அப்போது சுப்பிரமணிய முனிவர் உயிரிளங்குமரனுக்கும் பேரின்பவல்லிக்கும் திருமணத்துக்குரிய நல்ல நாளையும் ஒரையையும் குறித்து, அதனைத் திரு நீலகண்ட மன்னனுக்கறிவிக்க, அவர் முரசுகடிப்பிடும் முதுகுடிப்பிறந்த வள்ளுவனை அழைப்பித்து மாங்கார்க் குத் தெரிவிக்குமாறு பணித்தார். அவன் வீதிகள் தோறும் சென்று மணங்கழிச்சியை அறிவியானின்றான்.]

தாதப்பறையன் :-

தந்த தத்தன தனத தத்தன
தந்த தத்தன தான தத்தன.

அந்த மின்றிய சிவசி தம்பரன்
அம்மை சங்கரி யோடு கூடவே.

(க)

அம்மை சங்கரி குடிலை பார்த்திட
அங்கு வந்தனர் விந்து நாதரோ. (ஒ)

விந்து நாத ரெழுந்து கூடிட
வந்து தோன்றின பறையர் நாங்களே. (ஏ)

தனந்த தத்த தனதன தத்த
தனந்த தத்த தனதன தத்த.

பயின்று நின்றே தரிகிட தத்தம்
பரம்பொன் மன்றில் அதுதினம் நிர்த்தம்
முயன் றிடுங்கால் அருகினில் நித்தம்
முழங்கு கின்ற பறையெம தத்தம். (க)

இயைங் தெழுந்த இசையினில் நிற்கும்
இனக் தெரிந்த வரியினில் நிற்கும்
சிவன் கரஞ்செங் துடியினில் நிற்கும்
தெரிந்த எங்கள் பறையெலி யத்தம். (ஒ)

வேறு

வேத நான்கும் தோன்றமுன் ரேண்றிய
நாதப் பறையர் நாங்களே. (க)

விந்து நாதம் நின்றமுன் ரேண்றிய
சந்தப் பறையர் நாங்களே. (ஏ)

வேத வேதியர் தோன்றமுன் ரேண்றிய
நாதப் பறையர் நாங்களே. (ஏ)

தீதி லயன்மால் தோன்றமுன் ரேண்றிய
ஆதிப் பறையர் நாங்களே. (ஏ)

வேறு

பிள்ளையார் சுழி எங்கள் கையிலே
 பெரிய மந்திரம் எங்கள் கையிலே
 தெள்ளு செந்தமிழ் எங்கள் கையிலே
 சீர்கொ னாரியம் எங்கள் கையிலே.

அடியானவன் :- இழை நக்கி நூல் நெரிடும் வழைப் பறையா, என்னடா மிச்சம் புகழ்ந்துகொண்டு நின்று கூத்தாடுகிறோம், என்ன சங்கதி.

பறையன் :- என்னவரக்கும் வன்னியசேகர முதலி. என்ன? நாவிந்தையு மிப்படிச்சொல்லுகிறது. இழை நக்கி நூல் நெரிடுவது இழிந்த தொழிலாக்கும். நயிந்தை எப்பன் நின்று கேட்க :

ஆண்டை மார்களே! நயிந்தை மார்களே!
 ஈண்டுக் கூறுதல்லேவண்டிக் கேண்மிடே!
 மண் டினிந்த கரும பூமியில்
 வங் தெழுந்த மனித உயிருக்
 கிண்றி யமையா விரண்டு காரியம்
 உண்ட யொன்றே உடைமற் றென்றே
 ஏரி னுழுத அண்ட யுதவும்
 நூலி னெசவு சிலை யுதவும்
 ஏரி னுழவும் நூலி னெசவும்
 ஒன்றி னுயர்ந்த தொன்ற தல்ல
 ஈடு கூற வேறு முண்டோ
 உடையை யுதவும் னெசவு தொழிலோ
 மானங் காக்கும் வளங்க னாக்கும்

ஈணம் போக்கும் எழிலீச் சேர்க்கும்
 பொன்னைக் கொடுக்கும் புகழை யெடுக்கும்
 அடிமை நீக்கும் மிடியைப் போக்கும்
 அரசை மீட்கும் குடியைக் காக்கும்
 சோம்பை வீக்கும் தொழிலை யாக்கும்
 நெசவு தொழிலை யிழிவு தொழிலாம்
 ஆண்டை மார்களே ! நயிந்தை மார்களே !
 தெள்ளிய நீதி வள்ளுவன் செய்த
 என்னவில் தொழிலும் நெசவு தொழிலே
 ஏந்தும் புகழ்ச்சிக் காந்தி யடிகள்
 தேர்ந்து கொண்டதும் நெசவு தொழிலே
 ஆதி சிதம்பர நாத ஞெங்களுக்
 கம்மை சுந்தரி யோடு தந்திடு
 நீதி யான நெசவு தொழிலை
 நீங்கள் விடுத்த நேரங் தொடங்கி
 வறுமை வந்தது. பெருமை நின்றது.
 அரசு போனது. அடிமை யானது.
 பெண்கள் தந்தொழில் விட்டுக் கெட்டனர்.
 பேதை மார்கள் சோம்பிக் கெட்டனர்.
 பாவை யெடுக்கள். தறியை நடுங்கள்.
 காலை மாலை நூலை நூலுக்கள்.
 ஆடை நெய்யுங்கள் பிடை போய்விடும்
 இழுந்த வரசியல் பெற்று
 வளம்பெற வாழலாம் வாய்மையீங் கிடுவே.

குடியானவன் :- அஃட சாம்பான், சொல்விளம்பி
 நிரம்பப் பாவித்தாயா ? இவ்வளவு வெறிக்கள்ளு
 எவ்விடத்தில் அம்பிட்டது.

பறையன் :- நான் நயின்தை! நான் குடித்த கள்ளு உங்கே ஒருவரும் குடிக்கவில்லை. அவர்கட்டுக் கிடைக்கவும் மாட்டாது. நயின்தை சொல்லுமேறன் கேட்கக் :-

முக்கோண மான நெடுந்தீவி வங்கு
முளைத் தெழுந்தேதார் தாலப்பளை
அக்கோண மாறையுங் தாண்டி நிமிர்ந்தெழுந்
தப்பாலும் போனதத் தாலப்பளை. (க)

அந்தப் பளையிலோர் வெள்ளைப்பா ளாவந்து
அறிவன் தடியினாற் றட்டிவிட
முந்தி யொழுகிய வெள்ளைக்கள் ளாச்சப்பி
மூக்குமுட் டக்குடித் தேன்நயின்தே. (ஏ)

ஆறுதலங் கண்டேன் அப்பால் வெளிகண்டேன்.
அவ்வெளி யூடோரு சோதிகண்டேன்
எறுவெறி கண்டேன் அந்த வெறியினால்
என்னையுங் கண்டில ணென்னயின்தே. (ஏ)

குடியானவன் :- தீண்டாத சாதிப் பறையா! கள்ளைக் கொள்ளையாகக் குடித்துவிட்டுவந்து அறம்புறமாய் வெறிகொண்டாடுகிறோ? அப்புறம் போடா.

பறையன் :-

தீண்டாத சாதிநா மென்றே—எம்மைச்
சேராது விடவேண்டாம் ஆண்டமாரே
ஆண்டவ ஞர்ப்படைப் பில—நாக்கள்
அரியப்படைப் பாமையே யாண்டமார்களே

அரசன் பணி புரிகுவோம்—கலி
 யாணமுரசினுக் கறைந்தறி விப்போம்
 உரிமை நெசவு தொழிலால்—உங்கட்
 கோதுமூடை தந்துமது மானங்காப்போம்
 சாவுக் குரிமை யுடனே—வந்து
 தக்கபறை கொட்டுகுடி மக்களியாமே
 வாழ்வுக்கு முங்கள் முன்றிலில்—வந்து
 வாழ்த்துகின்ற நல்லகுடி மக்களியாமே
 புலையரென நெம்மைத் தள்ளுவீர—கல்வி
 புகட்டாது விட்டதனுற் புலையரானேம்
 உலைவிலாக் கல்விதங் தீரேல்—நாங்கள்
 உங்களைப்போ ஸாசார முடையராகுவோம்.

குடியரானவன் :- அடா அவன் கள்ளைக்குடித்து வெறி
 யேறி ஞானம்பேசுகிறேன். அதுகிடக்க என்னடா
 பறை.

பறையன் :- நான் நயிந்தை வெறியிலை. என்னென்
 னவோ பேசுகிற னெண் னுகுது. கிடக்கட்டும்,
 பறையடிக்கிற சங்கதியைக் கேட்கக் :-

கருவி மாழுகில் பருவமழை பொழிக
 மன்னவர் மன்னவன் செங்கோல் சீடுக
 மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
 தீதின் ரூகத் திருவளர்க் தோங்குக
 பகியும் பினியும் பகையும் நீங்குக
 அசைவில் பெருவள மகனிலம் சரக்க
 இருகில மக்க ஸியாவருங் கேண்மின் !

விரிபுகழ் வெள்ளி வியண்கிரி யானும்
 மன்னவர் மன்னன் வரனவர் காவலன்
 ஒன்னலர் கோளரி யுற்றவர் கற்பகம்
 பொன்னேரு பாகன் தன்னிக ரேகன்
 நீல கண்டன் பாலக னன
 செயிர்தீ ரூயிரிளக் குமரங் யகற்கும்
 அழகினில் மலர்மா னறிவினிற் கலைமான்
 நல்ல பேரினப் வல்லி நாயகிக்கும்
 ஆன்றவ ராய்ந்த வருந்தமிழ் முறைப்படி
 ஏன்ற கடிமண மின்றெட்ட டாநாள்
 மேவரு மாதவின் யாவரும் வம்மின் !
 விளவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
 பழமணல் மாற்றுமின் ! புதுமணல் பரப்புமின் !
 நித்திலைப் பந்தர்கள் பத்தியி னிடுமின் !
 நீல விதானம் வரலிதி னமைமின் !
 பூரண கும்பம் பொலிவுற வைமின் !
 பாவை விளக்குப் பலவுடன் பரப்புமின் !
 பொன்னம் பாலிகை மண்ணிடை நிரைமின் !
 காய்க்குலைக் கழுகும் வாழையுங் கரும்பும்
 பூக்கொடி வல்லியும் வஞ்சியு மஹைமின் !
 பத்தித் திண்ணையும் பசும்பொற் றானத்துத்
 தொத்துத் தாமம் துயல்வர நாற்றுமின் !
 சீலைக் கொடிகளும் சித்திரத் துவசமும்
 சாலையும் மாடமும் மேலுற வஹைமின் !
 அன்னச் சாலையும் தண்ணீர்ப் பந்தரும்
 வன்ன மஞ்சனச் சாலையு மஹைமின் !
 அருந்தவர்க் கீமின் ! ஆதுலர்க் கருத்துமின் !

பற்று மாக்க டம்முட னயினும்
 சேற்றமுங் கலாமும் செய்யா தக்லுமின் !
 ஆனும் பெண்ணு மாமிரு திறத்தரும்
 அணிவன வளிந்து புளைவன புளைந்து
 முடிப்பன முடித்துப் பூசுவ பூசி
 திருமணக் காட்சி காண
 வருகுதிர் மன்னர் மன்னன்கட் டளையே.

இதுதானுக்கும் பறை. நான் நயின்தை நாலு
 தெருவஞ்சுற்றி அடித்துக்கொண்டு வரவேணும்.
 பின்னை நிக்க நயின்தை வாஹேன்.

[பறையன் போகிறுன்]

விருத்தம்

படிமிசைக் குமரன் வெள்ளிப் பரங்கிரி யெத்தி யாக்கே
 கடிகமழ் மூல்லைப் பைந்தார்க் கருங்குழ வின்ப வல்லி
 துட்டாரிடைவதுவையுர்க்குச்சொற்றனன்பறையனென்பர்
 குடிமகள் பெருமை தன்னைக் கூறிடற் கெளிய தாமோ.

(ஞ - ம் அக்கம், க - ம் களம் முற்றிற்று.)

ஞ - ம் அங்கம் :

உ - ம் களம் :

இடம் : வெள்ளியங்கிரி யரண்மனை.

காலம் : நாடுப்பகல்.

சிதழ்ச்சி : திருமணம்.

கப்பிரமணியழுனிவர் :— அரசர் பெருமானே! அதி
மணத்திற்குக் குறித்த முகர்த்தம் நெருங்கியது.
இனி மணமகளை மஞ்சன நீராட்டி அலங்கரிப்
பித்து மணவறைக் கழைத்துவரக் கட்டளையிட
தருள்க.

நீலகண்டமன்னன் :— (சிவகாமித் தாயாரைப்பார்த்து)
பூங்கொடிபோல்வாய்! மணமகளை யலங்கரிப்பித்து
மணவறைக் கழைத்து வருதற்குச் சேடியரிடம்
கட்டளையிடுவாயாக.

சிவகாமித்தாயர் :— அதி ஞானப்பூங்கோதாய்! மண
மகனுக்கு,

ஐங்கு விரையினும் ஐயிரு துவரினும்
ஈரெட்டிரட்டி யோமாவி கையினும்
ஊறிய நங்கீர் உரைத்த வாசனைய்
நறுவார் குழற்கு நலம்பெற வாட்டி
புகையிற் புலர்த்தி வகைபெற முடிமின்!
கனபச் சேறு வளமுற ஐட்டிப்
பஞ்சின்மெல் லடிக்குப் பஞ்சி யெழுதுமின்!
மகர வாழி பேனி காலாழி

வகைபெறு வீரலணி மெல்விரற் செறிமின் !
 பாத சாலம் பாடகஞ் சிலம்பு
 நாதக் கண்கிணி நல்லடிக் கணிமின் !
 தவாஅ மணிசேர் கவாஅனணி செறித்து
 நீலப் பூந்துகில் நிறங்கிள ருடைமேல்
 வாலிய விரிசிகை வளம்பெற வளைமின் !
 கண்டார் விழையுங் கண்டிகை தன்னேடு
 தண்டாத் தூமணித் தோள்வளை சார்த்துமின் !
 சூடகங் கைவளை வால்வளை பரியகம்
 ரீது முன்கை பிறங்கிட வணிமின் !
 ஆய்ந்த மாணிக்க ஆழியும் பிறவும்
 காந்தண் மெல்விரல் கரப்ப வணிமின் !
 நலம்பெறு வீர சங்கிலி பூண்குாண்
 வலம்புரிக் கழுத்தி லாரமோ டணிமின் !
 கயிற்கடை யொழுகிய காமர் தூமணி
 செயத்தகு கோவையிற் சிறுபுற மறைமின் !
 இந்திர கீலமும் வயிரமுங் குயிற்றிய
 சுந்தரக் கடிப்பினைக் காதிணிற் ரூடுமின் !
 சீதேவி யென் னுங் தெய்வப் பணியுடன்
 வலம்புரி பூரப் பாளை வடதென்
 பலவி வகையும் மென்குழற் கணிந்து
 விதுப்புறை பழித்த கதிர்ப்புற நெற்றியில்
 கிந்துரத் திலகங் தீட்டிக் கொந்தவிழ்
 கோதை வேய்ந்து குறைபல தீர
 கேய்யோ டையவி யிட்டுப் பையென
 அனிச்சம் பூமே லடியினை பொருந்த
 தனிப்பொலங் கொடியினைத் தம்மினே விண்டே.

(சேடியர்கள் பேரின்பவல்லியை மஞ்சனமாட்டி ஆடைபுனைக் தணியணிந்து மணப்பந்தரில் அழைத்துவந்து உயிரினங்குமரனுக்கு அருகே நிறுத்த, அவள் தன் கையிலிருந்த பணமாலையை அவன் கழுத்திலிட்டாள். உயிரினங்குமரனும் அவனுக்கு மணமாலை சூட்டிச் சுப்பிரமணியமுனி வர் மணவிழைபுரிய மங்கலநாண் தரித்து எரிவலம் வந்து அருந்ததி கண்டிருந்தார்கள். அப்பொழுது பெரியோர் அறகு மரிசியுங் கலந்து அடியிலும் முடியிலுமிட்டு வாழ்த்துகின்றார்கள்.)

வாழ்த்து

இன்பவல்லி குமரனே டிரதியுமதனு மென்னவே
இன்றுபோல அன்புநீதி யினிதுவாழி வாழியே.

ஆலகால முண்டிருண்ட நிலகண்ட ராசபால
னன்குமர னின்பவல்லி அன்போடுழி வாழியே.

அறிவுமுயிரு மரியுமதியும் அலருமணமு மென்னவே
அன்புமருஞு மின்புமகிழ்வு மாகவாழி யூழியே.

「குறத்தி வருகின்றான்」

குறத்தி :- அம்மா ! நானும் கல்லேரத்தில் வந்தேன்.
நான் குறிசொன்னபொழுது அம்மா கிரித்தது
நினைவிலிருக்கிறதா ?

தோழி :- அம்மா! நீ சொன்னபடி எல்லாம் ஆய்விட்டது. நல்லதருணத்தில் கீ வந்தாய். இப்பொழுது ஒரு சோபனம் படி.

[பாடுகிறோன்]

சோபனஞ் சோபனஞ் சோபனமே சுப
சோபனஞ் சோபனஞ் சேரபனமே
மாமண வரளற்கும் பேரின்பவல்லிக்கும்
மன்னவர் மன்னற்குங் தேவியர்க்கும்
ஷுமலி மன்னுயிர் யாவுக்கும் பேரின்பாம்
பொங்கிடச் சோபனஞ் சோபனமே.

கப்பற்பாட்டு

வலேலோ வலவலி—தத்தெய்யா
வலேலோ வலவலி
மாலரன காயக்கப்பல்—வெகு
மாயமேனு வேகக்கப்பல் (வலேலோ)

முடுகு

ஜிம்பெரும் கூத்து னாலுருவ மாகி
அறநாலு தத்துவப் பரம்மரம் நாட்டி
நப்புமறை யோறைந்தை யுள்ளே வகுத்து
நண்ணுக்கலை யாதியோ ரைவர்தொழில் புரிய
உம்பரோ ரைவர்சின் றுள்ளே யியக்க
உலகுவல மாயோடி வருகின்ற கப்பல் (வலேலோ)

மாருத பிறவியெனும்—கொடிய
வாரிதியி லோடுக்கப்பல்

முடிது

எறுவினை பெதிர்வினை யியற்றுவினை யாலே
 இன்பதுன் பச்சரக் கேற்றிவரு கப்பல்
 குறுமிடை நடிராடி பிங்கலைக் கொண்ண
 குலவுவளி யொருமூன்றி லேசமுலுங் கப்பல்
 ஆதிபரா சத்தி சுக்கான் பிடிக்க
 அவரின்கி மூரரவர் ஆஞ்சா னிமுக்க
 சோதியுள திருநீல கண்டமீ காமன்
 சுற்றிவர வேஷிட்ட வற்புதக் கப்பல் (வலேலோ)

சுப்பிரமணியமுனிவர் :-

ஆவன ஏரைப்பன் யாவருங் தேண்மின் !
 முந்தீர் வளைஇய விந்தெடும் புஷ்பில்
 எய்துதற் கரிய மக்கள் யாக்கையை
 எய்தி நல்லுயி ரேன் றகொண் டொழுகும்
 அறமெனப்படுவ வோரிரண் டென்ப—அவைதாம்
 இல்லறந் துறவற மென்றிகி ஞேரே
 பின்னர்க் கூறிய பேரறங் கிளப்பின்
 அகத்தி னுசையும் புறத்தி னுசையும்
 ஐம்புலக் குறும்பும் வெம்பிட வாடி
 கிந்தையுஞ் செல்லாச் சேணெடுங் தூரத்து
 அந்தமி லின்ப மடையனோற் பதுவே
 இல்லற வியல்பு சொல்லிய புகினே
 துறந்தோர் தமக்கும் துவ்வா தோர்க்கும்
 இறந்தவர் தமக்கும் இறையவர் தமக்கும்
 அருந்தவர் தமக்கும் விருந்தினர் தமக்கும்
 பற்றிய சுற்றத் தவர்க்கும் மற்றவர்க்கும்

அன்பு மருஞாங் தாங்கி யின்புடன்
 ஐம்புல நுகர்ச்சி மனையிடைப் பெற்று
 பாலி னுங் தேனி னும் பழத்தினு மிரிக்கும்
 மழலைத் தீஞ்சொற் குறுகுறு தளர்ந்தை
 கண்கிணிச் சீறடி மைந்தரைத் தங்கு
 வாழுத வென்று வசுத்தனர் புலவர்
 வாழுங் காலைத் தாழ்விலா தென்றுங்
 காப்பன கேண்டின் ! கடிவன கேண்டின் !

“ தெய்வங் தெளிமின் ! தெளிக்கோரப் பேறுமின் !
 பொய்யுரை யஞ்சுமின் ! புறஞ்சொற் போற்றுமின் !
 ஊனுண் றெமின் ! உயிர்க்கொலை நீங்குமின் !

தானஞ் செய்மின் ! தவம்பல தாங்குமின் !
 செய்கன் றி கொல்லன்மின் ! தீட்ட பிகழ்மின் !
 பொய்க்கரி போகன்மின் ! பொருண்மொழி நீங்கன்மின் !
 அறவே ரவைக்கள மகலர தனுகுமின் !
 பிறவே ரவைக்களாம் பிழைத்துப் பெயர்மின் !
 பிறர்மனை யஞ்சுமின் பிழையுபி ரோம்புமின் !
 அறமனை காமின் ! அல்லவை கடிமின் !

கள்ஞாங் களவுங் காமழும் பொய்யும்
 வெள்ளோக் கோட்டியும் விரகினி ஸொழுமின் !
 இளமையுஞ் செல்வழும் யாக்கையும் னிலையா
 உள்காள் வரையா வொல்லுவ தொழியாது
 செல்லுங் தேவத்துக் குறுதுணை தேடுமின் !
 மல்லல்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென.”

மேற்கூறியபடி தீமையை விலக்கி நன்மை கடைப்
 பிடித்து என்றுமழுயா வின்பமெய்தி வாழ்விராக.

வாழ்த்து.

மாதழும் மாரி பெய்க வளம்பல சுரக்க மன்னன்
திதிலா தரசு செய்க செந்தமிழ் தழைத்து வாழ்ச
ஏதமி ஸஹக ணோங்க இறையரு ணொங்கு மல்க
ஒதுமைந் தெழுத்துநீறு மோங்குக வலகமெல்லாம்.

வாழிதிரு நீலகண்டன் வாழிசிவ காமியம்மை
வாழியுயி ரினங்குமரன் வாழிபே ரின்பவல்லி
வாழிசுப் பிரமணிய மாமுனிவன் வாழியரோ
ஊழியவன் ரேண்ட ருயர்ந்து.

(ஞ - ம் அங்கம், உ - ம் கனம் முற்றிற்று.)





அனுபந்தம்

க - ம் அங்கம் :

[பேரின்பவல்லியும் தோழியும் வணத்தின் அழகு
காண்கின்றார்கள்]

இ-ம்—இந்-தோ.

க - ம் களம் :

தா-ம்—ஆதி.

பே :-

இந்த வணத்தி னலங்காரம்—இதை
என்னென் ருஹரப்பே னிக்தநேரம்—ஈறு
மூல்லை மலர்வண்டு ரீங்காரம்—செவி
புல்லமயி லாடுஞ் சிங்காரம். இந்த

தோ :-

கார்வர விரிக்குங் கொன்றை—பசங்
கனகஞ் சொரிவதுபா ரொன்றை—அஃதா
சீர்பெறு பசங்கிளி னின்றே—சுவை
தேன்மொழி பயில்வது கன்றே. கார்

பே :-

பாவலர் பகர்பரி சாதம்—மறு
ஷுஷி அுயர்ந்ததென்றன் வாதம்—மணம்
மேவும் மகிழ்ச்சியோ டெர்காதம்—தொட
மெய்யுங் குளிர்ந்து தரும்சிதம். பாவலர்

தோ :-

சண்பக மலரொடு மூல்லை—பிற
சாதியி அுயர்ந்ததென் சொல்லை—ஏடு

பண்பொடு மூக்கிலே வல்லை—சொலும்
பாரி சாதமுள தொல்லை. சண்பக

(இதுவுமது)

ஓ-ம்—அமிர்தவாகினி. தா-ம்—ஐதி.

பே : -

மகிழ்ச்சி யூறுதுமனக் கவற்சி
கொள்வது மேலீனு
கவற்சி கொள்வது மேலீனு
காதல்மிகுந்த தோழி. மகிழ்

தேர : -

சந்தன விருட்சமதைத்
தழுவியின் புறுதல்போல்
தழுவியின் புறுதல்போல்
தலைவியின் புறுததால். சந்தன

பே : -

கருங்குலலை மலரைக்
கண்டனையா எங்கேனும்
ஏண்டனையா எங்கேனும்
கண்களிரண்டை மானுங். கருங்

தேர : -

நிருள்ளோர் தாளில்நின்று
நிட்டைசெய்வதைக் கண்டேன்
நிட்டைசெய்வதைக் கண்டேன்
நினக்குத்தருவேன் தொண்டேன், நிருள்

[உயிரினங்குமரன் வனத்தின் அழகுகள்கூறுவது]

இ-ம்—அரிகாம்போதி.

தா-ம்—ஆதி.

உயிரி:-

பல்லவி

என்ன சிங்காரமே

ஏதழ காபுரி மீதிலு மேமிதும் என்ன

மகுடங்கள்

எத்திக் கினுமழ கொத்துத் திகழ்தரு

முத்துப் புரிசிக ரொத்துத் துதைமலர் என்

என்னிரண்டு கண்தெதருண்

டெழுந்தகங் குளிர்ந்திலங்க என்

சரணங்கள்

என்னென்ன பேரழகு

என்னென்ன கீதிலைச்

வன்னமயி லாடுமெழில்

மாங்குயில்கள் கூவியிலைச்

அங்னமிலை வரவியிலை

ஆங்கமல பிடமைடை

துன் னுமலர்ப் பூக்கிரை

சோதிலிரி சோலைவரை

சுந்தர மிகுந்திலங்குங் காட்சி—நாவால்

சொல்லமுடி யாதேவெகு மரட்சி—உயர்

அந்தரத் தவர்கள்புரிய மாட்சி—இதற்

காருமிலை நானேயொரு சாட்சி

ஆரமேவுவாச மீதுலாவுகைச்

கேராநி டுல்லாச மோடுதெண்றல் யீச என்

[உயிரினங்குமரன் பேரின்பவல்லியைக்கண்டு கூறுவது]

இ - ம் — பியானு .

தா - ம் — ஏகம் .

யாரோ தெரியவில்லைபே—என்முன்கிற்பவள்—யாரோ
சீராரும் பாற்க—வில்—சேருங் திருமகளோ
வரா ரிசைத்தமிழை
எங்களுக்கிகின்றருள் வென்கமலப் பொன்னே—யாரோ

[பேரின்பவல்லி உயிரினங்குமரனைக் கண்டு கூறுவது]

திற்கநிற்கச்சோ. (மெட்டு)

என்—உள்ளமெல்லாங் கொள்ளை கொள்ளும்
வள்ளவிவடேனு—இவன்
கொள்ளுமருண் நோக்கமென்னை
மெல்ல மெல்ல உள்ளுருக்கும்—உள்ள

க - ம் அங்கம் :

உ - ம் களம் :

[சிவகாமித்தாயார் திருஞலகண்டனை வணங்குவது]

மதியணிந்தசிவ (என்னும் சந்தப்படி)

அடி பணிந்தேன் —ஆருயிர்நாதனே
அம்புவியில் மன்னர்பணி
செம்பொற்பாதனே
ஆழிகு மூலகமதில்
வாழியுழி வளமுடனே
தாயரை யேபுரை தேமேவரு
சார்பாயே சீர்தாழ் வேயிலா அடி

நல்லது யாதவி (மெட்டு)

திருநீலகண்டன் :-

முன்னெரு நானு மில்லாதே—யின்று
முண்ட கவலையென் மாதே—யிளிஃ
தென் தூட னுள்ளதோர் சூதே—எனக்
கியம்புதிநீ வாய் கூசாதே முன்

நல்வாக்து (மெட்டு)

உயிரினக்குமரன் :-

நல்லாசி தாருமம்மா
நான் வேட்டை யாடிவர
நான் வேட்டை யாடியிவன்
நாடவராந் தாருமம்மா.

சிவகாமித்தாய் :-

உன்னை வனம்ணிடுக்க—மனம்
ஒப்புமோடா கண்மணியே
ஒப்புமோடா கண்மணியே—இந்த
ஒண்டொடிநான் என்னசெய்தேவன்.

தாய் :-

ஆங்காரமான சிங்கம்—ஆங்கு
நிங்காத கோபப்புலி
ஆசைப்பேய் வாழும்வனம்—நி
அங்குசெல்வதே கவனம்.

குமரன் :-

தந்தைத்தாய் ருங்கள் துணை
சார்பிருக்க எந்ததுக்கு

எந்தவினை வந்துசேருப்—என்
தாயை யஞ்சாதிரும்.

தாய் :—

வஞ்சலீன புரியும் மோக
வல்லி யெனுக்கொடியாள்
நஞ்சமிர்தக் தந்துபொல்லா—மாய
வஞ்சவலை வீசிவெல்வாள்.

குமரன் :—

அன்னையைப்போ லாதரிக்கும்
அறிவனென் னேடிருக்க
பின்னமென்ன வந்துசேரும்—என்னைப்
பெற்றதாய் விடையீருவாய்.

தாய் :—

போய்வருவாய் சுகழை—இந்தப்
பூஸவசொற்படி செய்மே
நீவருவாய் மகளீன—நின்
தந்தைங்களைவாய்ச் சுதனை.

க - ம் அங்கம் :

ஈ - ம் களம் :

[இருண்மலவேந்தன் மந்திரிமாருடன் வருதல்]

மானே வாடி (மெட்டு)

யாதுசெய்வ தோதுவீரே
நீதிமதி மந்திரிமாரே—யாது
ஆனநீல கண்டன்மகன்
இதோகானில் வேட்டையாடி

அங்குதிற்கி ரூடினனவே
பிங்கிவன் சொன்னுண்
எனதாற்றலை யுன்னுன்—வெகு
மாற்றல் நன்னுண்
மானமுட னேயிவீனை யாது

சாலவபுரிது (மெட்டு)

சிற்றின்பவல்லி :—

வந்தனம் புரிந்தேன் என் மாமாவே—உன் றன்
செந்தளிர்ப் பதவினை சேர்ந்தேனே
எந்தனை யழைத்தத்தே துள்ளக்கருத்தோ
இன்புற உரைப்பிர்ளன் கோமானே—யாரை
யுன்புடையாக்குவதென் சீமானே வந்

இ-ம்—சங்கராபரணம்,

தா-ம்—சாபு

இருண்மலவேந்தன :—

காட்டிலே நின்று வேட்டை யாடுகிறுன்
அவீனீநியும் மாட்டியே—மயல்
காட்டிக் கூட்டிடுவாய்
கூட்டு வாயெயில் வாட்டு மன்னை
வீட்டியே ஜெபங் காட்டுவேன் யான்
நாட்டி ஒள்ளவர் கேட்டுளங்களி
யாட்டயர்ந்திட நீலன் மகனவன் காட்

சாசக்காறு (மெட்டு)

சிற்றின்பவல்லி :—

ஆசையுள்ள மாமா—எந்தன்
அரியதங்கிரம் போமா ஆசை

நேசமுள என் ஆசைவலையை
வீசி அவனை நேகித்திமுப்பேன் ஆசை

கனம் சந்தர் மோகன (மெட்டு)

உயிரினங்குமரன் :-

பளிக்குக்கற் பதித்தபொற்
பசுமையீட்டிய மூன்று
பட்டின மெதுவெனப்
பகர்ந்திடுவாய்.

அறிவன் :-

விசும்பில் வெண்மதிபோன்ற
விந்துமா நகர்தன்னில்
விளங்கிடு மீசனரன்
தெரிந்திடுவாய்.

உயிரினங்குமரன் :-

வெண்மையுடன் பொன்சேர்க்கு
விளங்கும் இராச்சியமேதன்
ருண்மையுட ணெனக்கு
உணர்த்திடுவாய்.

அறிவன் :-

ஆண்மை மிகுத்துளவெம்
அரசற்கரசர் தம்மின்
தாழ்மைசெய் அநந்தரின்
தங்குமோ கனபுரி.

உயிரினங்குமரன் :-

பரித்தியி நேளிகாணுப்
பான்மைய னேகவில்லம்
தெரிகுதலை யேதனச்
செப்பிடுவாய்.

அறிவன் :-

அரசனுக்கையை மீறி
அவத்தொழில் செய்து ஓளாகர
அடைத்து வைத்திடுமரன்
அறிந்திடுவாய்.

உயிரினங்குமரன் :-

குற்றிவந்தேன் (மெட்டு)
கண்டங் கண்டமா யுடலைத்
துண்டக் துண்டமாக வெட்டி
காக்கை அருந்த அவர் நாக்கை யறுப்பாரதை
கண்டே யச்சம்கான் கொண்டேனே—அலரியென்
விண்டே விம்மிதங் கொண்டேனே. [வாய்

செக்கி ஹுடலைத் திட்டு
நெக்க நெக்கவீவ நெரித்து
செக்கக் சிவந்த செம்பை
நக்க நலிசெய்து மின் னும்
செக்குலக்கையா லடிப்பாரோ—நன்பா இதைநான்
செப்பவேஇ தாகாதாகாதே—ஜூன்யபோ வேறு
தொக்கவிட மதனையார்க்கும்
மிக்க கனிப்புடன் அருத்தும்

துட்ட ரூடலதை வெட்டி
 சிட்டி புளைந்து வேறு
 தூக்கினிலே போட்டிஉவரே—ஊசிமுளையை
 நாட்டியதில் வாட்டிஉவரே—இதிற்புகாது
 தப்பிடவே வேறுவழி
 அப்பணதி அர்ச்சனையே
 செப்பமுடனே செய்வீரிச்
 சிறைதனிலே சேர்த்திட்டலோ கண்டங்

2 - ம் அங்கம் :

(இ) - ம்—தேசி.

2 - ம் களம் :

(ஈ) - ம்—ஆதி.

சிற்றின்பவல்லி :-

கோசிகம்ப்ரீதகமே கோதில் பச்சிலையரத்தம்
 வாச நுண்டுகில் வடகம் வண்ணமிகு சண்ணவுடை
 கேசமுள்ள பஞ்சிரட்டு
 நேர்மையுள்ள கவற்றுமதி இங்குமிகையே—ஏங்கள்
 நகையே.

பொன்னெழுத்துக் குச்சரியே போற்றுபொங்கர் காளக
 மென்மையுள்ள தேவகிரி வேறுமிந்திர கோபமுயேமும்
 வேறுலட்டுப் பாடகங்கள்
 வேறுமுளசீலை வகையுமடனே வளமுடனே திடமுடனே
 காஸ்மீரமோடு குறுநாடு பறைல் பட்டுவகை
 விசுபுகழ் கார்மடியும் வேமாவெரடு சீனவுடை
 கோதையர்கட் காசையுள் கோயம்புத்தூர்
 சீலை வகையிலையே ஏங்கள்களையே எங்குமிலையே

வீரர் :-

“அடிப்போ மடல்கெதிப்போம்—முகத்
திடிப்போம் குடலெலுப்போம்—இடிப்
பொடிப்போம் வசைதுடைப்போம்—உயிர்
குடிப்போம் வழிதடுப்போம்—பழி
முடிப்போம் இனிகடப்போம்.”

ஓ-ம்—சிறீரா.

தா-ம்—நுபகம்.

உயிரினங்குமரன் :-

தினமேவன வேட்டை யாழிடுங்
தீர வீர சூரன் யானே தினமே

அநுபல்லவி

புனமே யழித்திடு மாமிர்கம் -
தனையே வதை செய்வே யிதோ
இனமான் மதகரி வேங்கையோ
ஷன்டீத மரைதனை நாடியே தினமே

சரணம்

எத்திக் கினுமுள யாளிசிங்
கத்தைச் சிதைசெய வேயிதோ
கத்தித் திரிந்திடுக் காண்டாமிர
கத்தோ டருங்கடு வாவையே தினமே

சிற்றின்பவல்லி :-

காணக்காண என் கண்களுங் கூகுதே
கதிரொளிபோ லெங்கும் வீக்கே காணக்

நானே ஆதிசீட னவேனன்றுல்—அந்த
நான்முகப் பிரமன் தன்னால் ஆகுமோ
நாகரிகத் தொழிலே கற்றார் சிறபி
பூமிக்குள்—நாடிச்செய்—வைதிக்கை காணக்

என்ன சிங்கரம் இவன் ரூபமே—எனக்
கேற்ற எழிலாளினம் பருவமே—இந்த
மன்னன் நடையுடை யொய்யாரமே—வன்போல்
மாதர்மனம் வலிக்கும் மெய்யாரமே,

இ-ம்.—காம்போதி.

தா-ம்—நுபகம்.

உரிரளங்குமாரன் :—

மானே மடமாமயிலோ குபிலோ—இந்த
மாதிவருக் கேதுநிசர்
காதலுட ஞோதுமிவள் மானே

மழைகுழலோ விழியலோ
மதிநுதலோ வரிசிலையோ மானே

மன்னுந்துவ ரிதழேவகை
சின்னஞ்சிறு முகையேநகை மானே

மனத்திலா தரவேமிக
மலர்க்க ஞைசியுண்ணிருக மானே

மதன்சரம் புகுந்தினம்
மதன்தருந் தினந்தினம் மானே

அநுபல்லவி

தேவீனு அவள் தேமலர்த் தூமொழி
தீமதுரப் பாகுசிதத் தோடனவு வாரமுதை-மானே
சரணம்

சாந்துணையுங் தவமீமை பெரிதே முயல்
வேங்கரையு மயலே வெறிதே புரி
வாய்ந்த செஞ்சரணங்க் கலசங் தோய்ந்த
வஞ்சிப் பூங்கொடி சிருடை
பஞ்சிற் சிறதி யேங்கை
செஞ்சொற் றேமொழி தாவிடை
கஞ்சத் தேவளர் மாதிவள் மானே

இ-ம்—தேசிகம்.

தா-ம்—ஏகம்.

உயிரினங்குமரன் :—

காட்டகத்தேயுலாவும் காரிகையே ஸியார்? —யான்
கேட்டதினுற் றுன்புருது கிளத்துவாய்லன் ஊர்பேர்.

பேரின்பவல்லி :—

மாறுகொண்டெனை மறந்தால்
மன்னவானன் ஊர்பேர்
கூறுவதி லென்னபலன்?
கோவேநீர் புகல்லீர்.

உயிரினங்குமரன் :—

என்னவென் றிசைத்திடு
என் மேமற் பிணக்கைவிட்டு—ஆசை
மன்னுடைன அன்று சோலைகண்டஞான்று தொட்டு,

ஈ - ம் அங்கம் :

க - ம் களம் :

எல்லா பவஞ் சேப்துள்ளேனே என்ற மெட்டு

தோழி :-

அம்மனை கழங்கு பந்து

போம்மைகள் புளைகிலாய் நீ—அம்மனை

நம்மொடு மொழி விளம்பி—நாடாததே தன் ?

பேரின்பவல்லி :-

உந்தனுக்கு நான்மறைத்து

எந்தனுள்ளத் தோர்க்குத்து—உந்

சுந்தரப்பொற்றோழி என்மனங்கு—சொல்லநானுகித.

தோழி :-

என்னவென்று எந்தனுக்கு

வன்னமட மாமயிலே—என்ன

இங்கிமிடக் கூறி வுங்குறை—யீதோதீர்க்கிடேன்.

பேரின்பவல்லி :-

நெஞ்சையு முருக்கிமனத்

தஞ்சபுல னுங்கலீக்தேன்—நெஞ்

வஞ்சிநான் மயங்கி நின்றேன்—வள்ளவினாலே.

தோழி :-

நீலகண்ட வேந்தன்மகன்

நேரினங் குமரன் அங்கே—நீல

சாலவன வேட்டையாட—சாபிவாருவான்.

தேழி :-

காட்டி வைத்த தெய்வமும்மைக்
கூட்டி வைக்குமே கலங்கீர் — காட்டி
வாட்டமிக வேண்டாயினி—வாருமெம்தோடே.

மன்னவாநானிதம்து (மெட்டி)

பேரின்பவல்லி :-

மனமது யிகவுருகுதீத—மனமது
மாமதனுமே சினமா
யோதுமலர் வாளிஷிட மனமது

அங்பல்லவி

வண்ணப்புஞ் சோலைதனில்
வந்துகண்ட என்னிறைவன்
பொன்னைப்போற் கருணைமுகம்
பொழிந்துவந்து காண்பதெப்போ
போதவிழிநீர் சொறிய
காதல்வெகு வாய்விரிப மனமது

எத்தனைதரமுரை (மெட்டி)

பேரின்பவல்லி:-

மண்ணினிலே யானிவதேனூர்
பெண்ணுரு வாய்ப்பிறக்க மண்ண

குறத்தி :-

கொஞ்சக் கஷ்டம் கொக்கிருக்கு
ஶஞ்சவேண்டா மம்மைநீ
கெஞ்சனண்ணங் கொண்டமன்னன்
கொஞ்சிக் கூட்டிப் போகுவான்.

ஈ - ம் அங்கம் :

உ - ம் களம் :

ஏழையேன்போல் (மெட்டு)

சிவகாமித்தாய் :-

காலகண்டத் தெய்வமே
கலங்கிறேன் தியங்கிறேன் கால

காலாதி காலமாய்க் காணவில்லை
ஏலாதையாவினி யென்னசெய்வேன்
எந்தனைப்பார் என்வினைதீர் கால

காணேனே மைந்தனை என்னசெய்வேன்
வினேன் கலங்கியா நெங்காண்டுப்பேவன்
காரிகையான் ஏதுசெய்வேன் கால

என்னவேன் ரெந்தனுக் கேயுறைப்பிர்
மன்னவா விப்பலைன யிசைப்பிர்
மாதுநானு மேதுசெய்வேன் கால

ஈ - ம் அங்கம் :

உ - ம் களம் :

கண்ணால் திறும்பி (மெட்டு)

சிற்றின்பவல்லி :-

ஜியாநான் செய்திட்ட தீக்கேதையா—இவ்
வடியாளோச் சுற்றிருக்கன் பாருமையா ஜியா

உயிரினங்குமரன் :-

பொய்யுறை நாடிப் புகல்வதென்னேயி பொய்

சிற்றின்பவல்லி :—

பொன்னடி சூடிப் பணிந்தேன்—பொன்—ஜூயா
முன்னெருநாளு மென் னுடனில்லா
வன்மமீதேதோ வல்வினைச்சூதே
வாய்திறந்தே யென்னுரை
வழகாத தேனே

உயிரினங்குமாரன் :—

ஏதடி நீவெகு சூதாகவே—இங்குநீ பேசிடாதே போடி
விரைவாயோடி—இதுயாமோடி ஏதடி

சிற்றின்பவல்லி :—

போடியென்றே நீர்புகல்வ தெனும்மை
நாடியே வந்த நாயகியென்னை
நான்புரி தீதேதையா
நாடியுரைப்பீரையா

தீதுருவாகியே வாதாடி—நீசேர்வதற்கே முயன்றுய்க்கத்
இதனுல்நஷ்டம் இதுன்னிஷ்டப்—தீது [டம்

இ-ம்—பேஸகிரி.

தா-ம்—நுபகம்.

உயிரினங்குமாரன் :—

கிட்ட வராதே போடி—என்—கிட்ட
முட்டில் மாயத் தொட்டிட்டுத் தொட்டிட
மட்டில்லா விரகாய் கிட்ட

இன்ப மிகுந்திடும் பேரின்ப வல்லிபோல்
முன்பு வனத்தினிற் முன்புசெய் தாயேஙி
எத்தனை துயர் வைத்தனை யெனக்
கித்தனை சாலமாய்க் குட்ட

ஓ-ம்—காம்போதி.

தா-ம்—ஏகம்.

அற்றின்பவல்லி :—

வேந்தனே—வேந்தனே
வெகுண்டேயெனை வெறுத்தனைபொல்லா வேந்
விரைவுடனென திருண்மலமன்ற
கிடையுரைத்திவண் வருகுவேஞ்கூட்டி வேந்
சாந்தமாயெனை யணைந்திடுகெனத்
தடுத்துநீயெனை வெறுத்தனை
ஏந்தலேயென திருக்கங்குவித்
திரந்துகேட்கவும் மறுத்தனை
ஏனிக்கோரமே—சென்றுகெடுப்
பேறுன்வீரமே
இதுவரையென தளமதையொரு
விதமமைத்தியோ டிருந்தேனே செல்வேன் வேந்

இ-ம்—தேசிகதோடி.

தா-ம்—ஆதி.

பாங்களைக் காணேன்—மன
தேங்கிடலானேன்
கீங்காதென் னுடனே—நின் றுவனவேட்டைவந்த
தீங்கானபோதுதவுஞ் சீரியவென்ன ருயிர்போல்
திண்டிறற்றுங்கன்—என்னைத்
தேற்றிடுஞ்சிங்கன் பாங்களைக்

காட்டிலைனப்பிரிந்து கலங்கித்தவிக்கிறுனே
வாட்டமிகுந்திடவே வாடிவருந்திறுனே
காண்பதெப்போதோ—என்றன் கவலைதப்பாதோ
அறிவனே னும்பேர்கொண்ட அன்பான நண்பினை
செறியும்மனங்குளிரத் தெரிசிப்பதென்ற கொலோ
நின்தசோருதே காணவென் புந்திகூருதே பாங்

திருமகளுலாவும் (மெட்டு)

அமரமுனிவோர்கள் திமிரமறநாடு
மரியகயிலாய முறவேண்டும்
அறிவுமிகுஞான பிரியமுறுநேச
அறிவமதியாதோ வுரையாயே

மருவுதுண்டு வெளிபுகவிடாது
மகிழ்வி னுடன்டு மதியோடே
மனதுவிழிகா னு மரியவழிதோ னு
மதுவழியிலேற வெளிகா னும்

என துயிரைமா னு மரியவிழிமானை
இளங்கிலவுலாவு நகையாளை
வனமதனிலேசெ லனமதெனவேநில்
மடமயிலையேது புகல்வாயே

கருதரியகாத ஹடனுன துருப
கமலமுகநாஞு மறவாமல்
அரிதொருகமாக இரவுபகல்போக
அவளொர்குறிகூற மனமாறி

தெள்ளமுதத் தூடன்பிறந்தும்
 சிவனடியி லேவளர்ந்தும்
 எள்ளவிலாத் தண்கதிரென
 றிசைபடைத்து மெதிராக
 உள்ளமெலாம் ணெந்துருக
 உடலெலிந்து கரியாக
 அள்ளியழல் சொரிகுதியா
 லையோ அனிர்மதியே

ஆழிவாய்ச் சத்த மடங்கிற்றே எல்வரக்கூழம்
 கோழிவாய் மண்கூறு கொண்டதோ—ஹழி
 திரண்டதோ இன்று தினகரனுங் தேனும்
 உருண்டதோ பாதாளத் துள்.

அந்தமின்றியே சிவசிதப்பரன்—எங்கள்
 அம்மைசிவ காமியோடு அங்குக் கூடவே
 சிந்தையோ டெழுந்தந்த விந்துநாதமே—அதில்
 வந்துதோன்றிய ஆதிப்பறையர் நாங்களே
 பயின்றுங்கின்ற பருமுரசால் நாம்பாடியே சித்தம்
 —எங்கள்

பரம்பொன்மன்றிலனு தினமே நாம்பாடியேநித்தம்
 முயன்றிடுக்கா லருகினில்லின்றே
 தாம் தரிகிட தத்தம்—என்று
 முழங்குகின்ற பறையெமதென்றே
 மோதிச் சேவித்தெதம்
 முன்னணி தன்னிலே நிற்கும்—நம
 தின்னிலமக்க ளைவற்கும்—வேத

மன்னிடுவேதிய ரோக்கும்—எழில்
 துன்னிடுபேரிகை கொட்டும்
 மன்னவனும் ராசசேகரவெட்டியான்
 துன்னியஇச்சபை மீதினிறபேரிகை
 டும்-டும்-டும்மென்று அந்தம்

ஆண்டை மார்களே நயிந்தை மார்களே
 ஈண்டுக் கூறுதல் வேண்டிக் கேண்மினே
 மண் டினிந்த கரும ழுமியில்
 வங் தெழுந்த மனித வயிருக்
 கிண்றி யமையா விரண்டு காரியம்
 உண்ட யொன்றே உடைமற் றேஞ்றே
 ஏரி னுழுத ஊண்ட யுதவும்
 நூலி னெசவு சீலை உதவும்
 ஏரி னுழவுஞ் சீலை னெசவுஞ்
 ஒன் றயர்ந்த தொன்ற தல்ல
 ஈடு கூற வேறு முன்டோ
 உடையை யுதவும் னெசவு தொழிலோ
 மானங் காக்கும் வளங்க எாக்கும்
 ஈனம் போக்கும் எழிலீச் சேர்க்கும்
 பொன்னைக் கொடுக்கும் புகழை யெடுக்கும்
 அடிமை நீக்கும் மிடியைப் போக்கும்
 அரசை மீட்கும் குடியைக் காக்கும்
 சோம்பை வீக்குஞ் தொழிலை யாக்கும்
 னெசவு தொழிலை இழிவு தொழிலாம்
 ஆண்டை மார்களே நயிந்தை மார்களே

தெள்ளிய நீதி வள்ளுவன் செய்த
 எள்ளலில் தொழிலும் நெசவு தொழிலே
 ஏந்தும் புகழ்ச்சிக் காந்தி யடிகள்
 தேர்ந்து கொண்டதும் நெசவு தொழிலே
 ஆதி சிதம்பர நாத னெங்களுக்
 கம்மை சுந்தரி யோடு தந்திடும்
 நீதியான நெசவு தொழிலை
 ஸிங்கள் விடுத்த நேரங் தொடக்கி
 வறுமை வந்தது பெருமை நின்றது
 அரசு போனது அடிமை யானது
 பெண்கள் தந்தொழில் விட்டுக் கெட்டனர்
 பேதை மார்கள் சோம்பிக் கெட்டனர்
 பாலை யெடுங்கள் தறியை நடுங்கள்
 காலை மாலை நூலை நூலுங்கள்
 ஆடை நெய்யுங்கள் பிடை போய்விடும்
 இழந்த வரசியல் பெற்று
 வளம்பெற வாழுலாம் வாய்யையீங் கிதுவே

முக்கோண மான நெடுந்தி விலங்கு
 முளைத் தெழுந்ததொர் தாலப்பனை
 அக்கோண மாறையுங் தாண்டி சிவிரங்கதெழுந்
 தப்பாலும் போனதத் தாலப்பனை

அந்தப் பனையிலோர் வெள்ளைப் பாளைவந்து
 அறிவன் தடியினுற் றட்டிவிட
 முந்தி யொழுகிய வெள்ளைக்கள்ளைச் சப்பி
 முக்கு முட்டக் குடித்தேன் நயிக்தே

ஆஹதலுங் கண்டே னப்பால் வெளிகண்டேன்
அவ்வெளி யூட்டாரு சோதி கண்டேன்
எறு வெறிகொண்டே எந்த வெறியினுல்
என்னையுங் கண்டில எனன் நயிந்தே

சிந்து

தீண்டாத சாதி நாமென்றே—நம்மைச்
சேராது விடவேண்டாம் ஆண்டைமாரோ
ஆண்டவ ஞர்படைப்பில்—நாங்கள்
அரிய படைப்பா மையே ஆண்டைமார்களே
அரசன் பணி புரிகுவோம்—கலி
யாண முரசுரினுக் கறைந் தறிசிப்போம்
உரிமை நெசவு தொழிலால்—உங்கட்
கோதுமுடை தந்துமது மானங் காப்போம்
சாவுக் குரிமை யுடனே—வந்து
தக்கபறை கொட்டு குடிமக்க ஸியாமே
வாழ்வுக்கு முங்கள் முன் றினில்—வந்து
வாழ்த்துகின்ற கல்லகுடி மக்க ஸியாமே
புலையரென் றெம்மைத் தள்ளுவீர—கல்வி
புகட்டாது விட்டதனுற் புலைய ரானேம்
உலைசிலாக் கல்விதங் தீரேல்—நாங்கள்
உங்களைப்போ லாசார முடைய ராகுவோம்.

சீட்டாஞ் சீட்டாஞ் (மெட்டு)

வீதியிலுள்ள ஆண்டை மார்களே—இதோ
விள்வென்றே வார்த்தை கேளும் நீக்களே
வீரதீர்மான நீலபாலராசன் தேவி வீதி

கேட்ட ஊர்க்கு முரசறைய வேண்டுமாம்—சோழ
 நாட்டோர்க்குச் சிட்டனுப்ப வேண்டுமாம்
 காட்டுப் பாதையில் ஞேட்டுக் கடுத்த
 நாட்டி லாண்டைமார் கீட்டுக் கொள்ளுங்கள்
 பால ஆயிரினங் குமர மன்னாம்—அவற்கும்
 பாவை யின்ப வல்லிக்குங் கல்யாணமாம்—அதற்கு
 பாக்குத் தோரணம் மாட்டி வாழை
 ஞேட்டிற் கரும்பு நாட்டி விடுங்கள் வீதி
 பிரபவ வருஷம் வைகாசி மாதமாம்—வருமிழ
 ரண்டாங் திகதி சனி வாரமாம்
 அதுவு மிரா ரெண்டறை மணியாமா
 மதிசீயியைக்த திதி யோதிர யோதசியாம் வீதி
 புத்துவில் மூன்று வண்டில் பூசினிக்காயா—மதற்
 கொத்த ஏழுவண்டி மரவள்ளி மூலமாம்
 சித்தங் கேணி வயலிலுள—என்
 முத்தற் பயறு மூன்றுபாரம் வீதி
 ஆயிரத் தெண்ணூ நலிட்டு வாழையாம்—மெற்றுகி
 வேலயிருங் தெடுத்திருக் கின்றூர்களாம்—அதுவும்
 அடுக்குச் சக்கரங் தோடுஞ் சிலையும்
 நடிக்குங் காவடி வெடிக்குஞ் சீனடி வீதி



Re-619

**UNIVERSITY OF CEYLON
LIBRARY**

Class No.....894.81

Acc. No.....37492

This book is returnable on or before the last date stamped below.

13. AUG 1956



